

கேஷ் க்ஸ் பியர்



நாடகக் கதைகள்

தொகுதி I

விலை ரூபா 2-00

00-2

J. யேங்கா
குபா

கௌக்ஸ் பியர் நடக்கங்கள் ல் ருந்து கறதகள்

தொகுதி I

எழுதியவர் :

திருமதி அ. மயில்வாகனம்

(முன் நாள் அதிபர் — இராமநாதன் மகனிர் பயிற்சிக் கல்லூரி, யாழ்ப்பாணம்.)

பொருள்க்கம்

பக்கம்

1. நன்னிரவுக் கனு	1
(Midsummer Nights' Dream)	
2. தீ விரும்பியபடி	15
(As You Like It)	
3. ரோமீயோவும் ஜூலியற்றும்	34
(Romeo and Juliet)	
4. கீல்யார் அரசன்	54
(King Lear)	
5. ஒன்றுமில்லாததைப் பற்றி அதிக தொந்தரவு	79
(Much Ado About Nothing)	
6. ஹடன்மார்க்கின் அரசினங்குமரன் ஹாம்லெற்	97
(Hamlet, Prince of Denmark)	

நள் ரவுக் கடு

(Midsummer Nights' Dream)

அதென்ஸ் (Athens) நகரத்தில், அக்காலத்தில் ஒரு பிரமணம் அங்கரவாசிகளுக்குச் சார்பாக இருந்து வந்தது. எந்தத்தகப்பனுங் தன் மகனுக்குத் தான்விரும்பிய ஒருவனையே மணம் புரிவித்து வைக்கலாம்; மகன் அவ்விருப்பத்திற்கிணங்கித் தந்தை தெரிந்த மனவாளனை விவாகஞ் செய்ய மறுத்தால், அவனை அப்பிரமாணத்திற்கேற்பக் கொலி செய்துவிடலாம். இந்தப் பிரமாணத்தை எந்தத் தகப்பனுங் கைக்கொள்ள விரும்புவதில்லை. ஆனால் இதை உபயோகித்து அநேகர் தங்கள் பெண்களைத் தாம் விரும்பியவர்களுக்கே மணமுடித்து வைப்பார்.

சூழியஸ் (Egeus) என்னும் ஒரு முதியவன் மாத்திரம் தன்னுடைய மகன் கேமியா (Hermia) தான் வரித்த டெமெற்றியஸ் (Demetrius) என்னும் வாலிபனை மணம்புரிய மறுத்ததற்காகத் தன் மகளைப் பிரமாணத்திற்கேற்றபடி கொலி புரிதல் வேண்டுமெனக் கோரி, அதென்ஸ் நகரத்திலே அக்காலத்திலே அரசு புரிந்த சிற்றரசனுகிய தீவியஸ் (Theseus) என்பவனிடம் முறையிட்டான். கேமியா தன்னுடைய மறுப்புக்கான காரணத்தை அரசனுக்குத் தெரிவித்தாள். டெமெற்றியஸ் ஒரு காலத்தில் தன் பிரிய சினேகித்யாகிய கெலனிடம் (Helen) காதல் கொண்டிருந்ததாகவும், அதனால், தான் லீசான்டர் (Lysander) என்னும் ஷாலிபனை விவாகஞ் செய்ய விரும்புவதாகவுங் கூறினான். இந்தத் தக்க நியாயத்தை அவனுடைய தந்தை ஏற்றுக்கொள்ளாது கொலைத் தீர்ப்பளிப்பதையே விரும்பினான்.

தீவியஸ் மிகவும் கேர்மையான இரக்கமுள்ள சுபாவ முடையவனுயிருந்த போதும் தேசப் பிரமாணங்களை மீறு

வதற்கோ, மாற்றுவதற்கோ அதிகாரமில்லாதவனுயிருங்ததால் அவன் கேமியாவுக்கு நாலு நாட்கள் தவணை கொடுத்து அதற்கிடையில் அவன் ஒரு முடிவான தீர்மானத்திற்கு வந்து விடவேண்டுமென்று கூறி அனுப்பினான். இந்த விஷயத்தை கேமியா லீசான்ட்ரைச் சந்தித்துத் தெரிவித்துத் தன் அவல நிலையையும் விளக்கிக் கூறினான். இதைக் கேள்விப்பட்டதும் லீசான்டர் மிகவும் மனம் வருந்தியவனுக்குச் செய்வதுயாதெனத் தெரியாது யோசித்துக் கொண்டிருக்கும் போது, அதென்ஸ் நகரத்திலிருந்து கில மைல்களுக்கப்பால் இருக்கும் அவனு டைய சிற்றன்னையின் நூபகமுண்டாயிற்று. அவன் இருக்கும் இடத்திலே அந்தப் பிரமாணங்களைக்கொள்ளப் படுவதில்லை. ஆகையால் அவன் தன் காதலிக்கு அந்த நல்ல செய்தியைக் கூறி, “நீ இன்றிரவு உன் தந்தை வீட்டிலிருந்து வெளிக் கிளம்பி என்னுடன் அவனுடைய வீட்டுக்கு வந்தால் அவ் விடத்தில் நான் உன்னை விவாகம் செய்து கொள்வேன்” என்று வாக்குப்பண்ணினான். “நகரத்துக்குச் கில மைல்களுக்கு அப்பாவிருக்கும் தோப்பில் நான் உன்னைச் சந்திப்பேன். நீயும், கெலனும் நானும் எத்தனையோ ழூரணாலெவள்ள நாட்களில் அத்தோப்பில் வசந்தமான வைகாசி மாசத்தில் உலா வப்போவது உனக்குத் தெரிந்ததுதானே” என்று சொல்லி விடைபெற்றுச் சென்றான்.

லீசான்டருடைய இந்த வேண்டுகோளை அவன் திருப்தி யுடன் ஏற்றுக்கொண்டு பிறரெவருக்கும் இரகசியத்தை வெளியிடாது, தன் உற்ற நண்பியாகிய கெலனுக்கு மாத்திரம் அதைக் காதோடு காதாகச் சொல்லி வைத்தாள். பெண்கள் காதலுக்காக மூடசெயல்களையுஞ் செய்வார்கள் என்று சொல்லுதற்கேற்றப் பெண் அந்த இரகசியத்தை டெமெற்றியலாக்குத் தெரிவித்தாள். அதனால் அவனுக்கு யாதும் லாபமில்லையாயினும், டெமெற்றியல் கேமியாவைப் பின்தொடர்ந்து செல்வானென்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அப்படி அவன் செல்லும்போது தானும் அவனைத் தொடர்ந்து செல்லலாமென்ற சந்தோஷத்தையெண்ணியே அவன் அந்த இரகசியத்தைத் தன் அருமையான சிநேகித்திக் குத் துரோகம் செய்கிறேமெனபதைக் கிஞ்சித்தேனும் யோசி

யாமல் வெளியிட்டுவிட்டாள். சீலான்டரூம் கேமியாவும் சந் திப்பதாகக் கூறிய அந்தத் தோப்பு, தேவதைகள் என்று சொல்லப்படுகிற அந்த ஆத்மாக்களின் மிகப் பிரியமான இருப்பிடமாக இருந்தது.

ஓபெறன் (Oberon) என்ற அரசனும், ரிற்றுனியா (Titania) என்ற அரசியும் தங்கள் சிறிய ஏவலாளர்களுடன் கடுச்சாமக் கொண்டாட்டங்களை இந்தத்தோப்பிலேயே நிகழ்த்திக் களிப்பர். இந்தஅரசனுக்கும் அரசிக்குமிடையில் இந்த நாட்களில் ஒரு துண்பமான வேற்றுமை உண்டாயிற்று. அவர்கள் நிலா வெளிச்சத்தில் அந்த இன்பமான நிழல் நிறைக்க நடைபாதை களில் ஒருபோதும் சந்திக்கவில்லை; ஆனால் அவர்கள் இரு வரும் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். சிறு தேவதைகள் எல்லாம் அவர்களுடைய தர்க்கங்களுக்குப் பயந்து ஒளிந்து கொள்வது வழக்கமாயிருந்தது. இந்த வேற்றுமைக்குக் காரணம் ரிற்றுனியாவிடம் வளர்ந்துவந்த ஒரு பையனுகும். இந்தப் பையன் ரிற்றுனியாவின் உற்ற சிநேகித்தியின் மகனுகும். அவனுடைய தாய் இறந்துவிட்டதால் அவனை ஒரு செவிலித் தாய் வளர்த்து வந்தாள். இந்தச் செவிலித்தாயிடமிருந்து அந்தப் பையனை ரிற்றுனியா களவுடுத்து, தான் வளர்த்து வந்தாள்.

காதலர் அத்தோப்பிலே சந்திக்கப்போகும் அந்த இரவில் ஓபெறன் தன் அரண்மனைப் பிரபுக்கள் ஸிலர் குழ்க்குவரச் சென்றுகொண்டிருக்ககையில், அவனுடைய அரசியும் தன் தோழிகள் புடைக்கும் உலாவிக்கொண்டு வந்தாள். இருவரும் சந்திக்க நேர்ந்ததும் அரசன் தன் மனைவியைப் பார்த்து, “நிலாவெளிச்சத்தில் நம்முடைய சந்திப்பு வெறுக்கும்படியாய் இருக்கிறதே கர்வமுள்ள ரிற்றுனியா!” என்று கூறவும் பதி லுக்கு அரசி, “நீயா ஓபெறன்? தேவதைகளே! இங்கிருந்தும் அப்பாற் செல்லுங்கள். நான் அவனுடைய சந்திப்பை வெறுப் பதாகத் தீர்மானித்துவிட்டேன்” என்று தன் தோழிகளை விளித்துக் கூறினால். “நில, மூர்க்கழுள்ள தேவதையே! நான் உன் கணவன்ல்லவா? எதற்காக ரிற்றுனியா ஓபெறனிடம்

கோபிக்கவேண்டும்? உன்னுடைய வளர்ப்புப் பையெனை என் ஏவலாளனுக இருக்கிறதற்குத் தருவாய்” என்று அரசன் கேட்க, “உன் மனத்தைச் சமாதானப்படுத்திக்கொள். உன் னுடைய முழு அரசும் சேர்ந்தாலும் என்னிடமிருந்து அப் பையெனை வாங்கிக்கொள்ள முடியாது” என்று மிகக் கோபத் துடன் கூறிவிட்டு அப்பாற் சென்றுன். “சரி, நீ உன் வழியே செல். விடிகிறதற்கிடையில் இதற்காக நான் உன்னை வழிக்குக் கொண்டுவருவேன்” என்று ஒபெறன் கூறிவிட்டுப் “பக்” (Puck) என்ற தன் அந்தரங்க ஆலோசனையாளனைக் கூட்டி வரும்படி ஆக்ஞாபித்தான்.

“பக்” என்பவன் அவ்விடத்திலே உள்ள அயற்கிராமங் களிலும் சற்றுப்புறங்களிலும் பல இரகசியமான திருவிலையாடல்கள்புரிவது வழக்கம். இடைச்சி வெண்ணெய் கடைந் தெடுக்க முற்றசிக்கும்போது அவன் மத்திற்குட் புகுந்து அவனுடைய பிரயாசையை வீணாடித்துவிடுவான். மது தயாரிக்கும் பாத்திரத்திற்குள் ஒளிந்துகொண்டு மதுவைப் பழுதடையச் செய்துவிடுவான். பல பெண்கள் கூடி மதுவருந்தச் சாவகாசமாக உட்கார்ந்திருக்கும்போது, ஒருபெண்ணின் மதுப் பாத்திரத்திற்குள் நண்டுபோன்று புகுந்து அவள் அதை அருந்தப்போகும் சமயம்பார்த்து அவனுடைய உதட்டை வெடுக்கெனக் கடித்து வேடிக்கை பண்ணுவான். அவள் குடிக்க எடுத்த மது முழுவதும் அவனுடைய நாடியின்வழி வழிந்து ஓடி விரயமாகும். இதே பெண் இந்தத் துயரமரன சம்பவத்தைத் தன் அயலாருக்குச் சொல்வதற்கு உட்கார்ந்திருக்கையில் “பக்” மெதுவாக அவளிருக்கும் முக்காலியை நகர்த்தி விட அவள் தொப்பென்று கீழே விழுவும், கதை கேட்க இருந்துவர்கள் குலுங்கக்குலுங்க நகைத்து அவளைக் கேளி செய்வார்.

இவ்விதமான வேடிக்கைகளைப் புரிந்து இரவில் குதாகல மாகச் சுற்றித்திரியும் பக்கை ஒபெறன் வரவழைத்து, “சோம் புத்தனத்தின் காதல்” (Love in idleness) என்று மங்கையர் கூறும் அந்த மலரைக் கொண்டுவா. இந்த ஊதாநிறப் பூவின்

சாற்றை ஒருவருடைய இமைக்குமேல் அவர் நித்திரைசெய் யும்போது ஊற்றிவிட்டால், அவர் விழித்தெழும்போது எதைக் காண்கிறாரோ அதை மிகவும் காதலித்து அன்பு சொரிவர். அந்தப் பூனின் சாற்றிலே சொற்ப அளவை என் அரசியின் இமைகளிலே அவள் துயிலும்போது ஊற்றிவிடப் போகிறேன். அவள் விழித்தெழுகையில்; சிங்கமோ, கரடியோ அல்லது குரங்கோ எதை முதலிலே காண்கிறாரோ அதன் மேல் தன் அன்பைச் சொரிந்து காதலிப்பாள். வேறொரு மலரின் உதவியால் அந்த மந்திரசக்தியை அவளிடமிருந்து நான் நீக்கிவிட்டும், அவள் வளர்க்கும் அந்தப் பையனை எனக்குத் தரும்படியாகச் செய்துவிடுவேன்” என்று கூறினுன்.

இந்த விஷயம் பக்கின் மனத்திற்கு வெகு ரம்மியமாக இருந்தது. அவன் விரைவில் அந்த மல்றைக்கொண்டு வருவதற்குச் சென்றான். ஒபெறன் அவனை அனுப்பிவிட்டு அங்கே வந்து கொண்டிருந்த டெமெற்றியஸையும் கெலனுவையும் கவனித்து அவர்கள் பேசுவதையும் ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்தான். டெமெற்றியஸ், கெலனு தன்னைப் பின்பற்றி வந்ததற்காக அந்தப் பெண்ணைக் கடிந்து பேசுவதையும் அவன் அதற்கு அவன் முன்னர் தன்னை எவ்விதம் காதலித்தான் என்பதை நினைவுட்டிப் பல மென்மொழிகளால் விடைபகர்வதையும் அவன் அவற்றைக் கேளாது அவளைத் தனியே காட்டு மிருகங்களுக்கிடையில் விட்டு விட்டு ஒடிப் போவதையும் ஒபெறன் அவதானிக்கத் தவறவில்லை.

உண்மையான காதலர்களின் நண்பனுக இருக்கும் இந்த அரசனுக்குக் கெலனுவின் மீது அதிக பரிவு உண்டாயிற்று. முன்னர் இதே தோப்பில் டெமெற்றியஸ் கெலனிடங்க காதல் புரிவதையும் அவன் சில வேளைகளிலே பார்த்திருக்கக்கூடும். எப்படியிருந்தபோதும் அவன் தன்னுடைய பக்கை விளித்து “இந்த மலரின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு போய் அந்த வாலிபனின் இமைகளிலே சாற்றைப் பிழிந்துவிடு, அவன் அதென்ஸ் வாசியாகிய ஒரு அழகிய இள நங்கையின் காதலை நிராகரிக்கிறான். அவன் விழித்தெழும்போது முதலிலே

அவளையே காணக்கூடிய விதமாக அவர்கள் இருவரும் நெருங்கியிருக்க ஏற்பாடு பண்ணு. அவனுடைய உடைகளைக் கொண்டு அவன் அதென்ஸ் பிரசை என்பதை நீ அறிந்து கொள்ளலாம்” என்று கூறிவிட்டுத் தன்னுடைய அரசினைத் தேடிச் சென்றுன். பக் தனக்கிட்ட கட்டளையை விவேகமாகச் செய்து முடித்துவிடுதாகக் கூறிச் சென்றுன். ரிற்றுனியாவின் பள்ளி அறை பல வித புஷ்பங்களினாலும் செடி கொடிகளி னாலும் அலங்கரிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான இடமாக இருந்தது. ஒபெறன் இந்த இடத்தை எவரும் அறியாதபடி அனுகிய சமயம் அவனுடைய அரசி தான் நித்திரைக்குச் செல்லும் போது தன் தோழிகள் என்னென்ன சேவைகள் செய்ய வேண்டுமென்பதைப் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தான். அவர்கள் அவனுக்குத் தாலாட்டுப் பாக்கள் பாடி அவள் நித்திரை செய்த பின்னர் தங்களுக்கிட்ட ஏவல்களைச் செய்வதற்குச் சென்றனர். இந்தச் சமயம் பார்த்து அரசன் அந்த மலரின் சாற்றை அரசியின் இமைகளின் மேலே ஊற்றி, “எதை விழித்தெழுகையில் முதலிலே காணகிறோயோ அதையே உன் காதலனுக்கக் கொள்வாய்” என்று சொன்னான். பின்னர் அவ்விடத்தை விட்டுச் சென்று நடக்கவிருக்கும் வேடிக்கையை இரசிப்பதற்குச் சித்தமாயிருந்தான்.

வீட்டிலிருந்து மரணதன்டனைக்குப் பயந்து வெளியேறிய கேமியாவை இப்பொழுது கவனிப்போம். அவள் தோப்பை அடைஞ்தபோது அவனுடைய காதலனுகிய லீசாண்டர் அவளைத் தன் சிற்றன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காகக் காத்துக்கொண்டிருந்தான். ஆனால் அரைவாசித் தூரம் கடப்பதற்கே சேமியாவினால் முடியாதிருந்தது. அவள் மிகவும் சோர்வும் களைப்புழுடையவளாய் இருந்ததைக் கண்ணுற்ற லீசாண்டர் அவனுக்காக மிகவும் பரிந்து அவளை அங்குள்ள மெத்தென்ற பகம் பாசித் தரையின்மேலே படுக்க ஒழுங்கு செய்துவிட்டுத் தானும் சிறிது தூரத்திலே படுத்துக்கொண்டான். இருவரும் சீக்கிரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள்.

அவர்கள் நித்திரை செய்துகொண்டிருக்கையில் அந்த வழியே வந்துகொண்டிருந்த பக் லீசாண்டருடைய அதென்ஸ் நகர உடைகளைக் கண்டு, தன் அரசன் குறித்த வாலிபன் இவனுகத்தான் இருப்பானென்று எண்ணி அந்த மலர்ச் சாற்றை அவனுடைய இமைகளிலே ஊற்றிவிட்டுச் சென்றுன். அந்த வாலிபனுக்கருகிலே அழகிய மங்கையாருத்தி துழில் புரிவதையும் கண்ட பக் குறித்தவாலிபன் விழிக்கும் போது அவளையே காண்பானென்ற நம்பிக்கையோடு சென்றுன். ஆனால் அவன் நினைத்ததற்கு மாறுக கெலன் அவ்விடம் வந்து அவன் விழிகளில் முதன் முதலாக எதிர்ப்படவும் அவன் கேமியாவை மறந்து அவன் மேல் தன் காதலைச் சொரிந்து பல இங்கிதமான மொழிகளால் அவளை அழைத்தான். அவன் கேமியாவை முதலிலே சந்தித்திருப்பானுகில் பக் செய்த குற்றத்தினால் யாதும் விபரீதம் கேரிட்டிருக்காது. மந்திரசக்தி யினுலே லீசாண்டர் கேமியாவை மறந்து கெனுவைப் பின் தொடர்ந்து அவனே தன் அருமைக் காதலியென்று கூறிப் பாராட்ட கேர்ந்தது.

கெலனு டெமெற்றியலைப் பின்தொடர முயற்சித்தது வியர்த்தமாகிவிட்டது. அவன் அலைந்து திரியும்போது தான் லீசாண்டர் அவளைக் காண நேர்ந்தது. அவன் விழிப்பதற்கு முன்னர் அவன் துயின்று கொண்டிருப்பதைக் கண்ட கெலனு, “இது லீசாண்டர்! அவன் நித்திரை செய்கிறானு அன்றேல் இறந்துவிட்டானு?” என்று சொல்லிக்கொண்டே அவனருகிற சென்று, “ஜ்யா, நீவீர் உயிருடனிருந்தால் விழித்தெழும்,” என்று கூறி அவளை மெதுவாகத் தொட்டான். இதனால் லீசாண்டர் விழித்துக்கொண்டபோது அவளைப் பார்த்துக் காதல் மொழிகளைப் புகன்று அவள் பின்னாற் சென்றுன். கெலனு லீசாண்டருடைய மந்திர சக்தியினால் ஏற்பட்ட காதலையும் அவன் மென்மொழிகளையும் அவன் தன்னைக் கேள்பண்ணுவதற்காகச் செய்கிறுகின்ன எண்ணி மனமிக கொந்தாள். “எதற்காக எல்லோராலும் இகழப்படவும் நின் திக்கப்படவும் நான் பிறந்தேன்? டெமெற்றியலீடிமிருந்து ஒரு அன்பான வார்த்தை அன்றேல் பார்வையை நான் பெறும்

விருப்பது போதாக்குறைக்கு நீயுமா என்னைக் காதலிப்பது போற் பாசாங்கு பண்ணவேண்டும்? நீ மிகவும் நல்லவனென் றல்லவா இதுவரையில் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.” என்று சொல்லி அவ்விடத்தினின்றும் ஒடினாள். கேமியாவின் நினைப்பே இல்லாமல் லீசாண்டர் அவளைப் பின்தொடர்ந்தான்.

கேமியா விழித்தெழுந்ததுந் தன் தனிமையை உணர்ந்து மிகவும் பயப்பட்டாள். தோப்பிலே அலைந்து சுற்றிக் கொண்டு லீசாண்டர் எவ்விடம் போனானே என்று தெரியாமலும், எங்கே அவணைத் தேடிப்பிடிப்பதென்று அறியாமலுங் திரிந்துகொண்டிருந்தாள். இந்தச் சமயத்தில் பெறும் நியஸ் கேமியாவையோ தன் எதிர்யாகிய லீசாண்டரையோ கண்டுபிடிக்க முடியாமல் அலைந்து திரிந்ததனால் உண்டான களைப்பு மேலிட்டால் உறங்கிக்கொண்டிருப்பதை ஒலிபறன் கண்டான். அவன் பக்கிடம் விசாரித்தறிந்ததன் மூலம் தன் எண்ணப்படி அவன் சரியான காதலனுக்கு அந்தக் காதற் சாற்றை விடாமல் வேறொருவனுக்கு விட்டிருப்பதை அறிந்து கொண்டான். ஆகையால் பெறும் நியஸ் துயின்று கொண்டிருப்பதைக் கண்டதும் அவ்னுடைய இமைகளின் மேல் அந்தச் சாற்றிலே சொற்பம் பிழிந்துவிட்டான். அந்த உடனே அவன் விழித்தெழுந்ததும் முதன்முதலாக கெலனு வையே கண்டான்; கண்டதும் அவள் பேரிலே தன் காத லீச் சொற்யும் அன்பு மொழிகளைக் கூறிக்கொண்டிருந்தான். இதே சமயம் லீசாண்டரைத் தொடர்ந்து கேமியா வந்துகொண்டிருக்கவும் அவன் கெலளைக்கண்டு தன் காதல் மொழிகளைப் பேசி அவள் மேல் அன்பைச் சொரிந்தான். இருவரும் அந்தச் சாற்றின் மகத்துவத்தினாற் தூண்டப் பெற்று கெலனுவின் மீது தங்கள் காதலைப் புலப்படுத்தி னார்கள்.

கெலனு வியப்பு மேலிட்டவளாய், பெறும் நியஸ், லீசாண்டர், தன் உற்ற நண்பியாகிய கேமியா மூவருமாகச் சேர்ந்து ஏதோ சதி செய்து தன்னைப் பரிக்கிப்பதாக

என்னிக்கொண்டாள். கேமியாவும் கெலனுவைப் போலவே அதிகமான ஆச்சரியமுடையவளாய் எதற்காகத் தன்னை முன்னர் காதவித்த இருவரும் தற்போது கெலனுவின் காதலர்களாக மாறினிட்டார்கள் என்பதை அறியாதிருந்தாள்; அவனுக்கு இந்த விஷயம் கேலியாகப்படவில்லை. முன்னர் நெருங்கிய நட்புப் பூண்டு இணைபிரியாத் தோழிகளாக இருந்தவர்கள் தற்போது வாக்குவாதஞ் செய்வதற்கு முனைந்தனர். கெலனு கேமியாவைப் பார்த்து, “இரக்கமற்ற கேமியா! நீதானே லீசாண்டரை ஏவி என்னிக் கேலிப் புகழ்ச்சி செய்யும்படி தாண்டி விட்டிருக்கிறோய்; மற்றாக காதலனுகிய டெமெற்றியஸ் என்னை எவ்வளவோ அவமதிப்பவன், அவனையும் என்மேற் காதல் புரியும்படி ஏவி யதனால் அவன் என்னை “தேவி, அருமையானவளே!, அமிர்தமே!, தெய்வீகமானவளே!”, என்ற வார்த்தைகளாற் புகழ்கின்றன. வெறுக்கும் என்னை உன்னுடைய தூண்டுதலினாற் தானே இத்தகைய சொற்களைப் பேசிப் புகழ்வது போல என்னை இகழ்ச்சி செய்கிறோன். அன்பில்லாத கேமியா! ஆடவர்களுடன் சேர்ந்து உன் சிநேகித்தியைப் பரிகசிக்கத் துணிந்து வீட்டாய். எங்கள் பாடசாலை உறவை மறந்துவிட்டாயா? எத்தனை சமயங்களில் நாங்களிருவரும் ஒரே திண்டுமெத்தையிலிருந்து ஒரே பாட்டைப்பாடி, ஒரே பூவைத் தைத்து மகிழ்ந்திருக்கிறோம்? ஒரே நெட்டிலுள்ள இரு பழங்களைப் போன்று இணைபிரியாமல் இருந்திருக்கிறோம்? கேமியா! இச்செயல் சிநேகித்ததின் பாற்பட்டதன்று, அதுவுமன்றி ஆடவர்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு சிநேகித்தியைப் பரிகசிப்பது பெண்தன்மையுமல்ல” என்று கூறினான்.

“உன்னுடைய வார்த்தைகளைக் கேட்டு நான் மிகவும் ஆச்சரியங் கொள்கிறேன். நான் உன்னைப் பரிகசிக்கவில்லை, நீயே என்னை அப்படிச் செய்வதாகத் தோன்றுகிறது” என்று கேமியா சொல்லவும், கெலனு, “ஆ! போலித்தன மாக மிகவும் அடக்கமான பார்வைகளை உண்டாக்கி நான் திரும்பும்போது எனக்குப் பின்னால் உதட்டை கெளி! ஒரு

வர்க்கொருவர் கண்களைச் சிமிட்டிக் கேலி பண்ணுவதைத் தொடர்ந்து நடத்து! உன்னிடம் இரக்கம், மரியாதை போன்ற உணர்ச்சிகள் இருந்தால் நீ என்னை இப்படி அவ மானஞ் செய்ய உடன்பட்டிருக்கமாட்டாய்” என்று கடிந் தாள். பெண்கள் இருவரும் இப்படிச் சச்சரவு பட்டுக் கொண்டிருக்கும் போது, கெலனுவின் காதலுக்காக டெமெற் றியசம் லீசாண்டரும் சண்டைபோடுவதற்குத் தோப்புக்குள் மறைந்து போயினர். ஆடவர்கள் போய்விட்டார்களென் ஹதை அறிந்த பெண்கள் அவர்களைத் தேடி மறுபடியும் அலைந்து திரிந்தனர்.

அவர்கள் சென்றதும், தேவதைகளின் அரசன் பக்கு டன் இவர்களது சண்டைகளைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுப் பக்கை நோக்கி, “இது உள்ளுடைய தவறுதலினால் ஏற்பட்டது, அல்லது வேண்டுமென்று தான் இப்படிச் செய்தாயா?” என்று கேட்டான். “என்னை நம்புங்கள் அரசே! அது ஒரு பிழை. நீங்கள் அந்த மனிதனுடைய உடைகளில் இருந்து அவன் அதென்ஸ் நகரவாசி என்பதை அறியலாம் என்று கூறவில்லையா? எப்படியிருந்தபோதும் இப்படி நிகழ்ந்ததற்காக நான் துக்கப்படவில்லை. ஏனெனில் அவர்களுடைய சச்சரவுகள் நல்ல பொழுதுபோக்காக அமைந்திருக்கின்றது என்று பக் பதில் கூறினான். “லீசாண்டரும், டெமெற் றியசம் தங்கள் காதலிக்காகச் சண்டை செய்வதற்குத் தகுந்த ஓரிடம் பார்த்துச் சென்றிருக்கிறார்கள் என்பதை நீ கேட்டாயல்லவா? என் கட்டளைப்படி இன்றிரவைப் பனித் திரையால் மூடி அவர்கள் ஒருவரையொருவர் கண்டுபிடிக்காதிருக்கும்படி இருளிலே பிரித்துவிடு. இருவருடைய குரல் களைப்போலவும் நீ பேசித் தூஷனைசெய்து அவர்கள் உன்னைப் பின்பற்றிவரத் தூண்டிவிடு. இருவரும் உன் குரல்மாற் றத்தைக்கேட்டுத் தன் எதிரிதான் பேசகிறான் என்று நினைத் துக்கொள்ளட்டும். அவர்கள் நன்றாகக் களைத்து நித்திரை செய்யும்போது இந்த மற்றப் புஷ்பத்தின் சாற்றை லீசாண்டருடைய கண்களிலே ஊற்றிவிடு. அவன் விழித்தெழும்போது கெலனுவை மறந்து பழையபடி கேமியாஜவயே காதலிப்பான்.

Digitized by srujanika@gmail.com



ரிற்குனியா நித்திரை செய்தல்

இதனால் இரு பெண்களும் தாம்தாம் விரும்புங் காதலனை அடைந்துகொள்ள ஏதுவாயிருக்கும். தற்போது நடந்ததெல்லாம் ஒரு விபரீதக் கனவு என்று அவர்கள் எண்ணிக்கொள்வர். இந்த வேலையை மிகவுங் துரிதமாகச் செய்து முடிப்பாய். நான் சென்று ரிற்றுனியா எதைக் காதலித்தாள் என்பதைப் பார்க்கிறேன்” என்று உத்தரவிட்டபின்னர் ஒபெறன் தன் அரசியிடஞ் சென்றுன்.

ரிற்றுனியா அப்பொழுதும் நித்திரை செய்துகொண்டிருந்தாள். ஒபெறன் அங்கு வழிதெரியாமல் அலைக்குவந்த ஒரு அசடனைக்கண்டு, “இவன் ரிற்றுனியாவின் காதலங்கை இருக்கட்டும்” என்று கூறிக் கழுதையின் தலை ஒன்றை அவனுடைய தலையிலே கவிழ்த்துவிட்டான். அந்தக் கழுதையின் தலை அவனுடைய தோன்களிலிருந்தே உண்டானமாதிரி நன்கு அமைந்திருந்தது. மிக மேதுவாக ஒபெறன் கழுதைத் தலையை வைத்திருந்தபோதும் அந்தப் பித்துக்குளி விழித் துக்கொண்டான். தன்னிடம் கழுதைத் தலையிருக்கிறது என்பதை அறியாமலே அவன் ரிற்றுனியா படுத்துத் தாங்கும் இடத்தை கோக்கிச்சென்றுன்.

ரிற்றுனியா விழித் துக்கொண்டதும் அவனைக்கண்டு “என்ன அழகு! நீ அழகுடையவனுய் இருப்பதுபோலப் புத்தியுமடையவனு?” என்று அந்த அசட்டை வினவினான். “தலைவியே! இந்தத் தோப்பிலிருந்து வெளியே செல்லக்கூடிய வழியைக் கண்டுவிட்டால் எனக்குப் போதுமானது” என்றான் அவன். “நீ இந்த இடத்தைவிட்டுப் போகாதே. நான் உன்னைக் காதலிக்கிறேன், என்னுடன் வா. உனக்குப் பணிவிடைகள் செய்வதற்குத் தேவதைகளைத் தருகிறேன்” என்று காதலினால் நொந்திருந்த ரிற்றுனியா அரசி கூறினான். இப்படிக் கூறியதும் தன் தேவதைகளில் நால்வரை அழைத்து அந்த அசடனுகிய தன் காதலனுக்குப் பல ஏவல்கள் புரியுமாறு கட்டளையிட்டாள். பழவகைகளும் தேனும் உணவாகப் பரிமாறும்படி பணித்தாள். பின்னர் அவள் அவனைத் தன்னருகிலே இருக்கும்படி கூறிப் பலவிதமான காதல்மொழிகளைக் கூறிப் புகழ்ந்தாள். அவனே

அவளிடம் அதிகங் கவனஞ்செலுத்தாது தனக்குப் புதிதாக அமைந்த பணியாட்களைப்பற்றிப் பெருமைகொண்டு அவர்கள் ஒவ்வொருவரையும் அவரவர் பெயரால் அழைத்துத் தான் சொல்வதைச் செய்யுமாறு ஏவினான். தனக்குத் தேன் கொண்டு வரும்படியும் தன் தலையைச் சொறியும்படியுங் கூறினான்.

“என் அருமைக் காதலனே! நீர் என்ன சாப்பிட விரும்புகிறீர்? என்னிடம் ஒரு கைதரியமான தேவதை உண்டு. அவளிடம் உமக்காக அஸ்தில்களின் சேகரிப்பிலிருந்து புதிய விதைகளைக் கொண்டுவரும்படி சொல்லவா?” என்று ரிற்று னியா அந்தக் கழுதைத் தலையைனாப் பார்த்துக் கேட்டாள்.

“எனக்குக் காய்ந்த பயறு தங்காற்போதும்” என்று சொல்லியதுடன் “தயவுசெய்து உன்னுடைய ஆட்கள் எவ்வரையும் என்னைத் தொந்தரவு செய்யாதபடி கட்டளையிடு. எனக்குத் தூக்கம் வருகிறது” என்பதையுங் தெரிவித்தான்.

“அப்படியானால் நீர் நித்திரை செய்யும். நான் உம்மை என் கைகளிலே ஏந்திக்கொள்கிறேன். ஆ! நான் உம்மை எவ்வளவு காதலிக்கிறேன்!” என்று கூறிக்கொண்டே தேவதைகளின் அரசி அவளை அணித்துக்கொண்டாள்.

ரிற்றுனியாவின் கரங்களிலே கழுதைத் தலையன் நித்திரை செய்வதைக் கண்ட அவனுடைய கணவன் அவனுக்கு முன்பாகத் தோன்றி அவள் அந்த அசடனைப் பாராட்டுவதற்காக நிந்தித்தான். இதை அவளால் மறுத்துக்கூற முடியாதிருந்தது; ஏனெனில் அப்பொழுது தான் அந்தப் பித்துக்குளி அவளாலே புஷ்பங்களினால் அலங்கரிக்கப்பட்ட கழுதைத் தலையுடன் அவனுடைய கரங்களிலே துயின்றுகொண்டிருந்தான். சில நிமிடங்களாக நிந்தனை செய்த ஒபெறன் மறுபடியும் அவளிடம் அந்தப் பையைனைத் தரும்படி கேட்டான். ரிற்றுனியா தன் தலைவனுக்கு முன்பாகவே பிறிதொரு வன்மீது தன் அன்பைச் சொரிந்துகொண்டிருந்தாளாதலால் மிகவுக் கெட்கமடைந்தவளாய்த் தன்னுடைய வளர்ப்புப் பையைனைத் தன்னுடைய அரசனுக்குக் கொடுப்பதற்கு மறுத்துக் கூறத் துணியவில்லை.

பையனைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்ட தேவதைகளின் அரசன், தன்னுடைய அரசியின் அவமான நிலைமை தன்னுலேற்பட்டதென்பதை உணர்ந்து அவள்மீது இரக்கங் கொண்டவனும் மற்றப் புஷ்பத்தின் சாற்றை அவள் கணகளின்மீது ஊற்றவும் அவள் மறுபடியும் பழைய நிலையை எய்தினார். இப்பொழுது அந்தக் கழுதைத் தலையனைப் பார்க்கக் கூட அவளுக்கு வெறுப்பாக இருந்தது. ஒபெறன் கழுதைத் தலையை எடுத்துவிட்டு அவனுடைய சொந்த அட்டுத் தலையுடன் அவன் நித்திரை செய்யும்படி விட்டான்.

அரசனும் அரசியும் தற்போது சமாதானமடைந்துவிட்டதால் ஒபெறன் தன் மனைவிக்கு அத்தோப்பிலே வந்துள்ள காதலர்களைப் பற்றியும் அவர்களுடைய நடுச்சாமச் சச்சரவுகளைப் பற்றியும் விபரமாகக் கூறினார். இந்தச் சரிதையைக் கேட்ட அரசி அவர்களுடைய முடிவை அறிவதற்கு ஆவல் கொண்டவளாய்த் தன் கணவனுடன் கூடிச் சென்றார்.

இருவரும் அந்தக் காதலர்கள் நால்வரும் ஒரு புற்றலையின் மீது ஒருவர்க்கொருவர் மிக நெருங்கிய தூரத்திலே துயின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். பக் மிகவும் சாவதானமாக அவர்களை ஒன்றுசேர்த்துவிட்டு லீசாண்டருடைய கண்களின்மீது தன் எசமான் கொடுத்த மற்றப் பூவின் சாற்றை ஊற்றிவிட்டான்.

முதன் முதலாக கேமியா நித்திரை விட்டெழுந்தாள். அருகிலே லீசாண்டர் படுத்திருப்பதைக் கண்டு அவனுடைய மன மாற்றம் எதனுலேற்பட்டிருக்கலாம் என்றெண்ணியவளாய் அவளை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். இதே சமயத்தில் லீசாண்டர் தன் கண்களைத் திறந்து கேமியாவைக் கண்டு இதுவரையில் நடந்த சம்பவங்கள் யாவும் கணவாக இருக்கவேண்டுமென்று இருவரும் பேசிக்கொண்டனர். இருவரும் ஒரே விதமான கனவு கண்டது அவர்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. இதற்கிடையில் கெலனுவும் டெமெற்றியசும் விழித்தெழுந்தனர்; நன்கு துயின்றுகொண்டிருக்கும் போது கெலனுவின் கோபமும் ஆத்திரமும் அடங்கி அவளுடைய மனத்திலே சமாதானமுண்டாயிற்று. இதன் விளைவாக

பெடமெற்றியல் காதல் மொழிகளை மறுபடியுக் தொடர்ந்து பேசியபோது அவை நிசமானவையெனக் கண்டு அவள் மிகவுஞ் சந்தோஷப்பட்டாள்.

இந்த இரண்டு அழகிய நங்கையர்களும் தற்போது விரோதங்களை எல்லாம் மறந்துவிட்டு உண்மைச் சினேகி திகளாயினர். அவர்கள் ஆறுதலாகவும் அமைதியாகவும் தங்கள் நிலைமையில் எப்படி நடந்துகொள்வது உசிதமாயிருக்கும் என்பதைப் பற்றிக் கலந்தாலோசித்தனர். பெடமெற்றியல், கேமியாவைத்தான் உரிமை பாராட்டுவதை நிறுத்திக் கொண்டதால் எப்படி அவனுடைய தகப்பணை வழிக்குக் கொண்டு வந்து லீசாண்டரை அவள் மனமுடிப்பதற்கு அவனை இசையச் செய்யலாமென்பதைப் பற்றிச் சிந்தித்தான். தானே அதென்ஸ் நகரத்திற்குச் சென்று இந்த விஷயத்தைப்பற்றி அவனிடம் கூறி அவனை இனக்கச் செய்வ தென்று தீர்மானித்தான். இந்த கல்ல கருமத்தை நிறைவேற்ற பெடமெற்றியல் ஈஜியஸைக் காணப்போக எத்தனித்துக் கொண்டிருக்கையில், அவனே அவ்விடம் தங்களெதிரே நிற்பதைக் கண்ட காதலர்கள் ஆச்சரியவசத்தரானார்கள். அவன் ஒடிப்போன தன் மகளைத் தேடி அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

பெடமெற்றியல் தற்போது தன் மகளை விவாகஞ் செய்ய மாட்டான் என்பதை ஈஜியஸ் அறிந்துகொண்டதால் அவள் லீசாண்டரை மனமுடிப்பதை அவன் எதிர்க்கவில்லை. ஆனால் அவர்களுடைய விவாகம் இந்தத் தீமானம் நடந்த அன்றி விருந்து நான்காம் நாளிலே, எந்த நாளில் அவன் மரண தண்டனைக்கு ஆளாயிருந்தானோ, அதே நாளிலே நடக்க வேண்டுமென்று தன் சம்மதத்தைத் தெரிவித்தான். கெலனுவும், பெடமெற்றியசும் தங்களுடைய விவாகத்தையும் அன்றே வைத்துக்கொள்ள முடிவுகட்டினர்.

இந்தச் சமாதான முடிவை எவருக்குந் தெரியாமலே கவனித்துக் கொண்டிருந்த தேவதை அரசனும் அரசியும் மிகவும் சந்தோஷமடைந்தனர். வரப்போகும் விவாகங்களைக் கொண்டாடுவதற்குப் பல விளையாட்டுக்கள், கேளிக்கைகள் முதலியவற்றைத் தயார்பண்ணவேண்டுமென்று அவர்கள் தீர்மானித்து அவ்விடத்தை விட்டுத் தங்களிருப்பிடம் ஏகினர்.

நீ விரும்பியபடி (As You Like It)

வினாக்கள் (France) தேசம் மாகாணங்களாகப் பிரிக்கப் பட்டிருந்த காலத்திலே, ஒரு மாகாணத்தில் தன் தமையனுரடைய இராச்சியத்தை அபகரித்த ஒரு தம்பி இருந்தான். இராச்சியத்தை இழந்த அரசன் தன் மேல் நம்பிக்கையுள்ள சில பிரபுக்களுடன் ஆடன் (Arden) என்ற காட்டிலே வசிக்கச் சென்றார். இங்கே அவர்களுடைய சீவியம் மிகச் சாதாரணமானதும் இலகுவான துமாக இருக்கவே அவர்கள் அரண்மனைச் சௌகரியங்கள் எல்லாவற்றையும் மறந்து தங்களுடைய தற்போதைய சீவியத்தில் லயித்திருந்தனர்.

இந்தக் காட்டிலே பல இளைஞர்கள் தங்கள் நேரத்தை இன்பமாகக் கழித்துச் செல்ல வருவது வழக்கமாக இருந்தது. கோடை காலத்தில், அவர்கள் அங்குள்ள பெரிய மரங்களின் நிழலிலே படுத்துக்கொண்டு மான்களின் வேடிக்கைகளைப் பார்த்து மகிழ்வர். இந்த மான்களை அரசனும் மற்றையோருங் தங்கள் உணவுக்காகக் கொல்லவேண்டியிருந்ததானால் அவர்கள் மிகவும் வருத்தமடைந்தார்கள். குளிர் காலத்திலே அரசன் தானிழந்த சுகங்களை நினைக்க வேண்டிய சந்தர்ப்பத்தில், மிகவும் பொறுமையுடன் தன் கிலையைச் சமாளித்துக்கொண்டு, “இந்தக் குளிர் காற்றுக்கள் எட்கட்கு உண்மையான புத்திமதிகளைக் கூறுகின்றன. அவை வீண் புகழ்ச்சி செய்வதில்லை, அவற்றினாலேற்படுகின்ற குளிர், செய்கன்றி மறப்பது அல்லது அன்பின்றியிருப்பது போன்ற அளவுக்குப் பாதிப்பதில்லை. வருமையைப் பற்றிப் பலர் இகழ்ந்து கூறியபோதும் அங்கிலையிலும் சில விசேஷ நன்மைகள் இருக்கின்றன.” என்று தன் புதிய அனுபவங்கள் எல்லாவற்றிலும் உள்ள விசேஷித்த தன்மைகளையே எடுத்துக் கூறி இன்பமடைவர். இவ்விதமான சீவியத்தில், அவர்

மரங்கள் பேசவதையும், ஒடும் சிற்றுறுகள் கற்றற்குரிய நூல் களாயிருப்பதையும், கற்களிலே பிரசங்கங்களின் அறிவிருப்பதையும் உணர்ந்து எல்லாவற்றிலும் நன்மையே கண்டார்.

அரசிழந்த பெரியாருக்கு ரோசலின்ட் (Rosalind) என்னும் ஒரே ஒரு மகள் இருந்தாள். சதிகார அரசனுகிய விரைட்டிரிக் (Frederick) என்பவனுக்கு, சீலியா (Celia) என்னும் ஒரு மகள் இருந்தாள். அவன் தமையனுடைய மகனைத் தன் மகனுக்குச் சூண்ணாக அரண்மணியிலேயே நிறுத்திக் கொண்டான். இரு பெண்களுக்குமிடையிலே பெரு கட்டு வளர்ந்து கொண்டே வந்தது. ரோசலின்ட் தன் தங்கையின் நிலைமையைக் குறித்து வருத்தப்படுஞ் சந்தர்ப்பங்களில் சீலியாவுக்கு அவளைத் தேற்றுவதே குறிக்கோளாக இருந்தது. இரு தங்கையருக்கும் இடையில் எழுந்த வேற்றுமைகள் அவர்களுடைய அன்பை எவ்விதத்திலும் பாடிக்கவில்லை.

ஒரு நாள் வழக்கப்படி சீலியா தன் சகோதரியாகிய ரோசலின்டைப் பார்த்து, “என் அன்புள்ள சகோதரியே! சந்தோஷமாயிரு,” என்று வேண்டிக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் ஒரு தாதுவன் அங்கு எதிர்ப்பட்டு, “நீவீர் இருவரும் மல்யுத்தம் ஒன்றைப் பார்க்க விரும்பினால் உடனேயே அரண்மணை முன்றிலுக்கு வாருங்கள்” என்று விநயத்துடன் கூறிச் சென்றுன். சீலியா, ரோசலின்டின் மனத்திற்கு ஒரு ஆறுதலாக இருக்குமென எண்ணி அந்த யுத்தத்தைப் பார்க்கச் சம்மதித்தாள்.

அந்த நாட்களிலே மல்யுத்தம் அரசினங்குமரிகளுக்கும் பிற ஸ்திரீகளுக்கும் ஒரு பொழுது போக்காக அமைக்கிறுந்தது. ஆகவே சீலியாவும், ரோசலின்டும் அந்த யுத்தத்தைப் பார்ப்பதற்குச் சென்றார்கள். அங்கு சென்றபோது அவர்களுடைய மனம் வேதனைப்பட்டது. ஏனெனில் எத்தனையோ மல்யுத்தக்காரரைக் கொன்று வெற்றியடைந்தவனும், பல சாலியும், பருமனு தேகமுடையவனுமான ஒருவனுடன் அனுபவமற்ற ஒரு இளைஞர் போர் புரிவதற்கு ஆயத்தமாக இருப்பதைக் கண்டார்கள். பார்ப்போர் எல்லோரும் அந்த

இளங் காளையைப் பெரியவன் சிச்சயமாகக் கொண்றுவிடுவா என்று எண்ணிக்கொண்டனர்.

சீலியாவையும், ரேசுவின்டையும் கவனி தத அரசன் அவர்களைப் பார்த்து “ஏது மஸ்யுத்தம் பார்க்க வந்திருக்கி நீர்கள் போலிருக்கிறதே! அதிலே அவ்வளவு சந்தோஷத்தை எதிர்பார்க்க முடியாது. இருவருக்குமிடையில் அதிக ஏற்றத் தாழ்வு உண்டு. இந்த இளைஞர்க்காகப் பரிந்து அவனை யுத்தஞ் செய்யாது தடுக்க எனக்கு விருப்பம்; நீங்கள் அவனுடன் பேசி அவனைத் தடுக்கலாமோ என்பதை அறியுங்கள்,” என்றார்.

இந்த மனுத்தன்மையான கருமத்தைச் செய்வதற்கு அந்தக் குமாரிகள் மிகவும் விருப்புடையராய், அந்த இளைஞிடம் சென்று முதலிலே சீலியா அவனுடைய எண்ணத்தைக் கைவிட்டுவிடும்படி கேட்டாள். பின்னர் ரேசுவின்ட் வெகு இரக்கமாக அவனுக்கு நேரவிருக்கும் அபாயத்தைக் கூறி அவனை யுத்தம் செய்ய வேண்டாமென்று வேண்டிக் கொண்டாள். ரேசுவின்ட் அங்குபுகனிந்த மொழிகளால் மிகப் பணிவாக அவனைக் குறித்த யுத்தத்திலிருந்தும் விலகும்படி கேட்டதே அவனை அந்தத் தொழிலில் உறுதியுடன் பிரவேச சிக்கச் செய்துவிட்டது. இந்த அருமையான பெண்ணின் முன்னிலையில் தன் வீரத்தைக் காட்டி வெற்றிபெறவேண்டுமென அவன் தீர்மானங்கு செய்துகொண்டான். இரு அரசினங் குமரிகளினதும் வேண்டுகோளை அவன் மறுத்துக் கூறும்போது உபயோகித்த வார்த்தைகளும், நடந்து கொண்ட பணிவான தன்மையும் அவர்களது மனங்களை மென்மேஜும் அவனுக்காக உருக்கடையச் செய்துவிட்டன. அவன் தன்னுடைய மறுப்பின் இறுதியில் பின் வருமாறு கூறினான்: “உங்களைப்போன்ற அழகிய பெண்மனிகளுக்கு எதையும் மறுக்க என் மனம் மிகவும் வருந்துகின்றது. இந்தச் சோதனையில் உங்கள் மென்மையான விருப்பங்களும் அழகிய நயனங்களும் எனக்குத் துணையாக இருக்கட்டும். நான் தோல்வியடைந்தால் வெட்கப்படுவதற்கு நியாயமில்லை. கொல்லப்பட்டால், இறப்பதற்கு விரும்பிய ஒருவனே மடிக்கு

போகிறான்; என் நண்பர்களுக்கு ஒரு தீமையையும் கான் செய்யவில்லை, ஏனென்றால் எனக்காகத் துக்கப்படுவதற்கு எவருமில்லை, உலகிற்கு நஷ்டமில்லை. ஏனெனில் அதிலே எனக்கொன்றும் இருக்கவில்லை. இந்த உலகத்திலே நானிருக்குமிடம் வெறுமையானால் அந்த இடத்தை என்னிலும் பார்க்கச் சிறந்த ஒருவன் நிரப்புவான்.”

இவ்வாறு அவன் கூறிமுடிந்ததும், யுத்தம் ஆரம்பமாயிற்று. சீவியா அந்த இளைஞன் தாக்ஸ்ப்படாமல் இருக்கவேண்டுமென்று விரும்பினான்; ஆனால் ரேசனின்ட் தான் அவனுக்காக மிகவும் வருத்தப்பட்டான். அவன் தனக்கொரு வருமில்லையென்று கூறியதும், சாக விரும்புவதாகப் பேசியதும் அவனுக்குத் தன் சிலைமையை உணர்த்தினா. தன்ஜைப் போன்ற துரதிர்ஷ்டசாலியே அவனென்று அவன் என்னி அவனுடைய அபாயத்தைப்பற்றி மிகவும் துன்பமடைந்தான். பொதுவாகக் கூறினால் அவனிடத்து அவனுக்குக் காருல் உண்டாயிற்றெனச் சொல்லக்கூடியதாக அவனுடைய சிலைமை இருந்தது. இரு பெண்மனிகளினதும் அன்பான வார்த்தை களும் அவர்கள் அவன்மீது காட்டிய பரிவும் அவனுக்குத் தைரியத்தையும் துணிச்சலையும் தந்துதவினா. ஆகவே அவன் அற்புதமான சிகழ்ச்சிகளைப் புரிந்து தன் எதிரியை வெற்றி கொண்டான். தோல்வியடைந்த மனிதன் சில நிமிஷங்களுக்கு எழுந்திருக்கவோ பேசவோ முடியாதவனுக் கீருந்தான்.

இந்த வெற்றியைக் கண்ணுற்ற விரைவறிக் அந்த இளைஞன்து பெயரையும் பெற்றேரது பெயர்களையும் அறிந்து கொண்டு தன்னுடைய பாதுகாப்பின்கீழ் அவனை வைத்தி ருக்கவேண்டுமென்று விரும்பினான். அந்த இளைஞன் தன் பெயர் ஒலான்டோ (Orlando) என்றும் தன் தங்கையின் பெயர் சேர் ரேலன்ட் டெ போய் (Sir Roland de Bois) என்றும் தெரிவித்தான். ஒலான்டோவின் தங்கை இறந்து சில வருஷங்களாகவிட்டன. உயிருடனிருக்கும்போது அரசைப் பற்றிகொடுத்தவரின் உற்ற நண்பராயிருந்தார் அவர். ஆகையால் அவனுடைய தங்கையின் பெயரைக் கேட்ட மாத-

திரத்தே, அரசைக் கைப்பற்றியவனுக்கு, ஒலான்டோவில் முன்னர் வைத்திருந்த நல்ல அபிமானமெல்லாம் வெறுப்பாக மாறிவிட்டது. அவன் அவ்விடத்தை விட்டுப் போகும்போது ஒலான்டோ வெரூருவரின் மகனுயிருந்திருந்தால் தனக்கு உவப்பாயிருந்திருக்கும் என்று சொல்லிக்கொண்டு வெளி யேறினான்.

ரேசவின்ட், ஒலான்டோ தன் தந்தையின் நண்பனின் மகன் என்று தெரிந்ததும். மிகவும் புளகாங்கி தமடைந்தாள். அவன் சீலியாவை நோக்கி, “என் தந்தை சேர் ரேவன்ட் டே போயில் மிகவும் அன்புடையவராக இருக்கார். இந்த இளைஞன் அவருடைய மகனென்பதை நான் அறிந்திருப்பேனாகில் என் வேண்டுகோளுடன் என் கண்ணீரையும் சேர்த்து அவனைத் தடுக்க முயற்சி செய்திருப்பேன்” என்று கூறினான்.

இன்னர் இருவருமாக அவனிடம் சென்று உருக்கமான தையியழுட்டும் வார்த்தைகளைப் பேசினர். திரும்பிச் செல்லும்போது, ரேசவின்ட் மேலும் சில அன்பான வார்த்தைகளைப் பேசிவிட்டுத் தன் கழுத்திலிருந்து ஒரு சங்கிலியைக் கழற்றி, “இதை எனக்காக அணிந்துகொள்ளுங்கள். நான் தற்போது அதிர்ஷ்டமற்றவளாக இருக்கிறேன். அல்லாவிட்டால் மேலதிகமான விலையுயர்ந்த ஒரு வெகுமதியை உங்களுக்குத் தந்திருப்பேன்.” என்று கூறி முடித்தாள்.

சீலியாவும், ரேசவின்டும் தனியே இருக்கும்போது பிந்திய அரசினாங்குமரி ஒலான்டோவைப்பற்றியே நீண்ட கேரம் பேசிக்கொண்டிருந்தால் முன்னையவன் தன் சகோதரி அந்த இளைஞனைக் காதலிக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாள்.

விரைடறிக் ஒலான்டோவிற் கொண்ட வெறுப்பைத் தன் தமையனின் மகளிடத்திலே காட்ட ஆரம்பித்தான். பலர் அவளுடைய விசேஷ குணங்களைப் பாராட்டுவதுடன் அவளுக்கும் அவளுடைய தந்தைக்கும் நேர்ந்த துரதிர்ஷ்டத்திற் காகவும் மனம் வருந்துவர். இதெல்லாம் இராச்சிய அபகா


ரிக்குப் பிடிப்பதில்லை; ஒரு சமயம் அவனுடைய மகனும் ரேசலின்டும் ஒலான்டோவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, அவன் அவர்களினுந்த அறைக்குட் சென்று, ரேசலின்ட் உடனே அரண்மனையிலிருந்தும் வெளியேறவேண்டுமென்று கட்டளையிட்டான். சீலியா அவனை எவ்வளவேராவேண்டிக்கொண்டபோதும் அவன் ரேசலின்டை நிறுத்துவதற்கு உடன்படவில்லை.

சீலியா தன் தங்கை ஒரு போதும் தன் முடிவை மாற்றிக்கொள்ளமாட்டார் என்பதை நன்கு அறிந்ததும் தானும் ரேசலின்டுடன் அன்றிரவே வெளியேறச் சித்தமாயிருந்தாள். இருவரும் ஆடன் காட்டுக்குச் சென்று ரேசலின்டினுடைய தகப்பனைத் தேடிப் பிடிப்பதெனத் தீர்மானித்தனர்.

வெளியேற முன்னர் சீலியா தன் சகோதரியைப் பார்த்து, “நாம் இவ்வளவு விலையுயர்ந்த உடைகளோடு வெளியேறவது அபாயம், ஆகையால் கிராமப் பெண்களைப் போன்ற உடைகளைத் தரித்துக்கொண்டு செல்வோம்,” என்று ஆலோசனை கூறினார். ரேசலின்ட் அதற்கு, “நம்மில் ஒரு வன் ஆடவளைப் போன்ற உடை தரித்துக்கொண்டால் மேலும் எங்களுக்குப் பாதுகாப்பாகவிருக்கும்” என்று சொன்னார். இதைக் கேட்ட சீலியா, ரேசலின்ட் உயரங் கூடியவளாக இருந்ததால் அவளையே ஆடவனுக்குரிய உடையைத் தரிக்கச் சொல்லித் தான் ஒரு கிராமப் பெண்ணுக்க மாறினார். பின்னர் இருவரும் சகோதரனும், சகோதரியும் என்று தங்களைக் கூறிக்கொண்டு முறையே கனிமீட் (Ganymede), ஏலியனு (Aliena) என்ற பெயர்களையும் ஏற்றுக்கொண்டனர்.

இந்த வேஷங்களுடன், அரசினங்குமாரிகள் இருவரும் தங்கள் ஆபரணங்கள், பணம் முதலியவற்றைத் தங்கள் செலவுக்காக எடுத்துக்கொண்டு, நெடுஞ் தூரத்திற்கப்பால் இருக்கும் ஆடன் காட்டை நோக்கி விரைந்தனர். வழியிலே கனிமீட் தன் தங்கை ஏலியனுவை இடையிடையே உற்சாக மூட்டி அநேக மைல்களைக் கடக்க உதவி புரிந்தான்.





கனிமிட்டும் ஏவியாலும்

ஆடன் காட்டைக் கிட்டியதும் ரோசலின்ட் மிகவும் களைப் புடையவளாய்த் தன் வேஷ்ட்தையும் மறந்து ஒரு பெண் பிள்ளையைப்போல் அழவேண்டும் போன்று காணப்பட்டாள். சீவியாவுங் களைப்பு மேலீட்டால் மேலே நடக்க முடியாமற் கஷ்டப்பட்டாள். உடனே கனிமீட் தான் ஒரு ஆடவனு க நடிப்பதால், ஒரு பெண்ணைக் காப்பாற்றுவது தன் கடமை யென எண்ணித் தன் தங்கையைப் பார்த்து “நாம் இப் பொழுது எங்கள் பிரயாணத்தின் இறுதிக்கு வந்துவிட டோம். ஏவியனு சந்தோஷமாயிரு” என்று உற்சாகப்படுத் தினன். ஆனால் எவ்வளவு சேர்த்திற்கு வேஷம் நின்று பிடிக்கமுடியும்? இருவரும் சோர்ந்து களைத் து உணவின்றிக் கஷ்டப்பட்டார்கள். காட்டிலே அலீங்கு உணவின்றி அவர்கள் இறக்கேபோயிருப்பர். ஆனால் நல்லகாலமாக அவ்விடத் திலே ஒரு கிராமவாசி தோற்றமனித்தான். புற்தரையிலே சோர்ந்து வாடியிருந்த சகோதரிகள் அவளைக் கண்டார்கள். கனிமீட் தன் வேஷ்ட்திற்கேற்ற குரலிலே அவளைப்பார்த்து “ஆட்டிடையனே! “தங்கம்” அல்லது “அங்பு” இங்கே எவ்விடத்திலாவது எங்களுக்கு உணவுதருமாயின் தயைகூர்ந்து எங்களை அவ்விடத்திற்கு அழைத்துச்செல். இங்கங்கை நல்லாள் என் தங்கை உணவுக்காகக் கஷ்டப்படுகிறோன்” என்றுன்.

அந்த மனிதன், “நான் இடையன் அல்ல. அவனுடைய வேலைக்காரன். என் எசமானுடைய வீடு விற்பனையாகப் போகிறது. ஆகையால் அங்கே அதிக சலுகைகள் கிடைக்க மாட்டா. ஆனாலும் என்னுடன் வந்தால் ஏதோ இருப்பதைத் தரலாம்” என்று பதிலளித்தான். அவனுடன் சென்ற அவர்கள் இளைப்பாறிக் களைப்பு நீங்கியதும் அந்த இடையனுடைய சுத்தமான குடிசையைத் தாங்கள் விலையாக வாங்கிக்கொண்டார்கள். அங்கே தேவையான உணவு முதலியனவும் இருந்தன. ஆகையால் அவர்கள் இராச்சியத்தை இழந்த அரசனைக் கண்டுபிடிக்கும்வரை அவ்விடத்திலே இருக்கச் சம்மதித்தனர்.

பிரயாணத்தின் களைப்பு முற்றுக நீங்கியதும் அவர்கள் ஆரம்பித்த புதுச்சீவியத்திலே அவர்களுக்கு விருப்பம் உண்டாயிற்று. வேஷந்தாங்கியமாதிரியே உண்மையாகச் சீவிக்க

முயற்சித்தார்கள். இருந்தபோதும், ரேசலின்ட் அடிக்கடி ஒலான்டோவை நினைவுக்காராமல் இருக்க முடியவில்லை. கனிமீட் தன் காதலன் எத்தனையோ மைல்களுக்கு அப்பால் இருப்பதாக எண்ணிக்கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவனும் இந்தக் காட்டுக்கே வந்து சேரவேண்டிய சந்தர்ப்பங்கள் உண்டாயின.

சேர் ரேலன்ட் போயின் இளைய மகனே ஒலான்டோ. அவனுடைய தந்தையார் இறக்கும்போது அவன் மிகச் சிறு வனுக இருந்ததால் அவனை, அவன் முத்த தமையனுகிய ஒலிவரிடம் (Oliver) ஒப்புக்கொடுத்து அவனுக்கு நல்ல கல்வியூட்டவேண்டும் என்றும் தங்கள் வாமிசத்திற்கு ஏற்ப அவனுடைய சீவியத்திற்கான வசதிகளைச் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த முத்தவனே தகுதியற்ற தமையனுகவே நடந்துகொண்டான். தன் தந்தையின் வேண்டுகோளைச் சற்றேனும் சட்டைசெய்யாது அவன் தன் தம்பியைப் பள்ளிக்கு அனுப்பின, விட்டிலே நிறுத்தி எவ்வித கவனமுமின்றி வளர்த்தான். இயல்பாகவே தன் தந்தையின் நற்கணங்கள் அனைத்தையும் ஒருங்கே உடைய வனுண தம்பி கல்வியின்றியே மிகக் கவனமாக வளர்த்து எடுக்கப்பட்ட ஒரு இளைஞருக்கத் திகழ்ந்தான். சிறப்பான குணங்களும், அழகான தேகழும், நல்லொழுக்கமும் அவனைத் தன் தந்தைக்கு நிகராக்கின. ஒலிவர் அவனைக்கண்டு பொரு மைத் தீயினால் பொசுக்கப்பட்டு எவ்விதத்திலேனும் தன் சகோதரனை அழித்துவிடவேண்டுமென்று கங்கணங்கட்டினான். இதன் விளைவே, பிறர்தூண்டுதலினால் ஒலான்டோ எத் தனையோ மனிதரைக் கொன்றவனும், பேருடல்வாய்ந்தவனும் மான மல்யுத்தக்காரருடன் போர்புரியவேண்டி நேர்ந்தது. தமையனின் பராமரிகான வளர்ப்பும் அவனுடைய அக்கிரமச் செயல்களுமே ஒலான்டோவைச் சாவை விரும்பசெய்தன. தன் கொடிய எண்ணங்களுக்கு மாருகத் தன் தம்பி வெற்றியடைந்ததும் ஒலிவருடைய பொருமையும் நச்சத் தன்மையும் எல்லைமீறி விட்டதால் ஒலான்டோ நித்திரை செய்யும் அறையைத் தீக்கிரையாக்குவதாக அவன் சத்தியஞ்

செய்தான். இவன் சத்தியஞ்செய்தது ஒரு முதிர்ந்த வேலைக் காரணமாக செவிகளுக்கெட்டியது. இவன் ஒலான்டோ விடம் அதிக அன்புடையவனுக் கிருந்தான். தான் செவி மடுத்ததை அந்த இளைஞருக்குக் கூறி அவ்விடத்தைவிட்டு நீங்கிலிடும்படி இரந்து வேண்டிக்கொண்டான். “என் எல்ல எச்மானே! ஏன் நீங்கள் இவ்வளவு நற்குணங்கள் உடைய வராக இருக்கின்றீர்கள்? சேர் ரேவன்டின் நூபகச் சின் னமே! உங்கள் தயாள குணங்கள் அல்லவா உங்கள் உயிருக்கு உலையாக இருக்கின்றன கொடிய அரக்கனுகிய உங்கள் தமையன் உங்களை உயிரோடேயே தீக்கிரையாக்குவதற்குத் துணிந்துவிட்டான். ஆகையால் என் அன்புநிறைந்த எச்மானே! இன்றே இவ்விடத்தைவிட்டுச் சென்றுவிடுங்கள்” என்று அழாக்குறையாக மன்றுடிக் கேட்டுக்கொண்டான். பின்னர் அவன் ஒலான்டோவிடம் பணமில்லையென்று தெரிந்த வலுகையால் தன் முதுமைக்கெனச் சேகரித்து வைத்திருந்த ஐந்தாறு கிறவுண் (Crown) பணத்தை அவனுடைய கையிலே கொடுத்து, “இதை ஏற்றுக்கொள்ளுங்கள், உங்கள் தந்தையின் சேவையிலிருக்கும்போதே இதை மிச்சம்பிடித்து என் முதுமைக்கெனக் காப்பாற்றி வைத்திருக்கேன். பறவை களுக்கு உணவளிக்கும் அந்தக் கடவுள் எனக்கும் வழிகாட்டுவார். நான் முழியவனுகத் தோன்றினாலும் உங்களுக்குச் சேவைசெய்ய விரும்புகின்றேன்” என்றுபணிவடன் மொழிந்தான். எல்லாவற்றையும் கேட்டுநின்ற ஒலான்டோ “நீ அக்காலத்து நல்ல மனிதன்! இந்த நாட்களிலே உன்னைப்போன்ற ஒருவர் கிடைப்பது அரிது. சரி, என்னுடன் வா, உன் பணத்தை நாமிருவரும் செலவழித்து முடிப்பதற்குள் நான் ஏதாவது ஊதியஞ் சம்பாதிப்பதற்கு வழிதேடுகிறேன்” இவ்வாறு கூறிவிட்டு இருவரும் அந்தக் கொடியவனுடைய வீட்டினின்றும் வெளியேறினர்.

இருவருமாக நடந்து அலுத்து ஆடன்காட்டுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களையும் வேஷந்தாங்கிய அரசினாங்குமாரி களை வாட்டி வதைத்த பசிப்பினி வாட்டியது. எங்கேயாவது மன்தர் வசிக்குமிடந்தென்படுமா என்று அவர்கள் அலைந்து

தேஷினர்கள். பசியுங் களைப்பும் அவர்களைப்பீடித்தன. இறுதியில் அந்தக் கிழவன் அடம் (Adam) “என் எசமானே! உணவுக்காக நான் சாகிறேன். என்னால் இனி நடக்கவே முடியாது” என்று இரங்கான். கிழவனின் தள்ளாத நிலைமையைக் கண்ட இளைஞன் அவளைத் தன் கரங்களிலே எடுத்துச் சென்று நன் மரங்களின் நிழலிலே கொண்டு சேர்த்தான். “சந்தோஷமாயிரு அடம். உன் தளர்ந்த உடம்பை அழைத்தியாக வைத்து இளைங்பாற்றிக்கொள். சாகிறதைப் பற்றி பேசவே வேண்டாம்” என்று அன்பாகப் பேசினான்.

இன்னர் அவன் உணவு தேடிச் சென்றபோது நாடு கடத்தப்பட்ட அரசனிருந்த காட்டுப்பகுதியை அடைந்தான். அப்பொழுதுதான் அரசனும் நண்பர்களும் உணவுருந்தப்போகும் சமயமாயிருந்தது; எல்லோரும் மர நிழலிலே உட்கார்ந்திருந்தார்கள். உணவைக் கண்ட ஒலான்டோ தன் வாளையுருவி, “சாப்பிடாதேயுங்கள்! அந்த உண வு எனக்குத் தேவை,” என்று அவர்களுக்குக் கூறினான். அவனுடைய சொற்களைக் கேட்ட அரசன், “பசியினல் ஏற்பட்ட துணிச்சலா? அன்றேல ஒழுக்கங் தெரியாதவனு?” என்று கேட்டதற்குத் தான் அதிகம் பசியுடையவனுக் கிருப்பதாகக் கூறினான் இளைஞன். இதைக் கேட்ட அரசன் தம்முடன் அவளையுப் பூணவுருந்து மாறி அழைத்தார். அரசை இழந்த அப்பெரியார் மிகவும் தயாளாமாகப் பேசவிடத்தக் கேட்ட ஒலான்டோ தன் வாளை உறையிலே போட்டுவிட்டுத் தான் உணவைப் பிடுங்கிக் கொள்வதற்கு உபயோகித்த முரட்டுத்தனமான செய்கையை நினைத்து மிகவும் வெட்கமடைந்தான். “என்னை மன்னித்துக் கொள்ளும்படி உங்களை மன்றுடிக் கேட்டுக்கொள்கிறேன், இங்கே எல்லாமே மிருக சபாவழுடையவை என்று நான் எண்ணிக்கொண்டு தான் அந்த விதமான முரட்டுத்தனத்தை உபயோகித்து உணவை அபகரிக்க முயன்றேன்; ஆனால் சீங்கள் பண்பாடுடையவர்களைப்பதையும் நன்றாகச் சீவியம் நடாத்தியவர்களென்பதையும் அறியக்கிடக்கின்றது. உங்களிடம் இரக்க சபாவழுண்டெனின் எனக்கு மனிதனுக்குரிய மரியாதையைச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று விநயமாகக் கூறினான். அதற்கு அரசன் “ஆமாம்! உண்மை

யிலே நாங்கள் இதைவிட அதிர்ஷ்டமான நாள்களைக் கண்டுங் களித்தும் இருக்கின்றோம். நல்ல மனிதரின் விருந்துகளிலே பங்கு பெற்றிருக்கின்றோம். எங்கே இரக்கங் காண்பிக்க வேண்டுமோ அங்கே எங்கள் கண்ணீரைப் பெருக்கி ஆசு வேண்டியதைச் செய்திருக்கின்றோம். ஆகையால் நீ எங்களுட னிருந்து உன்தேவைக்கவசியமான உணவை அருந்து” என்று அவனை மறுபடியும் வரவேற்றார். இதற்கு விடையாக, “அங்கே ஒரு வறிய கிழவர் இருக்கின்றார், அவர் அன்பு காரணமாக என்னைப் பின்தொடர்ந்து பல மைல்கள் வந்து களைப்பு மேலீட் டினால் நடக்க முடியாமற் கண்டப்படுகிறார். பசியும், முது மையும் அவரைப் பாதிக்கின்றன; அவருடைய தேவை களைத் திருப்தி செய்ய முன்னர் ஒரு அணுவளவேனும் நான் தொடுவதற்கில்லை,” என்று கூறி முடித்தான் இளைஞன். அரசன் அவனை விளித்து, “அந்த மனிதனை இங்கே கொண்டு வா,” என்று சொல்லவும் அவன் விரைந்து சென்று கிழவனைத் தன் கரங்களிலேந்திக் கொண்டு வந்தான். அரசனும் மற்றவர்களும் கிழவனை உபசாரங் செய்து வேண்டிய உணவைக் கொடுக்கவும் அவன் மறுபடியும் தன் சுக்ததைப் பெற்றுத் தைரியமுடையவனுமிருந்தான்.

பின்னர் எல்லோருஞ் சாப்பிட்டானதும், அரசன் ஒலான் டோவை யாரென்று வினவியபோது அவன் தன் அருமை நண்பனுகிய சேர் ரேவன்டின் மகனைன்பதை அறிந்து அவனையுங் கிழவனையும் தன் பாதுகாப்பிலே இருக்கச் சொல்லவும் அவர்களும் இசைந்து அங்காட்டிலே ஏனையோருடன் வசித்தனர். ஒலான்டோ அங்கே கணிமீட்டும் ஏவிய னவும் வந்த சில நாட்களில் வந்து சேர்ந்தான். பெண்கள் இருவரும் ரேசவின்ட் என்ற பெயர் மரங்களிலே செதுக்கப் பட்டிருப்பதையும் அப் பெயரின் கீழே காதற் கவிகள் எழுதப்பட்டிருப்பதையுங் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். இந்த விஷயத்தைப்பற்றி அவர்கள் மேலும் அதிசயப்பட்டுக் கொண்டிருக்ககையில், தற்செயலாக ஒலான்டோவைச் சந்தித்து அவனுடைய கழுத்திலே ரேசவின்ட் கொடுத்த தங்கச் சங்கிலியும் இருப்பதைக் கண்டார்கள். அவன், கணி

மீட் என்ற வாலிபன், ரேசவின்ட் அரசினங்குமரி என்பதைச் சுற்றேனும் அறிந்திலன்; ஆனால் இந்த வேஷம் பூண்ட. கனி மீட்டில் அவன் தன் காதலியாகிய ரேசவின்டின் சாங்கங்கள் சில இருப்பதாக நினைத்து அந்த இடையனுடன் பேச்சுக் கொடுத்து மகிழ்ச்சியடைவான். இவ்வித சம்பாஷணைகளிலே ஈடுபட்டிருக்கும்போது ஒரு சமயம், கனி மீட் அவனிடம், “இங்கே யாரோ ஒருவன் தன் காதலியின் பெயரை மரங்கள், செடிகள் முதலியவற்றிலே செதுக்கியிருப்பதுடன், அநேக காதற் கவிகளையும் புனைந்து ஒட்டி விடுகிறேன். எங்கே பார்த்தாலும் அவன் பெயரும், அவளைப் பற்றிய புகழ்ச்சியுமே காணப்படுகின்றன; அந்தக் காதலை நான் காண்பேனுமின் அவனுடைய காதற் பைத்தியத்தை மாற்று வதற்கான புத்திமதியைக் கூறி அவளை அதனின்றும் விடுதலை அடையச் செய்துவிடுவேன்” என்று கூறினான்.

இதைக்கேட்ட ஒலான்டோ தானே அந்தக் காதலெனன் றும் கனிமீட்டைத் தனக்கு அந்தப் புத்திமதியைக் கூறும் படியும் கேட்டான். அதற்குக் கனிமீட், அவனைத் தானும் ஏவியனுவும் வசிக்கும் குடிசைக்குத் தினமும் வரும்படி கூறி, மேலும் தொடர்ந்து, “நீ அங்கே வந்து என்னை உன் காதலியாகப் பாவித்து அவன் மேற் சொரியும் அன்புடன் கனியு நிறைந்த வார்த்தைகளையும் பேசவேண்டும். நான் எப்படிக் காதல் புரியும் ஸ்திரீகள் தங்கள் காதலர்களிடம் நடந்து கொள்கிறார்களோ அதே விதமாக நான்து காட்டுகிறேன். என்னுடைய நடத்தை உன்னை வெட்கமடையச் செய்யும், அவ்விதமாகவே உன் காதலுக்கு மாற்று மருந்து தர நான் வழி கூறுகிறேன்” என்று சொல்லி முடித்தான்.

இந்த மருந்திலே ஒலான்டோவுக்கு நம்பிக்கை இல்லை யாயினும் அவன் தினமும் அந்த வேஷதாரிகளின் குடிசைக் குச் சென்று கனிமீட்டின் மீது தன் காதலை வெளிப்படுத்தி அன்பைச் சொரிந்து, புகழ்ச்சிக்குரிய வார்த்தைகளையுங் கூறிக்கொண்டு வந்தான். இந்தத் தினசரி காதல் நாடகத்தினால் கனிமீட் ஒலான்டோவை எவ்விதமாகவும் மாற்றவில்லை.

ஆனால் இருவரும் அந்த நாடகத்திலே ஒரு விதமான இன் பத்தை அனுபவித்தனர்.

இவ்விதமாக அகே நாட்கள் கழிந்தன; ஏவியனு, கனிமீட் மிகவும் சந்தோஷமாயிருப்பதைக் கண்டு தானும் அந்த நாடகத்திலே ஒரு பொழுதுபோக்கைக் கண்டு, ரேசலின்ட் தன் தந்தையாகிய அரசனுக்கு இதுவரையில் தன்னையா ரென்று வெளிப்படுத்தவில்லையென்பதை ஞாபகமூட்டுவதைப் பற்றி வாளா விருந்தான். ஒலான்டோவிடமிருந்து அவருடைய இருப்பிடத்தை அறிந்திருந்தார்கள். ஒரு நாள் அரசன் கனிமீட்டைச் சந்தித்துப் பேசியபோது அவனுடைய பெற்றேரைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவன் “நானும் உங்கள் வமிசத்தைச் சார்ந்தவனே,” என்று சொன்னதைக் கேட்ட அரசன் புன்சிரிப்புடையவராய்க் காணப்பட்டார். அவர் எள்ளளவேனும் அந்த அழகிய இடையன் அரசவமி சத்தைச் சேர்ந்தவனென்று கிணைக்கவில்லை. கனிமீட், அரசன் சகமாகவும், சந்தோஷமாகவுமிருக்கக் கண்டதால் மேலும் சில நாட்களைத் தள்ளிப்போட்ட பின் எல்லாவற்றையும் விளக்கலாமென்று உன்னிப் பேசாதிருந்தான். ஒரு நாட்காலை, ஒலான்டோ, கனிமீட்டைச் சந்திக்கச் சென்றுகொண்டிருக்கும்போது, வழியிலே, தரையிலே ஒரு மனிதன் படுத்திருப்பதையும் அவனுடைய கழுத்தைச் சுற்றி ஒரு பச்சைப்பாம்பு இருப்பதையும் கண்டான். இவளைக் கண்டதும் பாம்பு பற்றைகளுக்குட்சென்று மறைந்துவிட்டது. ஒலான்டோ சமீபத்திற் சென்று பார்த்தபோது அங்கே ஒரு பெண்சிங்கம் பதுங்கிக்கொண்டு படுத்திருக்கும் மனிதன் விழிக்கும் வரை காத்துக்கொண்டிருந்தது. கடவுளாகவே இந்த மனிதனைப் பாம்பினின்றும், சிங்கத்தினின்றும் காப்பாற்றுவதற்காக ஒலான்டோவை அனுப்பியதாகத் தோன்றிற்று. ஆனால் அந்த மனிதனுடைய முகத்தைப் பார்த்ததும், ஒலான்டோ, அவன், தன்னை இம்சைப் படுத்தித் தீக்கிரையாக்க இருந்த தன் சொந்தச் சகோதரனு ஒவிவரென்பதை அறிந்தான். இதை அறிந்தபோது அவளைப் பெண்சிங்கத்திற்கு இரையாக விட்டுவிட்டுப் போக முதலிலே எண்ணினான். ஆனால் அவனுடைய சகோதர பாசமும், இரக்கமான சபாவமும்

சேர்ந்து அவ்விதம் செய்யவிடாமற் தடுத்தன. அவன் தன் வாளையுருவி அந்தப் பெண் சிங்கத்தைக் கொன்று தன் தமையளை இரண்டு அபாயங்களினின்றுங் காப்பாற்றினான். இதனால் அவனுடைய கரமொன்றை அந்தச் சிங்கம் பதம் பார்த்துவிட்டது.

ஓலான்டோ சிங்கத்தோடு போர்புரிந்துகொண்டிருக்கையில், ஒவிவர் விழித்தெழுந்து தன்னை அபாயத்தினின் றுங் காப்பாற்றியவன், தான் நிந்தனையாக நடத்திய தன் சகோதரனென்பதை அறிந்ததும், வெட்கமும் துக்கமும் அவனை ஆட்கொண்டன. அவன் தன் குருரமான செயல்களுக்காக மனம் வருங்கிக் கண்ணீர் பெருக்கித் தன்னை மன்னித்துவிடுமாறு தன் தம்பியிடம் இருந்தான். ஓலான்டோ, உண்மையிலேயே தன் சகோதரன் பச்சாத்தாபமுறுவதைக் கண்டு சுந்தோஷப்பட்டவனும் உடனேயே எல்லாவற்றையும் மன்னித்துவிட்டான். ஒவிவர் காட்டுக்கு வந்தது ஓலான்டோவை ஒழித்துக்கட்டுவதற்காக இருந்தபோதும், இப்பொழுது உண்மையாகவே தன் தம்பியைச் சகோதரவாஞ்சையுடன் நேசித்தான்.

ஓலான்டோவின் கையிலிருந்த காயத்திலிருந்து அதிகமான இரத்தம் சேதமானபடியால் அவன் தானுகவே கணி மீட்டைச் சுந்திக்க முடியாதிருந்தான். ஆகையால், அவன் தன் சகோதரனை அவனிடம் தூதனுப்பினான். ஒவிவர், கணிமீட், ஏலியனு இருவரையுங் கண்டு எப்படித் தன் தம்பி தன்னைக் காப்பாற்றியதற்காக காயமடைந்தான் என்பதை விளக்கிக் கூறினான். எவ்வளவோ அக்கிரமமாகத் தன் சகோதரனை முன்னர் நடத்தியிருந்தபோதும் இப்பொழுது தாங்களிருவரும் ஒற்றுமையாகி விட்டதையும் தெரிவித்தான்.

உண்மையாகவே ஒவிவர் தன் பாவச் செயல்களுக்காகக் காட்டிய பச்சாத்தாபம் ஏலியனுவின் இரக்கமுள்ள இதயத்தைத் தொட்டுவிட்டதனால் அவனிடத்திலே அவனுக்கு அன்பு பிறந்தது. ஒளிவரும் ஏலியனு தன் துக்கத்தைக் கண்டு துயரப்படுவதை அவதானித்ததும் அவனிடம் காதல்கொண்டான்.

இப்படி இருவரும் ஒருவர்மீட்தாருவர் அன்பு கொண்டிருந்தாலும் ஒலிவர் கனிமீட்டுக்கு ஒலான்டோவின் காயத்தைப்பற்றி விபரிக்கத் தவறவில்லை. இந்தத் துண்பச் செய்தியை அறிந்ததும் அவன் உடனே மூர்ச்சையடைந்துவிட்டான்; எனினும் உணர்ச்சிபெற்றபோது தான் உண்மையாகவே ரேசலின்ட் எப்படிச்செய்வானோ, அப்படியே நடிக்கவேண்டியிருந்ததென்றும், தன் தமிழிக்கு எப்படி கனிமீட் மூர்ச்சித்தமாதிரி நடித்தான் என்பதையுங் கூறும்படி ஒலிவருக்குச் சொன்னான். ஆறால் ஒலிவர் அந்த இளைஞரின் முகம் வெளுத்திருந்ததைக் கவனித்து “இவ்வளவு பலவின முடையவனு இவன்” என்று தன் மனத்திலே சிந்தித்தவரும், கனிமீட்டை விளித்து “சரி நீ பாசாங்குக்கு மூர்ச்சையடைந்திருந்தால் இப்பொழுது ஒரு இளைஞனிப்போலத்தைரியமாயிரு” என்றான்.

ஒலிவர் குடிசையிலிருந்து திரும்ப மிக நீண்ட நேரமெடுத்தது. இறுதியில் அவன் தன் தமிழிடம் சென்றபோது, அவனிடம் அனைக் புதினங்கள் சொல்லத் தயாராயிருந்தான். ரேசலின்ட் எப்படிக் காயத்தைப்பற்றிக் கேட்டவுடன் மூர்ச்சித்தானென்பதையும், தான் ஏவியனுவிடங் காதல் கொண்டிருப்பதையும், அவனுங் தன்னைக் காதலிப்பதாகவும் மற்றும் விபரங்களையும் கூறினான். இறுதியாக ஏவியனுவுக்காகத் தான் இந்தக் காட்டிலேயே ஒரு இடையனுக வசிக்கப்போவதாகவும் தன்னுடைய வீடு, நிலம் முதலியவற்றை ஒலான்டோவுக்கே கொடுத்துவிடுவதாகவும் வாக்களித்தான்.

பதிலுக்கு ஒலான்டோ, “உங்கள் விவாகத்திற்கு நாளைக்கே ஏற்பாடு செய்யுங்கள். நான் அரசனையும் நண்பர்களையும் வரவழைக்கிறேன். நீங்கள் போய் உங்கள் ஏவியனுவையும் இதற்குச் சம்மதப்படும்படி செய்யுங்கள். இப்பொழுது அவன் தனிமையாகவே இருப்பாள். ஏனெனில் அதோ அவனுடைய சகோதரன் வந்துகொண்டிருக்கிறான்” என்றான். ஒலிவர் ஏவியனுவிடம் சென்றான். கனிமீட் தன் நண்பனுடைய காயத்தைப்பற்றி விசாரிக்க வந்தான்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒலிவர், ஏலியனு இருவருக்குமிடையில் உண்டான திஹர் காதலைப்பற்றிய செய்தியும் வந்தது. ஒலான்டோ கனிமீட்டைப்பார்த்து, “நான் என் தமையனாரிடம் நாளைக்கே விவாகத்திற்கு ஒழுங்குசெய்யும்படி கூறிவிட்டேன். அவர் ஏலியனுவிடம் அனுமதி கேட்கச் சென்றிருக்கிறோர். நாளைக்கே நானும் என் னுடைய ரேசலின்டை மணம்புரிந்தால், எவ்வளவு நல்லாயிருக்கும்” என்று கூறினான். இந்த ஒழுங்கு கனிமீட்டுக்கும் மிகவும் விருப்பமாயிருந்ததால் அவன் ஒலான்டோவைப் பார்த்து, “உண்மையில் நீங்கள் ரேசலின்டை மணமுடிக்க விரும்பினால், நாளைக்கே நான் அவனை இங்கே கொண்டு வந்து பிறுத்துவேன்,” என்று பதிலளித்தான்.

தனிமீட்டே ரேசலின்டாக இருந்தபோது அவனை அங்கு நாளைய தினம் வரச் செய்வது இலகுவான காரியமே; ஆனால் ஒலான்டோ இதெப்படிச் சாத்தியப்படக் கூடும் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் அவன், “என் மாமனார் ஒருவர் பெரிய மாந்திரீகன், அவரிடமே நானும் சில மாந்திரிக வித்தைகளைக் கற்றிருக்கிறேன்; ஆகையால் உங்கள் விருப்பப்படி ரேசலின்டை இங்கே வரச்செய்ய என்னால் முடியும்” என்று சொன்னான். இதைக் கேட்ட ஒலான்டோ, பாதி நம்பியும் பாதி நம் பாமலும் அவனை நோக்கி, “நீ உண்மையாகவே அப்படிச் செய்வாயா?” என்று கேட்க அவன், “என் உயிர் மீதானை, நான் ரேசலின்டை நாளை இங்கு வரச் செய்வேன்” என்று உறுதி கூறினான். பின்னர் நாளைக்கு அவன் விவாகங்கு செய்யப் போவதால் நல்ல உடைகளை அணியும்படியும் அரசனையும் அவனுடைய உண்பர்களையும் விவாகத்திற்கு வரவழைக்கும்படியுங் கூறினான்.

அடுத்த நாட் காலை ஒலிவரும் ஏலியனுவும் அரசன் முன் விலையில் வந்தார்கள். அவர்களுடன் ஒலான்டோவும் வந்தான். இந்த இரட்டை விவாகங்களைப் பார்ப்பதற்காகவுங் கொண்டாடுவதற்காகவும் எல்லோருங் குழுமியிருந்தார்கள். ஆனால் மணப்பெண்களில் ஒருவரைக் காணவில்லை; ஆகை

யால் கனிமீட் ஒலான்டோவுக்கு விளையாட்டாகக் கூறியிருக்கலாம் என்று சம்சயப்பட்டார்கள்.

அரசன் தன் சொந்த மகளையே அங்கு கொண்டு வருவதாகக் கனிமீட் கூறியிருப்பதால் அவர் ஒலான்டோவைப் பார்த்து, “நீ அந்த இடையனை நம்புகிறோயா? அவன் வாக்குப்பண்ணியபடி ரேஷனின்டை இங்கே கொண்டு வர முடியுமா?” என்று கேட்டதற்கு அவன் என்ன சொல்வதென்று தனக்குத் தெரியவில்லை என்று பதிலளித்தான். இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கையில் கனிமீட் அவனிடம் வந்து அரசனைப் பார்த்து, “ரேஷனின்ட் இங்கே வருவாளாயின் நீங்கள் அவன் ஒலான்டோவை மணப்பதற்கு உடன்படுவீர்களா?” என்று கேட்டாள். “நான் சம்மதிப்பதுடன் என் இராச்சியமும் என்னிடமிருக்குமானால் அதையுஞ் சேர்த்து அவனுக்குக் கொடுப்பேன்,” என்றார். பின்னர் அவன் ஒலான்டோவைப் பார்த்து “ரேஷனின்ட் இங்கு வந்தால், நீங்கள் அவளை மணம்புரிவது நிச்சயம் தானே,” என்று கேட்டாள். “கட்டாயமாகவே, நான் பல இராச்சியங்களின் அரசனாக இருந்தாலும் அவளையே என் மனைவியாக்குவேன்,” என்று பதிலளித்தான்.

கனிமீட்டும் ஏவியனுவும் பின்னர் வெளியே சென்றார்கள். ரேஷனின்ட் பெண் உடைகளைத் தரித்ததும் எந்த மந்திர சக்தியின் உதவியுமின்றி அவன் தன் உருவத்தைப் பெற்றார். ஏவியனுவும் தன் பழைய விலையுயர்ந்த ஆடைகளைத் தரித்ததும் அரசிளாங்குமரி சீவியாவாக மரநிவிட்டாள். இவர்கள் வெளியே சென்றபோது அரசன் ஒலான்டோவுக்குத் தான் கனிமீட்டென்னும் இடையன் தன் மகளாகிய ரேஷனின்டைப் போலவே இருப்பதாக நினைக்கிறதாகச் சொல்லவும் அவனும் தான் கவனித்த ஒற்றுமைகளைக் கூறினான்.

இதெல்லாம் எப்படி முடியப் போகிறதென்று எவரும் ஆச்சரியப்படுவதற்கு அங்கு கேரமிருக்கவில்லை. ஏனெனில் ரேஷனின்ட், சீவியா என்ற இரு அரசிளாங்குமரிகளும் தங்கள்

சொந்த உடைகளிலே காட்சியளித்தனர். உடனேயே தன் தங்கதயின் பாதங்களிலே வீழ்ந்து வணங்கினால் ரேசவின்ட். அவன் அங்கு திமிரெனத் தோற்றமளித்ததை மாந்திரீக சக் தியினுஸ் உண்டாயிற்றென்றும் கூறலாம். ஆனால் ரேசவின் டுக்கு இனிமேலுங் தன் தங்கதயக்கு உண்மையைக் கூறுதிருப்பது சரியல்லவன்று தோன்றவே அவன் ஆதியோடந்தமாக நடந்த எல்லாவற்றையும் விபரமாய்க் கூறினான்.

அரசன் ஏற்கனவே சம்மதித்தது போல இப்பொழுதும் அவனுடைய விவாகத்திற்கு உடன்பட்டதாகத் தெரி வித்தார். ஆகவே இரு சகோதரிகளுக்கும் இரு சகோதரர் களுக்கும் முறைப்படி விவாகம் நடந்தேறியது. இந்தக் காட்டிலே இந்த வைபவத்தை அவர்களுடைய சம்பிரதாயப்படி நடத்த முடியாதிருந்தபோதும் இதே விவாகங்களில் அவர்களுக்கு ஏற்பட்ட சங்தோஷம் கணக்கிட முடியாதிருந்தது. நல்ல குளிர்ச்சியான மர நிழலிலே அவர்கள் மான் இறைச் சியைப் புசித்துக் களித்துக்கொண்டிருக்கும்போது அங்கே ஒரு தாதுவன் தோன்றி அரசையிழந்த பெரியாரிடம் அவருடைய இராச்சியம் மறுபடியும் அவருக்குக் கிடைத்துவிட்டதாகத் தகவல் தெரிவித்தான்.


இராச்சியத்தை அபகரித்த அவருடைய தம்பி தன் மகனும், ரேசவின்டும் அரண்மணியிலிருந்தும் வெளியேறியதை அறிந்து மிகவும் சினங்கொண்டவனுய் இருந்தான். அத்துடன் நாளுக்குநாள் நாட்டிலுள்ள பிரபுக்களும், நல்ல மனிதர்களும் ஆடன்காட்டுக்குச் சென்று தன்சகோதரனுடன் சேர்க்கு இருப்பதையும் அறிந்திருந்தான். இதனால் அவன் மேலும் கோபங்கொண்டு ஒரு படைத்திரட்டிக்கொண்டு காட்டுக்குச் சென்று தன் தமையளையும் மற்றவர்களையும் ஒழித்துவிடத் தீர்மானம் செய்தான். இந்தத் திட்டப்படி அவன் சேனியுடன் வந்து கொண்டிருக்கையிலே, தெய்வத்தின் சகாயத்தினால் அவன் ஒரு சன்மார்க்கக் குருவைச் சந்திக்க நேர்க்கூடுது. அவர் தன் நல்ல தனத்தினாலும் சாமர்த்தியத்தினாலும் அவனுடைய கெட்ட எண்ணத்தை அடியோடு மாற்றிவிட்டார். இதன் பயநாக அவன் அபகரித்த அரசைத் திருப்பிக்கொடுத்து விட்டுத்தன்

சீவியத்தை ஒரு துறவியாகக் கழிப்பதற்கு மிகவும் விரும்பி னன்.

முதற் காரியமாகத் தன் தமையனுக்கும் அவருடைய நண்பர்களுக்கும் தான் அபகரித்த எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்து வீடுவதாகச் செய்தி அனுப்பினான். அதன் காரணமாகத்தான் அக்காட்டிலே அந்தத் தூதுவன் தோன்றி அந்த நல்ல செய்தியை ரேசலின்டின் தந்தைக்குத் தெரி வித்தான்.

அரசிளங்குமரிகளின் விவாகங்களிலே களிகொண்டிருந்த வர்களுக்கு இந்த வரவேற்பான செய்தி மேலும் அதிக சந்தோஷத்தைக் கொடுத்தது. சீவியா இப்பொழுது தன் பதவியை இழந்து விட்டாலும் தன் சகோதரிக்கு அந்தப் பதவி கிடைத்ததைப் பற்றி மிக மகிழ்ச்சி கொண்டாள். இரு சகோதரிகளுக்குமிடையில் நிஜவிய அந்த அன்பு, பொருமைக்கோ, அகுயைக்கோ இடங்கொடுக்கவில்லை.

அரசைத் திரும்பவடைந்ததும் ரேசலின்ட் தந்தை, தன் கஷ்டகாலத்தில் தன்னைப் பிரியாதிருந்த கனவான்களுக்குப் பல வெகுமதிகள் கொடுத்து அவர்களை மகிழ்வித்ததுடன் இராச்சியத்தையும் மிக நன்றாகப் பரிபாலனங்கு செய்து குடிமக்களிடத்தே சமாதானமும் சந்தோஷமும் நிலவுச்செய்தார்.



ஓரூம்யோவும் ஜூலியற்றும்

(Romeo and Juliet)

வெரூநூ (Verona) நகரத்திலே மிகப் பழமையான கெளரவும் வாய்ந்த கப்பியூலெற், (Capulet; மொன்ரேக் (Montague) என்னும் இரு பிரபுக்களின் குடும்பங்கள் இருந்தன. அரசு பரம்பரைக்குரிய உதிரம் அவர்கள் நரம்புகளில் ஒடிக் கொண்டிருக்கப்போதும் இரு குடும்பங்களுக்குமிடையே நீண்ட காலமாகத் தகராறு இருந்து வந்தது. வேலைக்காரர் முதற் கொண்டு தங்கள் எசமானர்களைப் போலவே விரோதத்தை வளர்த்து வந்தனர். ஒரு வேலைக்காரர் இன்னொரு வேலைக்காரர்களோ, ஒரு பிரபுவின் குடும்பத்தினன் ஒருவன் மற்றப் பிரபுவின் குடும்பத்தினன் ஒருவனையோ கண்டாற் போதும் உடனே வலுச்சண்டை உண்டாகிவிடும். இப்படியான சந்தர்ப் பங்களிலே பெரியவர்கள், அதாவது அந்தப் பிரபுக்கள், அவர்களது மஜைவிமார் எல்லோரும் வெளியே வந்துவிடுவார்கள். சண்டை மேஜும் வளர்ந்துகொண்டே போகும்.

அங்கரத்தை ஆண்டுவந்த சிற்றரசன், அவர்கள் இப்படிப் பல சந்தர்ப்பங்களிலே கலகங்களை உண்டாக்கி வருவது சரியல்ல என்று கூறியிருந்தான். ஒரு நாள் இரு குடும்பத்தினரதும் வேலைக்காரர்களுக்கிடையே எழுந்த தகராறு முற்றி எசமான்கள், எசமாட்டிகள் உட்பட எல்லோரும் வெளிப் போந்தனர். அப்பொழுது அவ்வழியே போய்க்கொண்டிருந்த அரசன் அவர்களுடைய நிலைமையைப் பார்த்து அவர்களை வெகுவாகக் கண்டித்து, “முன்னர் இரு முறை நான் உங்களை எச்சரித்திருக்கிறேன்; உங்களுடைய கலகங்களால் நகரிலே அனுவசியமான தொந்தரவு உண்டாவதுடன் எல்லோருடைய சமாதானமும் கலைக்கப்படுகிறது. நீங்கள் மிக்க கெளரவமான குடும்பங்களைச் சார்ந்தவர்களாயிருந்தும் இப்படி நடப்பது வருந்தத்தக்கது. நாட்டின் நன்மைக்காக நீங்கள் தண்டிக்

கப்படவேண்டும். பின்னுமோர் முறை இந்த விதமான கலகம் விளைவிப்பீர்களாயின் மரண தண்டனைக்குள்ளாக நேரிடு மென்று மிகவும் கோபத்துடன் கூறிவிட்டுச் சென்றான்.

மொன்றேக்குக்கு ரேமியோ (Romeo) என்ற பெயருடைய அருமை மகன் ஒருவனிருந்தான். அவன் கப்பியுலெற்றின் மருமகளாகிய ரேஸ்லின் (Rosaline) என்னும் ஒரு பெண்ணை மிகவுங் காதலித்தான். அவன் அவளிடம் எவ்வளவு அன்பு பாராட்டியும் அவள் அவளை வெறுத்து ஒதுக்கினான். இதனால் மனம் மிகக்களைத்துச் சலிப்படைந்த ரேமியோ எதிலும் விருப்பின்றி, உணவு, உடை முதலியவற்றிலே கூடக் கவன மின்றி, நண்பர்களிடமும் அதிகம் உரையாடமற் தனக்குட்தானே சீவித்துக் கொண்டிருந்தான். மொன்றேக்கின் மரு மகனும் ரேமியோவின் மைத்துண்ணுமாகிய பென்வோவியோ (Benvolio) என்பான் தன் உறவினானுரேமியோவிலே மிகவும் அன்படையவனுக இருந்தான். ஆகையால் அவன் தன்னாற் கூடியமட்டும் தன் மைத்துணைச் சந்தோஷமாக இருக்கச் செய்வதற்கு முயற்சித்தும் பயனில்லாது போயிற்று.

இதற்கிடையில் கப்பியுலெற் வழக்கம் போல நடைபெற்ற பெரிய விருந்தொன்றுக்குத் தன் உறவினரையும் நண்பரையும் வரவழைத்திருந்தான். எவரையுந் தவறவிடாமலிருப்பதற்காக வேலைக்காரரளைக்குவனிடத்து எல்லோருடைய பெயர்களும் எழுதப்பெற்றிருந்த பட்டியல் ஒன்றைக் கொடுத்து எல்லோருக்கும் வரவழைப்பு அனுப்பப்பட்டதா என்றதைச் சரி பார்க்கும்படி ஒப்புவிக்கப்பட்டிருந்தது. அவனுக்குச் சரியாக வாசிக்கத் தெரியாதபடியால் தற்சமயமாகச் சந்தித்த ரேமியோவிடம் அதைக் கொடுத்துப் படிக்கச் சொல்லும்படி வேண்டிக்கொண்டான். அப்பட்டியலிலே ரேஸ்லினுடைய பெயருமிருந்தது. அதனால் அவளைக் காண்பதற்கு ரேமியோ விழைந்தான். பென்வோவியோ அவளை மறந்துவிடும்படியும், அவளிலும் பார்க்கப் பண்மடங்கு அழகுள்ள பெண்களைத் தான் அவனுக்குக் காட்டுவதாகவும் ஏற்கனவே ரேமியோ வக்குச் சொல்லியிருந்தான். நடக்கப்போகும் விருந்துக்கு வெரேனுவிலுள்ள பல பேரழகிகள் வரவழைக்கப்பட்டிருந்த

னர்; இது பென்வோலியோவுக்குத் தெரிந்திருந்தது. ஆகையால் அவன் ரேமியோவை நோக்கி, “நீ என்னுடன் வா, உனக்குப் பல பேரழகான பெண்களைக் காட்டுகிறேன்; அவர்களோடு உன் ரேசஸ்லின் ஒப்பிட்டால், பல அன்னங்களுக்கிடையே தோன்றும் ஒரு காகம் போலத்தான் அவள் தோன்றுவாள்” என்றார். ரேமியோவுக்கும், பென்வோலியோவுக்கும் நண்பளூக இருந்த மேக்கியூற்றியோ (Mercutio) என்பவன் கப்பியூலெற்றியினும் மூவரும் மிக நட்பாயிருந்தார்கள். மூன்றுமென் விருந்துக்குத் தடையின்றிப் போகலாம், மற்ற இருவரும் போவது சாத்தியமில்லை. ஆகையால் அவர்கள் அந்தக் காலத்திலே இருந்த ஒரு வழக்கப்படி முகழுடிகளை அணிந்துகொண்டு போகலாமென்று கூறி அப்படியே செய்யத் தீர்மானித்தார்கள்

கப்பியூலெற்றுக்கு மிக மிக எழிலுடைய (Juliet) ஜூலியற் என்னும் ஒரே ஒரு பெண்ணிருந்தாள். அழகியென்றால் அவளுக்கு அவளே இணை; அவளுக்குப் பதினாறு வயசு கூட இன்னமும் நிரம்பவில்லையென்றாலும் அவளைக் கைப்பிடிக்க (Paris) பாறில் என்னும் ஓர் அழகிய, சகல நற்குணங்களும், பெருஞ் செல்வமும் படைத்த இளைஞன் ஒருவன் அவளுடைய தங்கையைக் கிட்டினான். செல்வமகளும் ஒரே பின்னொடுமாகிய அந்தச் செல்வையை அந்தக் குழந்தைப் பராயத்திலே மணமுடித்துக் கொடுக்க அவன் விரும்பவில்லை. பாறிலீடும் அவன் “இன்றைக்கு நடக்கும் விருந்துக்கு வா, அங்கே அநேக அழகுவாய்ந்த பருவம் நிரம்பிய பெண்கள் சமுகமளிப்பார்கள், நீ அவர்களில் ஒருத்தியைத் தெரிந்தெடுக்கலாம்; அப்படியில்லாவிட்டால் என் மச்சையே இரண்டு வருஷங்களின் பின்னர் நீ விவாகஞ்சு செய்துகொள்ளலாம்” என்றார்.

ஜூலியற்றின் தாய் அவளை அழைத்து அவளை மணமுடிக்க விரும்பிய அந்த இளைஞனுடைய அந்தஸ்து, அழகு, குணத்து சயங்கள் எல்லாவற்றையும் புகழ்ந்து அவளுக்கேற்ற வரன் அவனுருவனே என்றும் அவளை விவாகம் செய்துகொள்ளும் படியுங் கேட்டுக் கொண்டாள். விருந்து நடக்கும்போது அவளைக் கவனித்து அவளுடைய விருப்பத்தைத் தெரிவிக்கு

மாறு சொன்னான். ஜாலியற்றின் செவிலித்தாயும் குறித்த வரணை நன்கறிந்தவளாதலால் அவனை பீவண்டியமட்டும் புகழ்ந்து தன் வளர்ப்பு மகனை அவனையே ஏற்றுக்கொள்ளும் படி புத்தி புகட்டினான்.

விருந்து ஆரம்பமானதும், ரேமியோவும் தன் நண்பர்களுடன் அதிலே கலந்து கொண்டான். நடனமாடும் நேரம் வந்தபோது பேரழகு வாய்ந்த ஒரு இளங்கை மிக கன்றுக ஆடுவதைக் கண்டு அவனைக் கவனித்தான். அவனுடைய ரூபஸாவண்யம் அவனை ஒரே மயக்கமாய் மயக்கிவிட்டது, அவன் அவனை மிகவுங் காதலித்தான். இது வரையிலே தான் காதலித்த ரேசலினுக்கும் இவனுக்குமிடையிலே எவ்வளவு வித்தியாசமென்பதை அவன் ஒப்பிட்டுப் பார்க்கத் தவறவில்லை. அது மாத்திரமா? முந்தியவள் அவனுடைய காதலை எவ்வளவு துச்சமாக நடத்தினாலென்பதை கிணக்கும் போது ஜாலியற்றின் மேல் அவனுடைய காதல் மேன்மேலும் வளர்ந்தது. தான் கண்ட அந்தப்பெண் யாராயிருக்கலாம் என்பதை அவனறிந்து கொள்ள விரும்பி அங்குள்ள ஒரு வேலைக்காரனிடம் அந்தப்பெண்ணரசி யாரென்று கேட்டான், அவன் தனக்குத் தெரியாதென்று கூறிவிட்டான். ரேமியோ அவனுடைய அழகை வர்ணித்துப் புகழ்ந்துகொண்டிருப்பதைக் கப்பியூலெற்றின் மருகனும் மிக ரோஷமுன்னவனுமான ரைபோல்ற் (Tybalt) என்பவன் கேட்க நேரிட்டது. அந்தக் குரல் ரேமியோவினுடைய தென்பதை அவனறிந்து கொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை. அவன் தன் குடும்பத்தினருக்கு ஜன்மவிரோதியாக இருக்கும்போது இங்கு வந்திருப்பது ஏதோ சூழ்சி செய்யத்தானென்று கிணாத்து அவனைக் கொண்டிருவிட எண்ணினான். இயல்பாகவே மிகக் விறுவிறுப்பும், ஆர்ப்பரிக்குங் தன்மையுடைய அவன் ரேமியோவோடு மிகக் கடுமையான குரலில் கெருக்கினான். அவனுடைய கொக்கரிப்பைக் கேட்ட கப்பியூலெற், விஷயம் என்ன என்று விசாரித்தான். விரோதி குடும்பத்தைச் சார்ந்தவனை ரேமியோவின் வருகையே தன் மருகனுடைய ஆத்திரக்கைக் கிளப்பினிட்ட தென்று அறிந்தான். அவன் ரைபோல்ற்றைப் பார்த்து, “எதிரி

யாயிருப்பினும் விட்டுக்கு விருந்தாளியாக வந்தவனை அதே விட்டில் வைத்து அவமானம் பண்ணுவதோ, தண்டிப்பதோ தகாத காரியம். அன்றியும் அந்த இளைஞன் ஒரு மொன்றேக் கனுயிருந்த போதும் வெரேனு நகரிலுள்ள எல்லோருமே அவனை ஒரு நற்குணசாலி என்றும், மிகப் பெருந்தன்மையுள்ள ஒரு கனவான் என்றும் புகழ்ந்து கொள்வதை நான் கேட்டிருக் கிறேன். நீ கோபத்தை அடக்கிச் சமாதானமாயிரு,” என்று மொழிந்தான். இதைக் கேட்டவன் மேலும் வெகுண்டு “சரி இங்கேயில்லாவிட்டாலும், இன்னேரிடத்திலே அவனைச் சந்திக் கும்போது நான் யாரென்பதை அவனுக்குக் காட்டிக்கொள்கிறேன்” என்று கறுவிக்கொண்டு அவனிடத்தை விட்டு வெளியேறினான்.

ரேமியோ தான்கண்ட அந்த அழகிய நங்கையின் கையைப் பிடித்துக்கொண்டு “இங்கே ஒரு புனிதமான கோயில் இருக்கிறது; அதை நான் மாசு படுத்தியிருந்தால் அதே கையை நான் முத்தமிட்டு அதைப் பரிசுத்தமாக்கச் சித்தமாயிருக்கி ரேன், நாள் ஒரு யாத்திரிகள்” என்று கூறினான். அவள் பதிலுக்கு, “உன் பண்புகள் ஒரு யாத்திரிகனுக்கு உரித்தான வையல்ல; அவை ஒரு அரண்மனைக்கேற்றவை; ஞானிகளுக்கு கைகள் இருக்கின்றன, அவற்றை யாத்திரிகர் தொடலாம். ஆனால் முத்தமிடக்கூடா” தென்று உரைத்தாள். ரேமியோ அவனை நோக்கி, “ஞானிகளுக்கு உதடுகள் இருக்கின்றன. யாத்திரிகர்களுக்கும் அவை உண்டுதானே” என்றான். அவள் “ஆமாம், அந்த உதடுகள் பிரார்த்தனை செய்வதற் குரியவை. முத்தமிடுவதற்கல்ல,” எனப் பதிலிறுத்தாள். “அப்படியாயின் நிங்கள் என் பிரார்த்தனையைக் கேட்டு இந்தக் கையை முத்தமிட அனுமதி தாருங்கள்” என்று ரேமியோ வேண்டிக்கொண்டான். இவ்விதமான இங்கிதமான வார்த்தைகளிலே தமாஷாகத் தங்கள் காதலை இருவரும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். நேரமாகி விட்டதால் ஜாலியற்றின் செவிலித்தாய் அவனை அவனுடைய அன்னை அழைப்பதாகத் தெரிவித்தாள். ரேமியோ அவனை விவித்து “இந்தப் பேரேழுகியான நங்கை நல்லாள் யாரெனக் கூறுமின்” என்று வேண்டிக்கொண்டான்.

அந்தச் செவிலித்தாய், “இந்த இளங்கை இவ்வீட்டின் அரசி; கப்பியூலெற் தம்பதிகளின் ஒரே செல்லப் புதல்வி” என்று விடை யிறுத்தாள். ரேமியோ தன் காதலி எதிரி குடும்பத் தினள் என்று அறிந்ததும் அவனுக்கு விசாரமுண்டாயிற்று. ஆனால் அவள் மேலுள்ள காதல் கிஞ்சித்தேனுங் குறைய வில்லை. அவனுடைய காதலினால் அவன் பிரேரமையடைந் திருந்தான்.

விருந்து முடிந்து வரும் சமயம் நள்ளிராவாகி விட்டதால் ரேமியோ தன் நண்பர்களுடன் வெளியேறினான். சில நிமிஷங்கள் தான் சென்றிருக்கும், அவன் அவர்களை விட்டு விலகித் தன் காதலியின் வீட்டுக்குப் பின்னாலிருக்கும் ஒரு பழக் தோட்டத்தின் மதில் மீதேறி உள்ளே குதித்தான். காதற் புயலிலே கடுமையாகச் சிக்கிக்கொண்ட ஜாவியற் மாடி அறையன்னல் ஒன்றில் தன் கண்ணத்தின் மீது கையை வைத்துக் கொண்டு ஜகஜ்ஜோதி போற் காட்சியளித்தாள். ரேமியோ அவள் அடிகைப் பருகிக்கொண்டு நின்றான். அப்போது அவ் விடங்கோன்றிய இளஞ்சங்திரன் அவனுக்குப் பிரபையுள்ளதாகத் தோன்றவில்லை. ஜாவியற் தன்கையும் மறந்தவளாய் ரேமியோவுடைய பெயரை உச்சரிப்பதைக் கேட்டவன், அவனுடைய தீங்குரலில் மயங்கியவனும் “தேவதூ தர்களைப் போன்றவளே! உன் குரல் தேனினிமையாக என் காதிலே விழுகிறது; மேலும் பேசுவாயாக என் அருமையானவளே,” என்று சொல்லிக் கொண்டான். இதொன்றையும் அறியாத அந்தக் காதலி, “ரேமியோ! ரேமியோ! நீ ஏன் ரேமியோவாக இருக்கவேண்டும்? எனக்காக உன் பெயரையும் உன் தந்தை பெயரையும் கைவிடுவாயா? அது முடியாவிட்டால் நீ என் மேற் கொண்டிருக்கும் அன்பு பரிசுத்தமானதென்றால் நான் என் குடும்பத்தின் பெயரை விட்டுவிடுகிறேன்” என்று மனத் திலெண்ணியதை உரத்துக் கூறிவிட்டாள். தன் மேல் அவள் உண்மையாகவே காதல் கொண்டிருக்கிறார்களென்றைத் திச்சயித்துக் கொண்ட ரேமியோ, “என் பெயர் உனக்கு விருப்ப மில்லாவிட்டால் “அன்பே” என்றே அன்றேல் உனக்கு விருப்ப மான வேறெந்தப் பெயராலோ நீ அழைக்கலாம், என் அன்பின்

சொருபமே!” என்று பேசியதைக் கேட்ட அவள் மனிதக் குரலாயிருப்பதை உணர்ந்து திடுக்கிட்டாள். மிக மிகப் பயந்த வளாக, “மாளிடக் குரல் இந்த இரவிலே பொல்லாத இருளிலே கேட்கிறதே, அவன் யாராயிருக்கலாம்? எப்படி இங்கே வந்தான்?” என்ற வினாக்களைக் கேட்டுக் கொண்டாள். ஆனால் மறுதரம் அந்தக் குரல் கேட்டதும் அது யாருடையது என்பதைப் புரிந்துகொள்ள அவனுக்கு அதிக நேரம் பிடிக்க வில்லை. “எப்படி இங்கே வந்தீர்கள்? யார் வழி காட்டியது?” என்று அவளை அவள் கேட்க, அவன் “காதல்தான் வழி காட்டிற்று; நீ பல கடல்களுக்கப்பால் வசித்தாலும், எவ்வளவு கஷ்டங்களையும் பாராட்டாது நான் உண்ணை நாடி வந்துவிடுவேன்” என்றார். தன் காதலன் தான் சொன்னவற்றைக் கேட்கும் தூரத்தில் இருக்கிறுள்ளன்பதை அறியாது அவன் மேலுள்ள காதலைச் சொற்களில் வெளியிட்டதை நினைக்க அவனுக்கு நாணத்தால் முகம் சிவந்தது. இனிமேல் எப்படி உள்ளதை மறைக்க முடியும்? பெண்களுக்குரிய இயல்பான சுபாவத்திற்கேற்ப மறைமுகமாகக் கூறவேண்டியதைத் தற்சமயம் வெளிப்படையாகவே சொல்லிவிட வேண்டிய சந்தர்ப்பம் அவனுக்கு ஏற்பட்டு விட்டது; எனவே அவள் ரேமியோ வுக்குத் தான் அவளைக் காதலிப்பதாகப் பகர்ந்தாள்.

ஜாலியற்றின் களங்கமற்ற சுபாவத்தையும் யோக்யதையையும் நன்கறிந்த ரேமியோ அவள் உண்மை கூறியதையிட்டு மிகவும் சந்தோஷமடைந்தனான்கு அவனுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தாள். காதலர் பேசவும் விஷயத்திற்குப் பஞ்சமா? அவர்களுக்கு நேரம் போனதே தெரியாமலிருந்து விட்டார்கள். ஜாலியற்றின் செவிலித்தாய் அவளைக் கூப்பிட்டு, “விடிகிற சமயமாகி விட்டதே, நீ இன்னமுங் தூங்காம விருக்கிறதை உன் தாயார் அறிந்தால் என்மேற் கோபிப் பானே! இங்கே வந்து படுத்துக்கொள்” என்று சொல்லி அழைத்தாள். அவனுடைய கண்டிப்பைக் கேட்டுத் திரும்பி யவள் மறுபடியும் ரேமியோ நிற்குமிடத்திற்கு விரைந்து வந்து, “உங்களுக்கு என்மேலிருக்கும் அன்பு நேர்மையான தும் அதன் நோக்கம் விவாக்மாயிருந்தால் நான் நாளைக்கு

உங்களுக்கு ஒரு ஆளிடங் தகவல் அனுப்புவேன்: அந்த ஆளிடம் விவாகத்திற்குரிய நேரத்தைக் கூறிவிடுங்கள்; அந்தக் கிரியை நடந்து முடிந்ததும் என்னிடமிருப்பவையும் நானும் உங்களுடையதே, நீங்கள் எங்கே போனாலும் நான் உங்களுடன் வர ஆயத்தமாயிருக்கிறேன்,” என்று சொல்லி முடிந்ததும் தன் படுக்கை அறையை நாடிச் சென்றுவிட்டான்.

காதலர்கள் இருவரும் பிரிந்து செல்லும்போது வீடியும் கேரமாகி விட்டது. ரேமியோ தன் காதலியின் நீணவாகவே இருந்தாலெல்லால் வீட்டுக்குப் போக மனமில்லாதவனும் தனக்கு நன்றாகப் பழக்கமுள்ள ஒரு குருவின் மடத்தை நண்ணி அங்கேயிருந்த லோறன்ஸ் (Laurence) குருவைக் காண விழைந்தான். அவர் தன் பக்திக்கான காலைக்கடன் களை முடிப்பதற்கு அதிகாலையிலேயே எழுந்திருந்தார்; ஆனால் ரேமியோவை அந்த கேரத்திலே காண நேர்ந்தபோது அவன் இரவு நித்திரை செய்யவில்லையென்றும் ரேசலின் மேல் உண்டான காதல் கோய் தான் அப்படி அவனை விழிக்கச் செய்தி ருக்க வேண்டுமென்றும் எண்ணியவராய் அவனை வரவேற்றார். அவர் கருதியபடி முதலாவது விஷயம் சரி, இரண்டாவது விஷயத்தில் அவனுடைய காதலி வேறேர் பேரழகி யென்பது அவருக்குத் தெரியாமலிருந்தது. ரேமியோ அவரை கோக்கி, “நான் கப்பியூலெற் பிரபுவின் செல்வமக ளாகிய ஜாவியற்றை உண்மையாகவே காதலிக்கிறேன்; அவனும் என்னை மிகவுங் காதலிக்கிறோன்; ஆகையாற் தனை கூர்ந்து இன்றைக்கே எங்களிருவரையும் நீங்கள் விவாகம் செய்து வைக்கவேண்டும்,” என்று இறைஞ்சினான். இதைக் கேட்ட அந்த நல்ல குருவானவர் ஆச்சரியம் மேலிட்டவராய்த் தன் புருவங்களை உயர்த்தி அவனைப் பார்த்து, “ஆண்கள் காதல் கண்களிலே தான் தங்கியிருக்கிறது போன்றும்; அதற்கிடையில் எப்படி அந்த ரேசலின் என்னும் பெண்ணை மறந்தாய்?” என்று கேட்டார். ரேசலினுடைய காதல் விஷயத்தில் ரேமியோவின் சார்பாக அவர் சிரத்தை எடுத்திருந்தார், அதனால் அவருக்கு அவனை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து வேறொருத்தியைக் காதலிக்கிறேன் என்று அவன்

சொன்ன புதிர் விளங்கவில்லை. ரேமியோ பதிலுக்கு, “ரேச லினை நான் விரும்பியும் அவளென்னை நிராகரித்துத் தள்ளி யது உங்களுக்குத் தெரியாத விஷயமல்லவே; இந்தக் கட்டமுகியோ என் மேற் பூரணமான அன்புடையவளாய் இருக்கிறீர்கள்; நாமிருவரும் ஒருவர்மேலாருவர் அன்பும் விசுவாசமும் கொண்டிருக்கிறோம்” என்று அவருக்கு விளங்க வைத்தான். அவனுடைய நியாயங்களை அவர் ஒரளவு ஏற்றுக் கொண்டு குறித்த காதல்களை விவாகம் செய்து வைப்பதால் இரு குடும்பங்களுக்குமிடையே நிலவும் பெரும் பூசல் ஒரு வாறு தீர்ந்து ஒற்றுமையாகி விடும் என்ற நோக்கத்துடன் அன்றைக்கே ஒரு நேரத்தைக் குறித்து ஜாலியற்றை அழைத்து வரும்படி சொன்னார். பேரழகியும் செல்வதியுமான ஜாலியற்றான் ரேமியோவுக்கு வாக்குப்பண்ணியபடி தன் செவிலித் தாயை மணவினைக்கான நேரத்தை அறிந்து வரும்படி தாதாக அனுப்பினான். திரும்பி வந்த அந்த முதாட்டி ரேமியோவின் அழகு, கம்பீரமான தோற்றம், குணத்திசயங்கள் முதலியவற்றைத் தான் வளர்க்கும் அந்தப் பெண்ணரசிக்குக் கூறிமகிழ்ந்து புகழ்ந்து கொண்டிருந்தாள். தன் காதல்லை வான ளாவாப் புகழ்வதைக் கேட்ட அவள் மகிழ்ச்சிக் கடலில் நீங்திக் கொண்டிருந்தாள். விவாகச் சடங்குகளுக்கான நேரம் வந்ததும் லோறன்ஸ் குரு அவர்கள் இருவரையும் மணமுடித்து வைத்தார்.

ஜாலியற் டடனே வீட்டுக்கு விரைந்தாள்; இரவு எப்போ வருமென்று எதிர்பார்த்துக்கொண்டு மிகவும் பொறுமையிழந்தவளாய்க் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தாள். அவனுடைய நிலை ஒரு குழந்தை ஒரு விசேஷ தினத்தன்று தன் புது ஆடைகளைத் தரிப்பதற்கு எப்போ அந்த நாள் வருமென்று எதிர்நோக்கிக் கொண்டிருப்பது போல இருந்தது.

இந்தக் காதலர்கள் விவாகஞ் செய்துகொண்ட அன்றே அவர்களுடைய வாழ்க்கைப்புயல் ஆரம்பமாயிற்று. அன்றைய தினம் மத்தியானப் பொழுதில் ரேமியோவின் நண்பர்களான பெண்வோலியோவும் மேக்கியூற்றியோவும் வெரேனு நகரத்து விதிவழியே போய்க்கொண்டிருந்தனர்.

அவர்களை, விருந்தன்று ரேமியோவுடன் கறுவிய அதே ரைபோல்ற்றும் வெறு சில நண்பர்களும் சந்தித்தார்கள். அவன் மேக்கியூற்றியோவை ரேமியோவுடன் நட்புக் கொண்டாடித் திரிகிறனரென்று சொல்லிக் கண்டபடி ஏசித் திட்டினான். வாலிப்பனை அந்த இளைஞன் அந்த வயதிற்குரிய கோபத்துடனேயே அவனுக்குச் சவால் விடுத்தான். இருவருக்குமிடையிலே கடும் போர் உண்டாகப்போகிறதைக் கண்ட பென்வோலியோ தன்னுவியன்றனவு அவர்களைத் தடுக்க முயற்சித்தான். அந்தச்சமயத்திலே ரேமியோ அவனிடம் வந்ததைக் கண்ட ரைபோல்ற் தன் எதிரியை விட்டுவிட்டு அவனை வில்லன் (Villain) என்றழைத்து அவன் மேற் பாய்ந்தான். தன் காதலியின் உறவினரும் அவன் மிக்க அன்பு கொண்டிருப்பவனுமாகிய தன் எதிரியை ரேமியோ தாக்க எத்தனிக்கவில்லை. அவன் சமாதானஞ் செய்யும் நோக்கத்துடன் தன் விரோதியை “நல்ல கப்பியூ லெற்” என்று கூறி யந்தனம் புரிந்தான். அவனுடைய அந்தப்போக்கை அறவே வெறுத்தான் அந்தக் குணக்கேடான சப்பியூலெற். அவன் மொன்ரேக்கினரை நரகத்திலும்பார்க்க அதிகமாக வெறுத்தான். ஆகையால் தன் ஆயுதத்தை வெளியே எடுத்துப் போருக்கு ஆரம்பித்தான். எக் காரணத்திற்காக ரேமியோ அவனவு பணிவுடன் காணப்பட்டானென்பதை அறியாத மெக்கியூற்றியோ அவன் நேர்மையற்ற முறையிலே நடந்துகொண்டதாக எண்ணிக்கொண்டு ஆரம்பத்திலே தன்னைப் போருக்கியுத்த காரணத்தைவைத் துக்கொண்டு தன் எதிரியைப் பல இழிவான சொற்களைப் பேசிக் கோபமுடிடிச் சண்டையைத் தன் பக்கமாகத் திருப்பினான். ரேமியோவும் பென்வோலியோவும் அவர்களை விலக்கிவிடப்பிரயத்தனஞ் செய்தும் பயனில்லாது போயிற்று. ரைபோல்ற் விரோதியைக் கடுமையாகத் தாக்கி அவனை வீழ்த்திவிட்டான். அவன் இறந்ததைக் கண்டபின்னர் ரேமியோ அடக்கமுடியாத சினங்கொண்டவனுயத் தன்னை அவன் எப்படி வில்லன் என்று அழைத்தானே அதேவிதமாகவே தானும் அவனை அழைத்துப் போருக்குத் தயாரானான். இருவருங் கடுமையாகச் சண்டைசெய்து இறுதியில் ரேமியோ எதிரியைக் கொன்றுவிட்டான்.

வெரேனு வீதியில் நடுப்பகவிலே இந்தக் குருரமான சண்டை சிகழ்ந்ததால், புதினத்தைக் கேள்விப்பட்ட பலர் அவ்விடம் வந்து குழுமியிருந்தனர். பெருங் குடும்பத்தினராகிய மொன்றேக்கும், கப்பியுலெற்றும் தம் மனைவிமாருடன் அங்கு வந்து சேர்ந்தனர். இவர்களோடு கூட அந்நகரத் தரசனும் வந்திருந்தான். அவன் அந்தக் குடும்பத்தின் தலைவரை வெசுவாகக்கண்டித்துப்பேசி அவர்களுடைய நீண்ட தகராறினாலேயே இப் படுகொலைகள் சிகழவேண்டியிருந்தன வென்றும் அவர்களுடைய வீண சண்டைகளால் நகரத்தின் அமைதி சீர்குலைந்துவிடுகிறதென்றால் கோழித்துச்சொன்டான். மேக்கிழுற்றியோ அவனுக்கு உறவினன். அவன் குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிப்பதாகக் கூறி ரேமியோவை அன்றையிலிருந்தே நாடுகடத்திவிட்டான்.

சொற்ப நேரத்திற்கே மனமகளாயிருந்த ஜாலியற் இந்தப் பயங்கரமான புதினத்தைக் கேட்டு எல்லை மீறிய துயரத்தில் ஆழ்ந்தாள். அவன் ரேமியோவைப் பல முரண்பாடான சொற்களினால் கூறி அழைத்துத் தன் துக்கத்தை வெளிப்படுத்தினான். “அழகுள்ள கொடியவன்;” “தேவதூத ணீப் போன்ற பிசாக”; “காக்கையின் தன்மை கொண்ட புரு”; “ஓநாய் போன்ற ஆட்டுக்குடி”; “பாம்பின் நஞ்சை அடக்கிய மலர் போன்ற முகம்” என்றெல்லாங் கூறி அழுதான். ஆனால் அவன் ரேமியோவிடங் கொண்டிருந்த காதல் உடனேயே அவனுடைய எண்ணக்களை அவன் பக்கமாகத் திருப்பியது. அவன் இறந்துவிடாமற் தப்பிவிட்டதற்காக இது வரையும் அவன் சிந்திய கண்ணீர் மகிழ்ச்சித் துளிகளாக மாறுதலைடைந்தன. அவன் நாடுகடத்தப்பட்டு விட்டானென் பதை அறிந்த அவன் உள்ளம் மிக்க வேதனையடைந்து துக்கம் பீறிட்டுக்கொண்டு கண்ணீர் அருவியாகச் சொரிந்தது. ரேமியோ ஸோறன்ஸ் குருவின் அறையிலே தஞ்சம் புதுந்திருந்தான். அவனுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு மரணத்திலுங்கொடிதாக இருந்தது. வெரேனு நகரமே அவன் உலகமாகவும் தன் காதலியில்லாத இடத்தில் சீவியமில்லையெனவும் அவனுக்குத் தோன்றிற்று.





கிருமி யோவும் ஜாலியற்றும்

வோறன்ஸ் குரு அவனுக்குச் சமாதான வார்த்தைகளைக் கூறி ஆறுதலளிக்க எண்ணினுரெரனினும் அவன் எதையுமே காதிலே போட்டுக் கொள்ளாதவனுக்கத் தன் கேசத்தைப் பியத்துக்கொண்டும் தரையிலே விழுந்து புரண்டு தன் பிரேதக் குழிக்கு அளவெடுப்பதாகச் சொல்லிக்கொண்டும் ஒரு பைத்தியக்காரன் போல நடந்து கொண்டான். அவனுடைய காதலி அவனுக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தாள்; அது அவளை எழுந்திருக்கச் செய்ய உதவியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி அந்தக் குரு அவனுடைய அந்தப் பல வீனத்தை மிகவுங் கண்டித்தார். அவன் சற்றுச் சமாதான மடைந்த போது அவர் அவளைப் பார்த்து “இன்றிரவு நீ உன் மனைவியிடம் சென்று விடைபெற்றுக்கொண்டு நாளைக் காலையில் மஞ்சவா (Mantua) என்ற இடத்திற்குச் சென்று அங்கே இரு; நான் காலத்திற்குக் காலம் இங்குள்ள புதி னங்களை அறிவிக்கிறேன்; உங்கள் விவாகத்தை வெளியிட வாய்ப்பான காலம் வரும்போது நான் அப்படிச் செய்வேன்; அதனால் உங்கள் குடும்பங்கள் ஒற்றுமையாகலாம், அரசனும் உனக்கு மன்னிப்புத் தரக்கூடும்; அப்பொழுது நீ இப்போ அனுபவிக்கிற துக்கத்தைப் போன்ற இருபது மடங்கு மகிழ்ச் சியுடன் திரும்பி வருவாய்,” என்று சொல்லவும் அவன் அதற்கிணங்கி அன்றிரவு தன் மனைவியைச் சந்திக்கப் படுப் பட்டான்.

முதல் நாள் அவளைச் சந்தித்த அதே தோட்டத்தின் வழியாகச் சென்று அவளைக் கண்டு பேசினான். அவள் அவளைத் தன்னிறைக்குள் வர அனுமதித்து இருவரும் அன்றிரவை வெசு சந்தோஷமாகக் கழித்தார்கள். இன்பத்தில் மூழ்கி யிருந்த அவர்கள் தங்கள் பிரிவை எண்ணியும் முதல் நாள் நடந்த சம்பவங்களை நினைத்தும் துன்பப்பட்டனர். வரவேற்க விரும்பாத காலை மிக விரைவில் வந்துவிட்டது. ஐங்கியற் வானம்பாடியின் காலைப்பாட்டைக் கேட்டு அது நைற்றின் கேலுடையதாக (nightingale) இருக்கக்கூடாதா என்று விரும்பினான். கிழக்குத் திசையிலே சூரியனுடைய ஒளிக் கதிர் கள் தோன்றி அவர்கள் பிரிய நேரமாகிறதென்பதை அறி வித்தன. ரேமியோ மிகப் பாரமான இருதயத்துடன் தன்

மனைவியிடம் விடைபெற்றுக்கொண்டு அவனுடைய அறையன் னவிலிருந்து கீழே இறங்கி நின்றன். அப்படி நிற்கும்போது ஜாலியற் அவனைப் பார்த்தான். அவனிருந்த துயரமான மனை நிலையில் அவன் ஒரு கல்லறையிலே இறந்து கிடப்பதைப் போன்ற தோற்றம் அளித்தான். நன்றாக விடிச்து விட்டால் ரேமியோ மரண தண்டனைக்குள்ளாக கேரிடும் ஆகையால் அவன் ஆழ்ந்த துயரத்துடனிருந்தானையினும் விரைவில் அவ் விடத்தை விட்டு நீங்கினான். மனைவிக்குத் தினமுங் கடிதம் எழுதுவதாகக் கூறி அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டுத் தான் புறப்பட்டான்.

இந்த அதிர்ஷ்டமற்ற காதலரின் துயரமான முடிவுக்கு இந்தப் பிரிவு ஆரம்பமாயிருந்தது. ரேமியோ சென்ற சில நாட்களில், கப்பியூலெற் தன் அருமை மகனுக்குப் பெருமை வாய்ந்த குடும்பத்தில் உதித்தவனும், அழகும் கம்பீரமும் நிறைந்தவனும், பெருஞ் செல்வத்துக்கு அதிபதியானவனு மான பாரிஸ் (Paris) என்பவனை மனைனாக்கக் கருதித்தன் என்னத்தை மகனுக்கும் எடுத்துரைத்தான். இதைக் கேட்ட ஜாலியற்றுக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. தந்தைக்குப் பதிலாக அவன் தனக்கு இன்னமும் விவாகத்திற் கேற்ற வயசு வரவில்லையென்றும். தன் உறவினன் இறந்த துயரத்தினால் இப்பொழுது ஒரு கணவனைச் சந்தோஷமாக வரவேற்பது சாத்தியமில்லையென்றும், இறந்தவனுடைய ஈமக் கிரியைகள் சரியாக முடியமுன்னர்தான் விவாகம் செய்து கொள்வது தங்கள் குடும்பத்திற்கே ஒரு பேரிழுக்காகும் என்றும் இன்னேரன்ன பல நியாயங்களை எடுத்துக் கூறித் தான் விவாகம் செய்துகொண்ட அந்த உண்மையான நியாயத்தை மட்டும் மறைத்து விட்டான். கப்பியூலெற் இந்த நியாயங்கள் ஒன்றையுக் கேட்டுக்கொள்ளத் தயாராயில்லை; அவன் தன் மகனை விளித்து, “வருகிற வியாழக்கிழமைக்கிடையில் நீ விவாகம் செய்வதற்குத் தயாராக இருக்கவேண்டு” மென்று மிகக் கண்டிப்பாகக் கூறி விட்டுச் சென்றன். தன் செல்வ மகனுடைய கல்லதிர்ஷ்டத்தை விரும்பி அவனுக்குச் சகல விஷயங்களிலும் ஏற்ற வரன் பாரிஸ் என்பதை அவன் உணர்ந்தே

அவனைக் கட்டாயப்படுத்த நேர்ந்தது. அழகு, குணம், பதவி இளமை எல்லாமே ஒருங்கு சேர்ந்த அவனை எந்தக் கண்ணி யும் ஏற்றுக்கொள்ள மறுக்கமாட்டாள். அவனை அடைந்தால் அதைவிடப் பெரும் பாக்கியம் வேறுகிடையாது என்ற எண்ணமே அவளிடத்து உண்டாகும். அப்படிப்பட்ட ஒரு மாப்பிள்ளையை ஜூலியற் னிராகரிப்பது அவனுடைய தந்தைக்கு மிகவும் வருத்தமாயிருந்தது.

ஜூலியற் தன் நிலையை எண்ணிக் கதி கலங்கினான்; தகப்பனின் பிடிவாதம், ரேமியோவின் காதல், இருவரும் செய்து கொண்ட இரசசிய விவாகம்; இவைகளை எண்ணியெண்ணி மனமிகப் புண்ணுயினான். இறுதியில் பல இக்கட்டான சந்தர்ப்பங்களில் தனக்கு நல்லுரை கூறி ஆறுதலளிக்கும் லோறன்ஸ் குருவிடம் போய்த் தன் துண்பங்களைத் தெரிவிக்க எண்ணி அவரிடம் விரைந்தாள். அவள் சொல்லியவற்றைக் கேட்ட அந்தக் குரு தன்னிடம் ஒரு மருந்து இருக்கிற தென்றும் அதை அவள் ஏற்றுக்கொள்ள விரும்பினுற்தான் உதவி செய்யக்கூடுமென்றுங் கூறினார். பதிலுக்கு அவள், “என் அருமையான அன்புக்குரிய கணவனுக்காக நான் எதையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன்,” என்றுரைத்தாள். அவர் அவளை விளித்து, “ சீ உன் தந்தை சொற்படி அவர் குறித்த வரலை மனந்துகொள்வதாகச் சொல்; நான் உனக்கு ஒரு சிறு புட்டி மருந்து தருகிறேன், அதைக் குடித்தால் நாற்பத்திரண்டு மணித்தியாலங்களுக்கு வெளிப்பார்வைக்கு முற்றிலும் இறந்தவள் போற் காணப்படுவாய், குறித்த நேரத் தின் பின்னர் தூக்கத்தினின்றும் விழித்தெழுவது போல் நீ எழுந்துவிடுவாய்; உன்னுடைய விவாக தினத்தன்று முதல் நாளிரவு அதைக் குடித்தாயானால் மறு நாட் காலை சங்கீதத் துடன் உன்னை அழைத்துப்போக வரும் மனைவன் உன் பிரேதத்தையே காண்பான்; பின்னர் உங்கள் குடும்பத்திற்கான கல்லறையிலே உன்னை வைப்பார்கள்; நான் ரேமியோவுக்குக் கடிதமெழுதி விஷயத்தைத் தெரிவித்து உன்னை வந்து அழைத்துச் செல்லும்படி ஒரு தாதுவனை அனுப்புவேன்”, என்று தனக்குத் தெரிந்த ஒரு உபாயத்தை அவனுக்கு ஒதி

னார். இந்தப் பார்டிசைக்கு அவள் உடன் படுவதாயிருந்தால் அந்தப் புட்டி மருங்கை அவளிடங் கொடுப்பதாகச் சொன்னார். மிகவும் பயங்கரமான பார்டிசையாகவே ஜாலியற்றுக்குப் புலப்பட்டதெனிலும் அவள் வேறு வழியின்றி இரண்டாவது தரம் விவாகம் செய்துகொள்ளும் பாவத்தினின்றும் தன் கீனமீட்டுக்கொள்வதற்காகக் குருவானவருடைய பார்டிசையை ஏற்றுக்கொள்வதாகச் சொல்லி அப்புட்டி மருங்கையும் வேண்டிக்கொண்டு வீட்டுக்குச் சென்றுள்.

ரேமியோவுக்காக அவள் அந்தப் பார்டிசைக்குடன்பட்டாளாயினும் அவனுக்குச் சில ஜயங்களும் உண்டாயின. அந்தக்குரு தங்கள் இரகசிய விவாகத்திற்கு உடன்தொயாயிருந்தாரென்பதைப் பிறரிந்தால் தமக்கு ஆபத்து நேருமென்றெண்ணிட தான் தப்புவதற்காக ஒரு வேளை இந்த மருங்கைத்தந்திருக்கக்கூடும் என்பது ஒன்று. அதைக் குடித்தால் அவர் சொன்னபடி நாற்பத்திரண்டு மணித்தியாலங்களில் பிழைத்தெழுங்குது விடுவோமா என்ற வினா மற்றொன்று. இப்படியே அதை வைத்துக் கொண்டு பலபல எண்ணி மனம் வருக்கினுள். கடைசியாகத்தான் அதைக் குடிப்பதென்ற தீர்மானத்துக்கு வந்தாள்.

வியாழக்கிழமையன்று காலை அவனுக்கு மாலை சூட்டுவதற்குப் பாரிஸ் வருவான், ஆனால் அவள் புதன்கிழமை இரவு அந்த மருங்கைத்தத்தன் வாயில் ஊற்றிக் கொண்டாள். மணமகன் அங்கர வழக்கப்படி காலையிலே சங்கீதத்துடன் அவளை அழைத்துப் போவதற்கு அவனுடைய அறைக்குச் சென்றுள். எங்கும் சிசப்தம் சிலவியது, உள்ளே யாரும் இருப்பது போன்ற ஒரு அடையாளமும் இல்லை. அவன் அறைக்குள்ளே பார்த்தான். என்னே பரிதாபக் காட்சி! பேரழகியான தன் மணமகன் இறங்குகிடப்பதைக் கண்டு அவன் பதைபதைத்தான். பாவம்! அவன் துயரம், ஏமாற்றம் இவற்றினால் தாக்குண்டு மனம் கைங்கு நைங்கு உருகினான். சில வினாடுகளுக்குள் மணவீட்டில் எல்லோருக்கும் புதினம் வெளியாயிற்று; வீடு முழுவதுமே அல்லோலகல்லோ லப்பட்டது. கப்பியுலெற் தம்பதிகள் ஆற்றெனுத் துயரத்தி

ஞல் அதிர்ச்சியடைந்து விட்டார்கள்; தங்கள் அருமையுள்ள ஒரே செல்வப் புதல்விழின் நலன் கருதித் தாம் செய்த ஒழுங்கு இப்படி விபரீதமாய் முடிந்துவிட்டதே என்றெண்ணி எண்ணி ஏங்கித் தவித்தார்கள். மன வீட்டுக்கென ஏற்படுத் திய ஒழுங்குகள் தற்சமயம் மனமகஞ்சைய ஈமக் கிரியை கனுக்கான முறையில் மாற்றமடைந்தன. கல்யாண விருந்து ஜாலியற்றை அடக்கம் செய்வதற்கான விருந்தாயிற்று; இன்ப மான மனவிளைக்கான பாக்கள் துயரம் செறிந்த துன்ப மாலையாயிற்று; மகிழ்ச்சிக்குரிய மங்கலக் கருவிகள் அமங் கலத்தை உணர்த்தும் மணிகளாயின; மனமகஞ்சைய பாதை யிலே சொரியவேண்டிய மலர்களைல்லாம் அவஞ்சைய பிரேதத்தின் மேற் சொரிவதற்குத்தனின. பிரபுக்களின் குடும்பங்களுக்கேற்ற முறையில் சகல கிரியைகளும் செய்து முடிந்த பின்னர் ஜாலியற் கப்பிழுலெற் சந்ததியின் கல்லறையிலே அடக்கஞ் செய்யப்பட்டாள்.

துக்கரமான சம்பவங்களைப் பற்றிய புதினம் வெசு சீக்கிரமே பரவுவது வழக்கம். அதேபோல் ஜாலியற் இறந்து அடக்கம் செய்யப்பட்டாள் என்னும் புதினம் மஞ்சவாவிலிருந்த ரேமியோவின் செவிகளுக் கெட்டியது. லோறன்ஸ் குரு உண்மையான விபரங்களை எழுதிய கடி தத்தைக் கொண்டுசென்ற தூதுவன் அவனிடம் அதைச் சமர்ப்பிக்கமுன்னர் ரேமியோ தன் மனைவி இறந்துவிட்டா ளென்னும் செய்தியை அறிந்திருந்தான். ஆகையால் அவன் பரபரப்பாகக் குதிரைகளுக்கு ஏற்பாடுசெய்துவிட்டு ஒரு வைத்தியனிடஞ் சென்று தனக்குப் பாஷானம் தரும்படி கேட்டான். அந்த வைத்தியன் ஆரம்பத்திலே சில நியாயங்களைக்கூறித் தரமுடியாதென்று மறுத்தானுயினும் ரேமியோ பணங் கொடுத்தபின்னர் கொல்லும் விஷத்தை அவனுக்குக் கொடுத்தான். அதையும் வாங்கிக்கொண்டு வேகமாகச் சவாரிசெய்துகெண்டு தன் அருமையானவள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை நாடி வந்தான். அவளைத் தான் கடைசிமுறையாகக் கண்டு அவள்மீது முத்தங்களைச் சொரிந்து தன் அவ்வைவப் பூர்த்திசெய்தபின்னர் நஞ்சைப்

பருகி அவளருகிலேயே உயிர்துறப்பதென்ற ஒரே என்னத்துடன் விரைந்து வந்துகொண்டிருந்தான். பாரிஸ் தனக்கென சியமிக்கப்பட்ட மணமகள் மீது மிகவும் அன்புடைய வருகை இருந்தான்; அவன் தன் பணியாளருடன் அவனுடைய கல்லறைக்கு வந்து அவளை முத்தமிட்டு அவள்மீது புஷ்பங்களைச் சொரிந்து தன் துக்கத்தை ஆற்றிக்கொள்வதற்காகப் புறப்பட்டிருந்தான். அவன் ரேமியோவை முந்திக்கொண்டான்; அவன் பணியாளை வெளியே அனுப்பிவிட்டுத் தனியே கல்லறைக்கு வந்திருந்தான். ரேமியோவும் அவ்விடம் வந்துசேர்ந்தான். அவன் ஒரு மொன்றேக்கன் என்பதும் அவன் விரோதி யென்பதும் மாத்திரம் பாரிசுக்குத் தெரியும். ஜாலியற்றுக்கும் அவனுக்குமிடையிலுள்ள தொடர்பை அவன் அறிந்திலன் எனவே அவளைக்கண்டதும் “இழிவான மொன்றேக்கே!” என்று கூவிய சுத்தத்தைக் கேட்டு ரேமியோ திடுக்கிட்டான். நேரம் நடுச் சாமமாகி இருந்தது, கல்லறையைத் திறப்பதற்கு ஆயத்த மான கருவிகளுடன் வந்திருந்த ரேமியோ தான் செய்யத் தொடங்கிய வேலையை அப்படியே கைவிட்டுவிட்டுக் குரல் வந்த நிசையைப் பார்த்தான். பாரிஸ் அவன் ஒரு மொன்றேக்கனும் இருந்தமையால் விரோதத்தின்பொருட்டு இறந்த சடலங்களுக்கு ஏதோ கெடுதி செய்யத்தான் வந்திருக்கிறுள்ளன என்னி அவனுடன் சண்டைக்குப் போனான். ரேமியோ ரைபோல்ற்றைக் கொன்றதை ஞாபகப்படுத்தித் தன்னுடன் வீணே போர் தொடங்கவேண்டாமென்று எச்சரித்தான். பாரிஸ் அவன் எச்சரிக்கையைக் காற்றிலே பறக்கவிட்டு ரேமியோவின்மீது பாய்ந்தான். பாரிஸ் இறக்க வேண்டினேர்ந்தது. ஜாலியற்றை விவாகம் செய்வதற்காகப் பாரிஸ் அவனுக்கு வரானுகை அவனுடைய தங்கையால் சிச்சயப் படுத்தப்பட்டிருந்தானென்பதை ரேமியோ வழியிலே அறிந்திருந்தான்; ஆனால் அவனுக்குத் தான் கொன்றது அதே பாரிஸ் தானென்பது அங் நேரம் தெரியவில்லை. போர் முடியக் கிட்டத்தட்ட விடியுஞ் சமயமாகிவிட்டது. ரேமியோ தன் எதிரி யாரென்பதை அப்பொழுது தானரிந்தான். பாவம்! அவனும் தன்னைப்போலொத்த துயரமனுபவிட்பனே

என்றது அவனுக்குப் புலப்பட்டதும் அவனை ஜாலியற் றுக்கு அருகே அடக்கம் செய்வதெனத் தீர்மானித்தான். பின்னர் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான். அவள் எழில் சற்றேறஞும் மங்காமல் மிக அழகாகத் தென்பட்டாள். அவள் மீது வேண்டிய முத்தங்களைச் சொரிந்து விடைபெற்றுக் கொண்டு தான் கொண்டு வந்திருந்த பாஷானத்தை அருந்தி உயிர் நீத்தான்.

இதற்கிடையில் லோறன்ஸ் குரு ரேமியோவுக்குத் தான் அனுப்பிய கடிதங் கிடைக்கவில்லையெனத் தெரிந்து ஜாலி யற்றை விடுவிப்பதற்காக ஒடோடியும் வந்தார். அவர் விளக்குக் கொண்டு வந்திருந்தார், ஆனால் அவர் தாரத்திலே வரும் போதே அங்கே வெளிச்சங் காணப்பட்டது. கிட்ட கெருக்கியபோது ரேமியோ, பாரிஸ் இருவரும் இறந்து கிடப்பதையும் அவர்களுக்கருகிலே வாள்களிருப்பதையுங் கண்டு மிகவும் வியப்படைந்தார். என்ன நடந்தது? எப்படி? ஏன்? என்றெல்லாம் அவர் யூகித்துக்கொள்ள முன்னர் ஜாலியற் விழித்தெழுந்து அங்கே தங்கள் குரு நிற்பதைக் கண்டு தாலெங்கே இருக்கிறேனென்பதை உணர்ந்தவளாய் ரேமியோ எங்கேயென்று விசாரித்தான். அப்பொழுது ஏதோ அரவங் கேட்டது; லோறன்ஸ் குரு அவனைக் கல்லறையினின்றும் வெளியே வரும்படி சொன்னார். மேலும் அவனை நோக்கி, “நாம் எண்ணியதற்கு மாருக ஏதோ ஒரு பெருஞ் சக்தி தன் மகத்துவத்தைக் காட்டிவிட்ட” தென்று சொல்லி முடித்தார். இவ்வாறு சொல்லி முடிக்கவும் சனங்கள் வரும் சத்தங் கேட்டு அவர் ஒடி மறைந்து விட்டார். ரேமியோ ஒரு கிண்ணத்தை வைத்திருப்பதைக் கண்ட அந்தப் பெண்ணரசி அவனுடைய முடிவுக்குக் காரணம் அவன் உட்கொண்ட விஷம் தானென்பதை அறிய அதிக நேரம் அவனுக்குச் செல்லவில்லை. அவனடியில் வீழ்ந்து அவனை முத்தமிட்டு விட்டுத் தன் உறையிலிருந்த ஒரு ஈட்டியாற் தனக்கும் முடிவு கட்டினான்.

பாரிசுடன் வந்திருந்த பணியாள், அவனும் ரேமியோ வும் சண்டையிடுவதைக் கண்டு வீட்டுக்குப் போய்த் தகவல்

கொடுத்தான். அவன் அறிவித்த அபாயச் செய்தி அங்கே பலரைக் கூட்டங் கூடச் செய்தது. அரை குறையாக மட்டும் செய்தியைக் கேள்வியற்ற சனங்கள், “ஓரு பாரிஸ், ஒரு ரேமியோ, ஒரு ஜாலியற்,” என்று சொல்லிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்தனர். எல்லோரும் சேர்ந்து சத்தமிட அது பெருஞ்சு சத்தமாகிவிடவே, படுக்கையிலிருந்த பிரபுக்களும் மற்றும் அவர்கள் குடும்பத்தினரும் வெளிப்போந்தனர். அரசனும் அங்கே சமூகமளித்திருந்தான். ஒருவராலும் நடந்ததென்ன என்பதை விடுவிக்க முடியாதிருந்தது. காவற் காரர் கிலர், லோறன்ஸ் குரு அங்கேயிருந்து நடுநடுங்கிக்கொண்டு, நெட்டுயிர்த்துக் கண்ணீர் கிந்திக்கொண்டு போனதைத் தாம் கண்டதாக உரைத்தனர். கப்பியூலெற் கல்லறையைச் சுற்றிச் சனத்திரள் ஒன்று மாபெருங் கூட்டமாய் நின்றது. அரசன் லோறன்ஸ் குருவிடம் நடந்ததென்ன என்று விசாரித்தான். அவர் ஆதியோடந்தமாக எல்லாவற் றையும் சொல்லிவிட்டு இறுதியில் “இந்தப் பெருமை வாய்ந்த குடும்பங்களின் பிளவு இவர்களுடைய விவாகத் தால் ஒற்றுமைப்பட்டு விடுமென்றெண்ணியே அந்தச் சடங்கை நாள் செய்து வைத்தேன்; ஜாலியற் இரண்டாவது முறை விவாகம் செய்வதைத் தடுக்கவே அந்தத் தாக்கமருந்தை அவளுக்குக் கொடுத்தேன்; ரேமியோ, ஜாலியற், இவர்களின் மணவினையை வெளிப்படுத்தத் தகுந்த காலத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்: என்னே ஏமாற்றம்! என்னே பரிதாபம்! இப்படி வீபரிதமாக எல்லாம் நேர்ந்து விட்டதே,” என்று அழாக் குறையாகத் தன் பங்கையும் தன் எண்ணத்தையும் வெளியிட்டார். விருத்தாந்தத்தைக் கேட்டவர்கள் அவர் சொல்வது உண்மையென்று ஒப்புக் கொண்டனர்.

அரசன் அந்தப் பிரபுக்கள் இருவரையும் விளித்து, “இப்போ கண்விழித்துப் பாருங்கள். உங்களுக்கிடையிலே நிலவிய பகை இந்த இளைஞர்களுடைய உயிர்களைக் குடித்து விட்டது. இளைஞர்களும் தெய்வநீதியைக் கடைப்பிடித்து ஒற்றுமையாக வாழுங்கள்,” என்று சொல்லிச் சென்றுள்

மொன்றேக்கும், கப்பியுலெற்றும் தங்களுக்கேற்பட்ட எல்லை கடந்த துயரத்தால் பகையை மறந்து ஒருவருக்கொருவர் அளவளவிக் கொண்டார்கள். மொன்றேக் தன் மகனுக்கு மஜீவியாக வரவிருந்த அந்தக் கட்டழகிக்கு ஒரு தங்கச்சிலை செய்வதாகக் கூறியபோது, கப்பியுலெற் உண்மைக் காதல னகிய ஞேமியோவுக்குத் தான் ஒரு சிலை செய்வதாகக் கூறி னன். இறங்தவர்களுடைய ஈமக்கிரியைகள் செவ்வனே செய்து முடிந்ததும் எல்லோரும் சமாதானமாய் வாழ்ந்தார் கள்.

நாட்டுத் திருமிலிக்காட்டுத் தெவின்சுதாவி
நாட்டுத் திருமிலிக்காட்டுத் தெவின்சுதாவி
நாட்டுத் திருமிலிக்காட்டுத் தெவின்சுதாவி
நாட்டுத் திருமிலிக்காட்டுத் தெவின்சுதாவி

லீயர் அரசன்

(King Lear)

அகேக வருஷங்களுக்கு முன்னர் பிரித்தானியாவை லீயர் என்னும் அரசர் ஒருவர் ஆண்டு வந்தனர். அவருக்கு மூன்று பெண்கள்; முத்தவள் பெயர் கோனறில் (Goneril) இரண்டாமவள் பெயர் ரீகன் (Regan); மூன்றாவள் பெயர் கோடலியா (Cordelia) மூவரும் விவாகத்தையை எட்டி நின்றதை உணர்ந்த அவர்களுடைய தங்கை அவர்களுக்குத் தகுந்த வரன்களைத் தேடுவதில் முனைந்தார். அவருக்கு வயசாகிவிட்டதால் அரசியலையும் அவர்களிடமே ஒப்படைத்துவிட்டுத் தான் ஒய்வெடுத்துக் கொள்ளலாம் என்றெண்ணினார். இத்திட்டத்தின்படி கோன்வால் (Cornwall) சிற்றரசரும், அல்பனி (Albany) சிற்றரசரும் முறையே ரீகனுக்கும், கோணறிலுக்கும் மாலையிட்டனர். இளைய அரசினங் குமாரியின் கைப்பிடிக்க பேர்கண்டிச் (Burgundy) சிற்றரசரும் விரான்ஸ் (France) அரசரும் காத்திருந்தனர்.

லீயர் தற்பெருமை கொண்ட ஒரு அரசனுயிருந்தமையால் தன் மக்கள் தன்னை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை அறிதற்பொருட்டுத் தன் முத்த குமாரியை விளித்து, “நீ என்னை எவ்வளவாக நேசிக்கிறீயு?” என்று கேட்டார். பதிலுக்கு அவள், “என் கட்பார்வை, சொத்து, சுதந்திரம்; இவை எல்லாவற்றிற்கும் மேலாக என் உயிரி னும் பார்க்க உங்களிடம் அன்பாக இருக்கிறேன்” என்று கூறினாள். இந்தப் பசப்பு வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சி யடைந்த அரசன் தன் இராச்சியத்தின் மூன்றிலொரு பாகத்தை அவளுக்கென ஒதுக்கி அதன் பரிபாலனத்தையும் அவளிடமும் கணவளிடமும் ஒப்படைத்தார். பின்னர் ரீகனையும் முத்த மகளிடம் கேட்ட அதே கேள்வியைக் கேட்டார். “என் சகோதரி கூறிய விதமாகவே எல்லாவற்றிற்

கும் மேலாக உங்களிடம் அன்பாயிருக்கிறேன். உங்கள் மேல் அன்பு செலுத்துவதனுல் எனக்கு உண்டாகும் சந்தோஷம் வேறொன்றிலுமில்லை” என்று அவள் விடை பகர்ந்தாள். அரசன் மேலும் மகிழ்ச்சியடைந்தவராய்த் தன் இராச்சியத்தில் முன்றிலொரு பங்கை அவனுக்கும் கணவனுக்கும் கொடுத்தார். இறுதியாகத் தன் கடைசி மகளைப் பார்த்து “என் இனைய மகளே! சீ எவ்வாறு என்னை நேசிக்கிறோய்?” என்று கேட்டார். “ஒரு மகள் தன் தங்களையென்னிடம் நேசிக்க வேண்டுமோ அந்த அளவிற் கூட்டியும் குறையாமலும் தங்களை நான் நேசிக்கிறேன்” என்று பதில் வந்தது. வீண் பகட்டு வார்த்தைகளைக் கேட்டுக் களிப்பெய்தும் வீயருக்கு இந்தப் பக்கில் வெகு ஏமாற்றத்தை அளித்தது. அவர் கோடியியாகவே நோக்கி “சற்று நிதானமாக யோசித்துச் சொல், அன்றேல் உனக்குச் சேரவேண்டிய சொத்தை இழக்க நேரிடும்”, என்று எரிச் சலுடன் கூறினார். “பிரபோ! என்னைப் பெற்று வளர்த்து பாராட்டியதற்கு நான் உங்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டவள். உங்களிடம் எனக்கு அன்பு, வணக்கம், நன்றி எல்லாம் உண்டு. உங்கள் சொற்படி நடக்கவும் சித்தமாயிருக்கிறேன். என் சகோதரிகள் உங்களையே முற்றுக நேசிக்கிறார்களாயின் அவர்கள் ஏன் விவாகம் செய்து கொண்டால் என் கணவனிடம் அன்பாயிருக்கவேண்டாமா?” என்று உரைத்தைக் கேட்க அரசனுக்கு மேலும் கோபம் அதி கரித்தது. அவள் தன் அன்பை வெளிப்படுத்துவதற்கு வீண் வார்த்தைகளை உபயோகிக்கவில்லை. வீயர் எத்தனையோ விதங்களிலே முயற்சித்துப் பார்த்தும் அவர் எதிர் பார்த்த அந்தப் பொய்யுரைகள் கோடியியாவிடமிருந்து வரவில்லை. இறுதியிலே மனமுடைந்தவராய் அவனுடைய பங்கு இராச்சியத்தையும் மூத்தை இரு சகோதரிகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டுத் தனக்கென நூறு வீரர்களை மாத்திரம் வைத்துக்கொண்டார். கோன்றில், நீகள் இருவரிடமும் தான் மாசத்திற்கு மாசம் அவர்களுடைய வீடுகளிலே தன் பரிவாரங்களுடன் முறையே தங்கியிருக்கப் போவதாக வெளியிட்டார்.

அரசனுடைய இந்த நீதியற்ற செய்கையைக் கவனித்துக் கொண்டிருந்த கென்ற (Kent) என்னும் பிரபு ஒருவர் அவர் செய்வது சரியல்லவென்பதை எதிர்த்துப் பேசிச் சுட்டிக்காட்டினார். அரசன் அவரிடம் கோபம் கொண்டு வாளையுருவியபோதும் அவர் படிப்படாமல் “உண்மையை எடுத்துக்காட்டி என் கடமையைச் செய்வதிலே நான் உயிர்மூப்பினும் காரியமில்லை” என்று வாதித்தார். இதைக் கேட்ட அரசனுக்குச் சினம் பொங்கியெழவும், “பத்து நாட்களுக்குள் இந்தத் தேசத்தை விட்டு நீ சென்றுவிட வேண்டும்”, என்று மிகவும் கண்டிப்பான உத்தரவு பிறப் பித்தார்.

இந்தச் சமயத்தில் குளொஸ்றர் (Gloucester) என்னும் மற்றோர் பிரபு அரசன் ஆக்னஞ்சப்படி பேர்கண்டி, வீருன்ஸ் சிற்றரசர்களுடன் அவ்விடம் வந்து சேர்ந்தார். முதலிலே அரசன் பேர்கண்டியைப் பார்த்து “இவளுடன் வேறுமென்ன சீதனமாகப் பெற விரும்புகிறோ?” என்று கோடியியாவைச் சுட்டிக்காட்டி அவனிடம் விசாரித்தார். “நீங்கள் அவனுக்கெனத் தரும் பங்கையே பெற விரும்புகிறேன்; கூடவோ, குறையவோ நான் கேட்கப் போவதில்லை,” என்றார். அதற்கு “அவனிடம் நான் அன்பாக இருந்தபோது அவனுக்குக் கொடுப்பதாக இருந்த இராச்சியத்தை இப்போது நான் கொடுப்பதற்கில்லை. என்னுடைய சாபத்தையும் வெறுப்பை யுமே அவனுக்குச் சீதனமாகத் தரவிருக்கிறேன். உமக்குச் சம்மதமானால் ஏற்றுக்கொள்ளும்,” என்று கடிந்து கூறினார். அரசனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்ட பேர்கண்டி கோடியியாவை சிராகரித்து விட்டான். பின்னர் லீயர் விருங்கை விளித்து, “அரசே! என் வெறுப்பையும் சாபத்தையுமே தனக்காக்கிக்கொண்டு வெறுமையாக நிற்கும் இவளை உமது மனைவியாக்க நான் விரும்பவில்லை; ஆகையால் தயை கூர்ந்து நீர் வேலெரு அரசின்க்குமரியை வரிப்பதே தகுதி” என்று கூறினார். அவருடைய கூற்றைக் கேட்ட விருங்ஸ் “இதேது மிகவும் விசித்திரமாயிருக்கிறதே! கணப் பொழுதிற்கு முன் உங்கள் அன்பையும், மதிப்பையும், புகழ்ச்சிங்யையும் பெற்றிருந்த இந்த யுவராணியைத் தற்போது யாது

காரணம் பற்றித் துவேஷிக்கிறீர்கள்? அவள் செய்த மாபெ ருங் குற்றமென்ன என்பதை அறியலாமோ?" என்று மிக வும் விநியமாக அரசனிடங் கேட்டான். இந்த வினாவுக்கேற்ற விடையைக் கோட்டியாவே தெரிவித்தாள் " வழவழப்பான வார்த்தைகளிலே உண்மையல்லாதவற்றை உண்மைபோலக் கூறக்கூடிய நா ஒன்று எனக்கில்லாததே என் பெரிய தவ ரூகும். எவற்றை நான் அன்புடனுங் கடமையுடனும் செய்ய முடியுமோ அவற்றையே என் அருமைத் தந்தையிடம் கூறி வேண். வேறு பெருங் குற்றமொன்றும் நான் செய்திலேன்," என்றார்கள்.

"இவ்வளவு தானு! பசப்பிப் பேச முடியாதிருந்தால் அவரவர்கள் செய்கையிலே உண்மை வெளியாகுமே;" என்று விருங்ஸ் கூறிவிட்டுப் பேர்கண்டியைப் பார்த்து, "பேர்கண்டி! இந்த அரசிளங்குமரியே பெரிய சீதனமாக விளங்குகிறான், உமக்கு அவளை ஏற்றுக்கொள்ளச் சம்மதமா?" என்று கேட்டான். பதிலுக்குப் பேர்கண்டி லீயரை கோக்கி, நீங்கள் உங்கள் இளைய மகனுக்குக் கொடுப்பதாக வாக்களித்த அந்தப் பங்கு இராச்சியத்தைக் கொடுங்கள்; நான் அவளை ஏற்றுக்கொள்கிறேன்" என்றார்கள். அரசன் மறுக்கவும் அவன் கோடி வியாவை கோக்கி " நீ உன் தந்தையை இழுந்தது மாத்திர மன்றி உனக்கு வரவிருந்த கணவனையும் இழுந்தாய்" என்றார்கள். இதைக்கேட்ட அரசகுமாரி, " மிகவும் நன்று, நீர் என் சொத்தையே காதலித்ததால் நான் உமநு மனைவியாக இருக்க விரும்பவில்லை" என்று பதிலளித்தாள். எல்லாவற்றையும் கேட்டறிந்து கொண்ட விருங்ஸ் கோடிவியாவை அன்புடன் விளித்து " உன்னிடமுள்ள நற்குணங்களும் நீயுமே எனக்குப் பெரிய சீதனமாகும். பிறரால் வெறுத்து ஒதுக்கப்பட்ட உன்னை நான் ஏற்றுக்கொள்ளச் சித்தமாயிருக்கி ரேன். அவர்கள் உன்னை வெறுத்தபோதிலும் நீ என்னுடன் வர முன்னர் அவர்களிடம் பிரியாவிடை பெற்றுக்கொள்" என்று கூறினார்கள். இதைக் கேட்ட லீயர், " எனக்கு இவளைப் போன்ற ஒரு மகளில்லை, நீ விரும்பினால் அவளை ஏற்றுக்கொள்; இவள் முகத்தில் இனிமேல் நான் விழிக்கப் போவ தில்லை; நீவீர் இருவரும் என் ஆசியைப் பெற்றுக்கொள்ளா

மலே சென்று விடுங்கள்,” என்று சொல்லியதும் அவ்விடத் திலீருந்து வெளியேறிவிட்டார். அவர் சென்றதும் இணைய அரசுகுமாரி தன் சகோதரிகளைப் பார்த்து, “உங்கள் வார்த்தைகளிலே பொதிந்துள்ள செயல்களை என் தகப்பனாக்குச் செய்யுங்கள். உங்களை எனக்குத் தெரியுமாதலால் அவரை வேறொரு நல்ல இடத்திலே வைத்திருக்க எனக்கு விருப்ப மாயிருக்கிறது; ஆனால் அவரென்னை முற்றிலும் வெறுப்பதால் அப்படிச் செய்ய முடியவில்லை,” என்று மிக வருத்தத்துடன் கூறினார். அவன் பேசி முடிந்ததும், நீகள் அவனைப் பார்த்து “எங்கள் கடமையை நீ எங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை,” என்று படபடத்தாள். கோன நில், “அதெல்லாம் எங்களுக்குத் தெரியும், நீ உன்னை வெறுமையாக ஏற்றுக்கொண்ட உன் கணவனைத் திருப்தி செய்வதற்கு வழிபார்,” என்று கேள்வியாகக் கூறினார். விருந்ஸ் கோடிலியாவைக் கூட்டிக்கொண்டு சென்று விட்டான்.

சகோதரிகள் இருவரும் தங்கள் தந்தையின் திட்டத்தால் தங்களுக்கு ஏற்படப் போகுங் கஷ்டங்களைப் பற்றிக் குறையிரந்து பேசிக்கொண்டனர். நன்மை செய்த கென்றை நாடு கடத்தியது, அன்புமிகுந்த கோடிலியாவை உடலுக்குடனே வெறுத்துத்தன்ஸியதுமான செயல்கள் தங்கள் தந்தையின் வீபரீத குணத்தின் விளைவுகளென்றும், அதே விதமான செயல்களைத் தம்முடன் அவர் வசிக்குங்காலங்களிலே எதிர்பார்க்கலாமென்றுங் கதைத்துக் கொண்டனர்.

லீயர் அரசனிடம் உண்மையான விகவாசமுள்ள குளோஸ் றர் பிரபுவின் சொந்த மகிளவிக்குப் பிறந்த மகன் எட்கார் (Edgar) என்னும் பெயர் பூண்டவன்; அவருடைய வேண்டாத மனைவிக்குப்பிறந்தவன் எட்மண்ட் (Edmond). இவன் பிறப்பை பலரும் இகழ்ந்து பேசுவதைக் கேட்டுக் கேட்டுச் சிறுவயசிலே தொடக்கம் அவனிடத்திலீல பழிவாங்குக் குணம் வளர்ச்சியடைந்துவந்தது. எட்கார் மிகவும் உத்தமபுத்திரன். தந்தையின் அன்புக்கும், சலுகைகளுக்கும் முற்றிலும் பாத்திரமானவன்; அவருடைய சொத்துக்கு உரிமையாளன். எட்மண்டுக்குத் தன்னையறியாமலே எட்காரிடம் ரொருமையும், துவேஷப

மும் ஏற்பட்டன. இதன் விளைவாக எட்கார் எழுதியது போல் ஒரு கடிதத்தை எழுதிப் பொய்க் கைச்சாத்துடன் குளொஸ்றரிடங் கொடுப்பதற்கு ஆயத்தமாக எட்மண்ட் வைத் திருந்தான். தகப்பனுரின் வருகையை அறிந்து கொண்டு அக் கடிதத்தை மறைக்க முயற்சித்தது போலப் பாசாங்கு பண்ணி விட்டு இறுதியில் அவரிடம் அதைச் சேர்த்துவிடுகிறன். அவர் அதைப் படித்ததும் அதிலுள்ளவற்றை அவரால் நம்பவே முடியவில்லை. அவரை நம்பச்செய்வதற்காக எட்மண்ட் தன் தந்தையிடம் “பிரேபோ! இன்றிரவே தங்களுக்கு என் சகோதரனின் குழ்ச்சியை வெளிப்படுத்திக் காட்டுகிறேன்” என்று சொன்னான். அவருக்கு இப்படிச் சொல்லிவிட்டு எட்காரைத் தேடிச் சென்றன. அவளைக் கண்டதும், “அண்ணு! அப்பா உங்கள் பேரில் மிகவும் கோபமாக இருக்கிறூர். அவர் எதிரே போகாதீர்கள். அத்துடன் நீங்கள் எப்பொழுதும் ஆயுத பலத்துடனே தான் நடமாட வேண்டும்; இந்த வேண்டு கோளை மறுக்காதீர்கள் அண்ணு! நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறேன்” என்று நயவஞ்சக வார்த்தைகளை அள்ளிக் கொட்டினான். குதுவாது ஏதுமறியாத எட்கார் நம்பி விடுகிறன். என்றாலும் தன் தந்தை எதற்காகத் தன் மேற் கோபங் கொண்டிருக்கிறார் என்பதை அவனுல் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அல்பனியின் அரண்மணையில் வயோதிப அரசனுகிய லீயர் அங்குள்ள ஒரு வேலைக்காரரை அடித்ததைக் கேள்வி யுற்ற அவருடைய மகள் கோனரில், ஓல்வால்ட் (Oswald) என்பவனிடம் அதைப்பற்றி விசாரணை நடத்தினான். அவன், அவர் அடித்தது உண்மைதானென்று கூறவும், அவன் அவளைப் பார்த்து, “இரவும் பகலும் ஏதாவது தொந்தரவு தந்து கொண்டேயிருக்கிறார். அவர் வேட்டையிலிருந்து திரும்பி வந்தால் நான் அவரைச் சந்திக்கப்போவதில்லை; எனக்குச் சகமில்லையென்று நீ கூறிவிடு. அத்துடன் அவரிடுங் கட்டளைகளைச் சிரத்தையின்றி அசட்டையாகவும் அலுப் புடனும் செய்.” என்றிப்படிக் கூறிக் கொண்டிருக்கும் போதே அரசன் வேட்டையிலிருந்து தன் பரிவாரங்களுடன்

வரும் சத்தம் கேட்டது. ஒஸ்வால்ட் அரசன் வருகிறார் என் பதைத் தன் எசமாட்டிக்கு அறிவித்தான். அவள் பதிலுக்கு, “நான் சொன்னவற்றை மறந்து விடாதே; யேயிர் மற்ற வேலைக்காரரும் அவரிடம் வெகு அசட்டையாயிருங்கள்” என்று சொல்லிவிட்டு விரைவில் அவ்விடத்தைவிட்டுச் சென்றான். சென்றவள் நீகனுக்குத் தன் தங்கையைப்பற்றிப் புகார்செய்து கடிதம் எழுதி அவரை வேண்டாவெறுப்புடன் நடத்துமாறு அதிலே காட்டியிருந்தான்.

நாடு கடத்தப்பட்ட கென்ற மாறுவேடம் டூண்டு லீயிடம் சேவைக்கு அமர்ந்திருந்தார். வேட்டையிலிருந்து திரும் பிய கிழவர் ஒஸ்வாலிடம் தன் மகளைக்கே என்று வினவினார். அவன் விடைதராமல் முனுமுனுத்துக்கொண்டு சென்றதைக் கண்ட அரசன் அவனைக் கூட்டிவரும்படி தன் ஏவலாளைாருவனை அனுப்பினார். அவன் திரும்பி வந்து அவன் வர மறுத்ததாகவும் அவருடைய மகனுக்குச் சகமில்லை யென்று கூறினுளென்றாக தெரிவித்தான். மேலும் அவன் தொடர்ந்து தற்சமயம் அரண்மனையிலுள்ளோர் யாவரும் அரசனை அசட்டைசெய்வதாகத் தனக்குத் தெரிவதாகவுங்கூறினான். அவன் பேசியதைக் தேட்ட கிழவர் “ஆமாம்! நீ சொல்லுவது சரிதான், நானும் அதைக் கவனித்தேன். ஆனால் அவர்கள் வேண்டுமென்று அப்படி நடந்ததாக நான் பினைக்கவில்லை; இனிமேல் நான் கவனித்துக்கொள்கிறேன்” என்றார். பின்னர் அங்கு நின்றவர்களில் இருவரை அழைத்து ஒருவனைத் தன் மகனைக் கூட்டிவரும்படியும் மற்றவனைத் தன் விதுஷகனைத் தேடிக்கொண்டு வரும்படியும் சொன்னார். இந்தச் சமயத்தில் ஒஸ்வால்ட் அங்கு வந்துகொண்டிருந்ததைக்கண்டு அவனைப் பார்த்து, “இங்கே வா, நான் யார் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார். “நீங்கள் என் எசமாட்டியின் தங்கை” என்றான் அவன். அவர் அவனை வாய்க்கு வந்தபடி யெல்லாம் ஏசியதுடன் நல்ல அடியுங்கொடுத்தார். அடியை வாங்கிக்கொண்டு அவரை எதிர்த்துப் பேசினான். இதைக் கேட்ட கென்ற அவனைத் தரதரவென்று இழுத்து வெளியே தள்ளியதைக் கண்ட லீயர் அவரை மௌச்சினார்.

அரசன் கோனறிலிடம் அவனுடைய ஏவலாட்களைப் பற்றி முறையீடு செய்தார். அவன் அவரைப் பார்த்து, “நீங்களும் உங்கள் வீரரும் தகாத முறையிலே நடந்துகொள் வதுடன் அனுவசியமான சத்தங்களினால் பிறருக்கு அதிக தொந்தரவை உண்டாக்குகிறீர்கள். இனிமேலும் அப்படிச் செய்வதாயிருந்தால் நான் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கும்” என்றுங் கூறினான். லீயர் தன் செவிகளை நம்பவில்லை. தன்னுடைய மகள்தான் இவ்விதம் பேசுகிறான் என்பதைப் புரிந்துகொள்ள அவருக்குச் சில நிமிடங்கள் சென்றன. கோபம் அன்ற வீசிற்று, மகளை வெறுத்துச் சமித் தார். பின்னர் தன் தலையிலிடத்துக்கொண்டு தன்னுடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு வெளியேறினார். அவர் றீகனிடம் போவாரென்பதை அறிந்தவளாய்த் தன் தங்கைக்கு லிகிதம் எழுதிச் செய்தியை அறிவித்தாள் முத்தவள்.

எட்மன்ட் தன் வஞ்சகச் சூழ்சியின் பயனாக எட்காரை ஓட்டிக் கலைத்துவிட்டான். குளொஸ்ரர் “எட்கார் எங்கே?” என்று அவனைக் கேட்டதற்கு. “இதோ இந்த இடத்திலே வாளைக் கையிலேந்திக்கொண்டு ஏதேதோ எல்லாம் சொல் விக்கொண்டு நின்றூர்” என்றான். “இப்போ அவனை இங்கே காணுமே, எங்கே போய்விட்டான்?” என்று சத்தமிட்டார்: “இங்கே பாருங்கள், என் கையிலிருந்து இரத்தம் வடிகிறது. அவர் உங்களை நான் கொலைசெய்யவேண்டும் என்று வற் புறுத்தியும் நான் அதற்கு இசையாததால் எனக்கே காயம் ஏற்படுத்திவிட்டார், நான் பயந்து சத்தமிட்டேன், அவர் ஓடிமறைந்துவிட்டார்;” என்று நல்லாகப் புளுகினான். சினம் மேலிட்ட குளொஸ்ரர் எப்படியாவது எட்காரைக் கண்டு பிடிப்பதென்று சபதமிட்டார்.

றீகனுப் அவன் கணவனும் குளொஸ்ரர் வீட்டுக்கு வரப் போகிறார்களென்பதை அறிந்த அவர் எதற்காக வருகிறார் களோ தெரியவில்லையென்று கூறிக்கொண்டு அவர்களை எதிர் பார்த்துக்கொண்டிருந்தார். கோன்வால் அவ்விடம் வந்ததும் குளொஸ்ரரை விளித்து, “இப்போ நான் இங்கேவந்து சேர்ந்தேன், விபரீதமான செய்தியொன்று என் செவிக்கெட்டியது.”

என்று சொல்லவும் நீகன், “ஆமாம், நாம் கேள்விப்பட்ட செய்தி உண்மையாயிருப்பின் குற்றவாளிக்குத் தகுந்த தன் டீன விதிக்கலீவன்டும்” என்று எட்காரைக் குறித்து அவ் விதம் சொன்னான். ஏற்கெனவே துயருற்றிருந்த குளொஸ்ர் பதிலுக்கு, “என் இதயம் சுக்குதூரூக் வெடிக்கிறது; என் ஒல் நிலைமையைத் தாங்கமுடியவில்லை” என்று பரிதாபமான குரவிலே கூறினார். நீகன் அவரைப்பார்த்து “அவன் உங்களைக் கொலைசெய்ய இருந்தானு? அவன் என் தந்தையின் களிவெறியாட்டு வீரர்களுடன் இருந்தானல்லவா?” என்று கேட்டான். அவர் எதுவும் பேசவில்லை, ஆனால் எட்மன்ட் அவனுடைய வினாக்களை ஆமோதித்துப் பதிலிறுத்தான். கோன்வாலும் மனைவியும் லீயர் தங்களுடைய வீட்டுக்கு வந்தால் தாங்கள் அங்கே இருக்கப்போவதில்லை என்று கூறினார்.

ஒஸ்வால்ட், கென்றி, இருவரும் குளொஸ்ர் வீட்டுக்குத் தாது வந்தவர்கள், வாயிலிலே நின்று சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். ஒஸ்வால்ட் பெருஞ்சத்தமிட்டுக் கத்தவே, எட்மன்ட் தன் வாளை உருவிக்கொண்டு ஒடிவந்து அவர்கள் இருவரையும் விலக்கிவிட்டான். அங்கு வந்த கோன்வால் கென்றை விளங்கிட்டு வைக்கவேண்டுமென்று கூறி அவ் விதமே செய்தான். குளொஸ்ர் எவ்வளவோ பரிந்து வேண்டாம் என்று தடுத்ததை அவன் காதிலே போட்டுக்கொள்ள வில்லை. குளொஸ்ர் தனிமையில் கென்றைச் சந்தித்து அவருடன் இதமாகப்போனி அவரை விடுதலைசெய்வதாகக் கூறினார்.

தம்பியினுடைய குழ்ச்சியால் ஒடிப்போன எட்கார் தன் ணைத் தேடிப்பிடிப்பதற்கு ஆட்கள் எல்லா இடங்களிலும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து ஒரு பைத்தியம் பிடித்த பிச்சைக்காரரீனப்போல் வேஷம் போட்டுக்கொண்டு தலைமறைவாகத் திரிந்தான்.

கோன்றிலுடன் கோபித்துக்கொண்ட லீயர் தன் வருகை யைப்பற்றி அறிவிக்கும்படி நீகனிடம் ஒரு தாதுவனை அனுப்பி யிருந்தார். அவன் வரப்பின்தியதாற் காரணமென்ன என்று கேட்டுத் தன் மகனுங் கணவனும் குளொஸ்ர் வீட்டுக்குச்

சென்றிருப்பதாக அறிந்துகொண்டார். அறிந்ததும் தன் விதூ ஷகனுடன் பின்னுமோர் வீரனையும் அழைத்துக் கொண்டு குளொஸ்ரர் வீட்டுக்கு வந்து சேர்க்கார். அங்கே தன் ஏவ லாளனுகிய கென்ற விலங்கிடப்பட்டிருப்பதைக் கண்டு “இது யாருடைய வேலை?” என்று கேட்கவும் “உங்கள் மகனும் அவனுடைய கணவனுமாகச் சேர்ந்து செய்த வேலை” என்று குளொஸ்ரர் பதில் உரைத்தார். செய்த பிழை யாதென்ப தற்குப் பதில் கென்ற கூறினார். “ஒஸ்வால்ட் மிகவுங் தகாத முறையில் என்னுடன் நடந்துகொண்டதனால் அவளைக் கண் டித்தேன், அதன் பயன் தான் இது” என்று விளக்கினார். லீயர் குளொஸ்ரரிடம் தன் மகளைப் பார்க்க விரும்புவ தாகத் தெரிவித்தார். றீகனும், கோன்வாலும் அவரைப் பார்க்கமுடியாதென்று குளொஸ்ரரிடஞ் செய்தி அனுப்பினார் கள். அவர் மிகவும் பிடிவாதமாகப் பார்க்கத்தான் வேண்டு மென்று அடம் பிடித்ததால் மகனும் மருமகனும் வந்தார்கள். அவர்களைக் கண்டதும் லீயர் அவர்களுக்கு நல்லாசி கூறினார். இந்தச் சந்தர்ப்பத்தில் கென்ற விடுதலை செய்யப்பட்டார். லீயர் தன் முத்த மகள் வெகு அலட்சியமாகத் தன்ஜை நடத்தியதாக இரண்டாவது மகனுக்கும் மருமகனுக்கும் முறையிட்டார். இதைக்கேட்ட றீகன், “அக்கா மிகவும் நல்ல வள். உங்களால் அவனுடைய நற்குணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று தகப்பனரைக் குறை சொன்னார். தொடர்ந்து “எனக்குத் தற்சமயம் உடம்பு சுகமில்லை. உங்களைக் கவனிப்பதற்கேற்ற வசதிகளும் பொருள்களும் வீட்டிலே இல்லை. நீங்கள் ஐம்பது வீரர்களைக் குறைத்துக்கொண்டு மற்றைய ஐம்பது பேருடன் இந்த மாசம் அக்கா வீட்டிலேயே தங்கியிருங்கள்” என்று கூறி முடித்தாள். லீயர் முழந்தாட படியிட்டுத் தனக்குத் தேவையான உணவு, உடை முதலியவற் றைத் தரும்படி மன்றாடிக் கேட்டபோதும் அவள் சற்றேனும் இரங்கினில்லை. அடுத்தமாசம் தன்னுடன் இருக்க வரும் போது இருபத்தெந்து ஆட்களுடன் தான் வரவேண்டும் என்று சிபந்தனை இட்டாள். இதைக்கேட்ட லீயர், “கோன றில் ஐம்பதுபேர் இருக்கலாமென்றார். நான் அவளிடம் போகிறேன்” என்றார். அதற்கு றீகன், “உங்களுக்கு ஆட்கள்

எதற்கு? ஒருவன்தானும் அவசியமில்லையே! என் வீட்டில் இருக்கும் பணியாட்கள் உங்கள் சேவைகளைச் செய்வார்கள்” என்றான். கிழஅரசன் முற்றுக மனமுடைந்தவராய் இருந்த போதும் தான் அழப்போவதில்லையென்று சொல்லிக்கொண்டு அவ்விடத்தை விட்டகன்றார். அவருக்குப்பின்னால் குளொஸ்ரர், கென்ற அவருடைய விதாஷகன் மூவரும் சென்றார்கள்.

இருந்தாப்போலிருந்து பெரும்புயல் ஒன்று ஆரம்பமாவதைக் கவனித்த கோன்வால் தன் மனைவியையும் அங்கு வந்த தன் மைத்துணி கோன்றில்லையும் உள்ளே வரச்சொல் லிக் கூட்டிச் சென்றான். இரு சகோதரிகளும் லீயர் மட்டும் தனியே தங்களுடன் இருக்கச் சம்மதப்பட்டால் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகப் பேசிக் கொண்டார்கள். கோன்றில் குளொஸ்ரர் எங்கேயென்று விசாரித்தாள். அவர் தன் தகப் பனாருடன் சென்றிருப்பதாக ரீகன் அறிவித்தாள். அவர் திரும்பி வந்ததும் தங்கள் தகப்பனுரெங்கே இருக்கிறுரென் பதைப்பற்றி விசாரித்தார்கள். அவர் தனக்குத் தெரியாதென்று கூறவும் பெண்களிருவரும் அவருக்கு இடம் கொடுக்கக் கூடாதென்றும் கதவுகளை அடைக்கும்படியும் சொல்லி வீட்டுத் தாங்கள் மட்டுப் பாதுகாப்பாக உள்ளே இருந்தார்கள். புயல் கடுமையாக வீசிக் கலவரமுண்டாக்கியது. இதைக் கண்ட கென்ற ஒரு ஏவலாளினாத் தனக்காக விற்றன்சுக்குத் தாது போகும்படி வேண்டிக்கொண்டார். கடிதமொன்றுடன் தன் கலையாழியையும் கொடுத்து, “இந்த மோதிரத்தைக் காட்டினால் கோடினியா இளவரசி எவ்வாவற்றையும் அறிந்து கொள்வான்”, என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார். லீயரும் விதாஷகனுமாகப் புயலைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் இடத்திற்குக் கென்ற வந்து சேர்ந்தார். வந்தவர் அரசனை நோக்கி, “இவ்விடத்திற்கு அருகாமையில் ஒரு குடிசை இருக்கிறது, நான் உங்களை அங்கே அழைத்துச் செல்லுகிறேன்”, என்று கூறி அவரை அவ்விடத்திற்கு அழைத்துச் சென்றார். புயலின் அகோரத்திற்குப் பயந்து எட்கார் அவ்விடத்தில் ஒரு வைக்கோற் போருக்குள் ஒளிந்து கொண்டிருந்தான். ஆட்களின் அரவங் கேட்கவும் ஏதேதோ சொல்லிப் பிதற்றிக் கொண்டிருந்தான். “நீ யார்?” என்று

கென்ற விசாரிக்கவும் அவன், “என் பெயர் ரொம் (Tom). எனக்கேதாவது உதவி செய்யுங்கள்”, என்று கேட்டான். அச்சமயத்தில் குளோஸ்ர் ஒரு தீப்பந்தத்துடன் தன் எச்மானுகிய லீயரைத் தேடிக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தார். அவருடைய மனம் வேதனையாற் துடித்துக்கொண்டிருந்தது. தன் பசாந்த வீடாக இருந்தும் வயோதிபனுகிய தன் அரசனுக்கு அங்கே அடைக்கலங் கொடுக்கப் படாதென்று தடுத்த கோன்வால் மீதும், இளவரசிகள் மீதும் அவருக்கு ஆத்திரமாயிருந்தது. தீயைக் கண்டதும் எட்கார் “பிசாசு! பிசாசு! என்று ஒலமிட்டான். அவனைப்பற்றி விசாரித்தபோது, “என் பெயர் ரொம்; தவளை, பல்லி போன்றவை என் உணவு; பாசிப்பாந்த நீர் என் பானமெ”ன்று முச்ச விடாமற் கூறிக் கொண்டே போனான்.

குளோஸ்ர் லீயரைப் பார்த்து, “உங்கள் மக்களின் கொடிய கட்டளைகளினால் இதற்கு முன்னரே என்னால் வரமுடியவில்லை; இப்பொழுதும் ஒளிந்துகொண்டே இத் தீப் பந்தத்துடன் வந்திருக்கிறேன். உங்களை நான் உணவும் பாதுகாப்புமுள்ள ஒரு இடத்திற்குக் கூட்டிச் செல்லவே வந்தேன்”, என்றார். கென்ற எட்காரை வேறிடத்திற்குக் கூட்டிச் சென்றார். குளோஸ்ர் லீயரை அழைத்துக்கொண்டு போனார். நயவஞ்சகனுன் எட்மன்டிடம் குளோஸ்ர் எல்லா இரகசியங்களையும் சொல்லிவிட்டதன் பயனாக அவன் யாவற்றையும் கோன்வாலுக்குப் புகார் செய்துவிட்டான். லீயருக்காகப் படை திரட்டப்படுகிறதாக எழுதியிருந்த ஒரு கடிதத்தை எட்மன்ட் கோன்வாலுக்குக் காட்டவும் அவன் மிகவுங் கோபங்கொண்டவனும் எட்மன்டையுங் கூட்டிக்கொண்டு ரீகனிடம் சென்றான்.

லீயரை அழைத்து வந்த குளோஸ்ர் அவரைத் தன் தோட்டத்திலிருந்த ஒரு சிறு வீட்டிலே தங்கச் செய்தார். எட்காரையும் தன்னுடன் வரும்படி லீயர் கேட்டுக்கொண்டதால் அவருடன் கென்ற, எட்கார், விதூஷகன் மூவரும் இருந்தார்கள். உணவுடன் திரும்பிவந்த குளோஸ்ர் லீயரெங்கே என்று கென்றை விசாரிக்கவும், அவர், “தயவு செய்து அரசனைத்

தொந்தரவு செய்யாதீர்கள்; அவர் முளையே கலங்கிவிட்டது” என்றார். பதிலுக்கு, குளொஸ்ரர் “என் அருமை நண்பனே! அவருடைய உயிருக்கு ஆபத்து நேரப்போகும் சதியொன்று கேள்விப்பட்டேன். அவருக்கு உதவி செய்கிறவர்களுக்கும் அதே கதிதான். ஆகையால் அவரை இவ்விடத்திலிருந்து வேறொன்கேயாவது தூக்கிச் சென்றுவிடு” என்று மிகவும் விசனத்துடன் கேட்டுக் கொண்டார். கென்ற, விதாஷிகனுடைய உதவியுடன் அவரைத் தூக்கிக் கொண்டு சென்றார். தனியே விடப்பட்ட எட்கார் ஓரிடத்தில் ஒளிந்து கொண்டான்.

கோன்வால் எட்மன்ட் கொடுத்த கடிதத்தைக் கோன்றி லுக்குக் காட்டி அவளிடம் அஸ்பனியை வரவழைக்கும்படி ஏவினான். இதற்கிடையில் மூவரும் சேர்ந்து குளொஸ்ரரை ஆக்கிணை செய்தார்கள். றீகன் அவரைத் தூக்கிவிடச் சொன்னான். கோன்றில் அவருடைய கண்களைப் பிடுங்கிவிடும்படி கூறினான். கோன்வால் எல்லாவற்றையும் தான் கவனிப்ப தாகக் கூறி குளொஸ்ரரைக் கூட்டி வர ஒரு ஆளை அனுப்பி னான். அவன் அவரை வேறும் ஆட்களின் துணையுடன் இங்கு கொண்டு வந்து நிறுத்தினான். கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து தூஷணை வார்த்தைகளால் நிந்தனை செய்ததுடன், அவரைக் கதிரையுடன் பிளைந்ததுக் கட்டிக் கண்களிரண்டையும் அவித்துவிட்டார்கள். குளொஸ்ரர் தன் மகன் எட்மன் டைத் தனக்காகப் பழி வாங்கும்படி கூறியதைக் கேட்ட றீகன் உண்மையைச் சொல்லி அவனுடைய நயவஞ்சகத்தைத் திறந்து காட்டிவிடுகிறான். அவனுடைய வாக்குமூலத்தைக் கேட்ட குளொஸ்ரர் தன் அருமையான மகன் எட்கார் ஒரு சதிக்குள்ளாகி விட்டதை நினைத்துப் புலம்பி மனமிக நொங்கிருந்தார். தற்சமயம் அவருடைய உடலும் மிகவும் வாதைக் குட்பட்டிருந்தது. றீகன் ஒரு ஏவலாளனிடம் அவரைக் கேற்றுக்கு வெளியே கொண்டுபோய் விடும்படி சற்றேனும் ஈவிரக்கமின்றிக் கட்டளையிட்டாள். அவன் அப்படியே கொண்டு போய் விட்டான். குளொஸ்ரரிடம் மிகவும் அன்பும் விசுவாசமும் உள்ள ஒரு வேலைக்காரன் கோன்வாலைத் தாக்கவும் அவனுக்குக் காயமேற்பட்டது. அவன் மனைவி அவளைக் கூட்டிச் சென்றார். குளொஸ்ரரின் வேதனையைக் கண்ட

அவருடைய பணியாளன் முட்டையின் வெள்ளைக்கருவை அவருடைய கண்களுக்கு வைத்துக் கட்டிவிட்டான்.

எட்கார் தன்னை எவருங் கண்டுபிடிக்க முடியாமலிருக் கிறதைப் பற்றித் தனக்குள்ளே பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு கிழவன் தன் தந்தையைக் கூட்டி வருவதைக் கண்ணுற்று “என் தந்தைக்கு என்ன நேர்ந்திருக்கலாம்” என்று துயரப் பட்டான். குளௌல்ஸர் கிழ வணை அப்பாற் போகும்படி சொல்ல அவன் “இந்த எண்பது வருஷகாலமாக உங்களி டத்திலும் உங்கள் தகப்பனுரிடத்திலும் சேவைசெய்து வந்திருக்கிறேன்; எப்படித் தான் கண்ணேளியிழுந்த உங்களைத் தனியே விடுவேன்?” என்று ஆற்றிறைத் துயரத்துடன் கூறி னன். “நீ என்னுடன் காணப்பட்டால் உனக்கும் ஆபத்தாகும்” என்று அவர் சொல்லவும், “உங்களைத் தனியே விட்டுச் செல்ல என் மனம் ஒப்பவில்லை” என்று பரிதாபப்பட்டான். அப்பொழுது எட்கார் அங்கு மின்றதை யூகித்து, “யார் இங்கே நிற்கிறது?” என்று கேட்கப் பதிலுக்கு அவன் தான் ஒரு பிச்சைக்காரனென்று விடையளித்தான். அவன் உடுக்கத் துணியின்றி இருக்கிறான் என்பதை அறிந்த அவர், “பாவம், இவனைப் போல் ஒருவனைப் புயல் அடிக்கும் நேரத் தீற் கண்டேன். அவனுடைய குளிரைப் போக்குவதற்காக ஏதாவது ஒரு போர்வை அவனுக்குக் கொடு,” என்று தன் னுடன் வந்த கிழப் பணியாளனுக்குச் சொன்னார். அவன் போர்வை எடுப்பதற்காக விட்டுக்குச் சென்றான். குளௌல்ஸர் பைத்தியமாய் நடித்த எட்காரிடம் “உனக்கு டோவர் மலையிருக்குமிடம் தெரியுமா?” என்று கேட்டதற்கு அவன், “ஆம், எனக்கு நல்லாய்த் தெரியுமே!” என்றான். “அந்த இடத்திலே ஒரு பாறை உயர்ந்து வளைந்து கீழ்நோக்கிக் கொண்டிருக்கிறது தெரியுமல்லவா? தயவு செய்து என்னை அந்தப்பாறையின் அந்தம் வரை கூட்டிச் சென்று வழி காட்டிவிடு. அப்பால் எனக்கு வழி தேவையில்லை” என்றார். எட்கார் அவரை அந்த இடத்திற்குக் கூட்டிச் செல்வதாக ஒப்புக்கொண்டு அவருடன் வழிகாட்டியாகச் சென்றான்.

விருங்சிலிருந்து படையெதிர்ப்பு வந்திருக்கிறதென அல்பனிக்குத் தெரிவிக்கும்படி கோனறில் ஒரு ஏவலாளனை அனுப்பியிருந்தாள். அவன் திரும்பி வந்ததும் தன் கணவனைக்கே யென்று அவனிடம் விசாரித்தாள். அவன் மிகவும் பணிவடன் “அவர் யாதொன்றுக்கும் அஞ்சவதாகக் காணப்படவில்லை, அவர் நான் அறிவித்த செய்தியைக் கேட்டுப் புன்முறுவல் செய்தார். குளோஸ்ரருடைய சதியைப் பற்றியும் அவருடைய மகனுடைய விசவாசத்தையும் பற்றித் தெரிவித்தபோது என்னை மடையென்றும் நான் ஏதோ பொய் பேசவதாகவும் வேறும் ஏதேதோ எல்லாம் சொன்னார்” என்று பதிவிறுத்தான். அவன் எட்மன்டைப் பார்த்து, “என் கணவர் பிழைகளை அறிந்துகொள்ள மாட்டார், அவருடன் காலத்தைச் செலவழிப்பதிலே பிரயோசனமில்லை, நீ என் மைத்துனர் கோன்வாலிடஞ் சென்று இதைத் தெரிவி,” என்று சொல்லி அவனுக்கு ஒரு முத்தமிந்தாள்.

மின்னர் வீட்டுக்குச்சென்று யுத்தத்திற்கு ஆயத்தஞ்செய்யப்போனவள் அங்கே அல்பனி இருப்பதைக் கண்டு அவனை ஏனானஞ்செய்து பலவாறு தாஷித்தாள். அவன் பதி லுக்கு, “நீயும் உன் சகோதரியும் உங்கள் தகப்பனாக்குச் செய்த நிஂத்தனையைக் கடவுள் பொறுக்கமாட்டார்; நீங்கள் பெண்களால்ல, புளிகள், பிசாககள், நீதி, நேர்மை தெரியாத மிருகங்கள்”, என்றெல்லாம் ஏகினன். தொடர்ந்து, “என்கைகள் உன் தசையையும், எலும்புகளையும் கிழித்துவிடத்துடிக்கின்றன; ஆனால் நீ பெண்வேடத்தைத் தாங்கியிருப்பதால் தப்பினுய்,” என்று சத்தமிட்டான். அப்பொழுது அங்கே ஒரு தூதுவன் வந்ததைக் கண்ட அல்பனி என்ன புதினமென்று விசாரித்தான். “பிரபோ! கோன்வால் குளோஸ்ரது இரண்டாவது கண்ணையும் கெடுக்கப்போன சமயத்திலே அவருடைய பழைய வேலையாள் ஒருவன் கோன்வாலைத் தாக்க முயன்றபோது அவர் அவனைக் கொன்று விட்டார், ஆனால் அவருக்கும் படுகாயம் ஏற்பட்டுவிட்டது,” என்றான். செய்தியை அறிந்த அல்பனி, “கடவுளே! நீதி மான்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதை இது காட்டு

கின்றது; ஆ குளொல்ரர்! நீ உன் எசமானுகிய லீயரிடம் வைத்திருந்த விசவாசத்தின் காரணமாக உன் கண்களிரண் டையும் பறிகொடுத்து விட்டாயா?” என்று கூறிப் பச்சாத் தாபமுற்றன.

கோன்வால் இறந்தது கோனறினுக்கு மகிழ்ச்சி தருஞ் சம்பவமாயிருந்தபோதும் றீகன் தற்சமயம் விதவையாயிருப்ப தால் எட்மன்ட் அவஞ்டனிருப்பதைப்பற்றி அஞ்சினாள். அல் பனி வந்த தூதனிடம் “குளொல்ரருடைய கண்களை அவிக் கும்போது அவருடைய மகன் எட்மன்ட் எங்கே இருந்தான்?” என்று விசாரித்ததற்கு அவன், “எட்மன்ட் தான் தன் தந்தையைக் காட்டிக் கொடுத்தவன், அத்துடன் அவரை எப்படி இம்சை செய்தாலும் சரி என்று அவ் விடத்தை விட்டு ஒடி விட்டான்” என்றான். அல்பனி, “குளொல்ரர்! நீ லீயரிடங் காட்டிய அன்புக்கு உனக்கு நன்றி செலுத்துகிறேன். நீ இழந்த கண்களுக்குப் பழிவாங்க நானிருக்கிறேன்,” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

டோவருக்கு அருகாமையிலிருந்த கூடாரத்தின் பக்கத் திலே நின்ற ஒரு யுத்தவீரரைக் கென்ற கண்டு “விருங்ஸ் அரசன் எதற்காகத் திடீரென்று திரும்பிவிட்டார்?” என்று கேட்டார். “அவருடைய இராச்சியத்திலே கலகம் நடப்ப தாகத் தகவல் வந்ததால் திரும்பிவிட்டார்!” என்று பதி லளித்தான் அவன். “நீ கொடுத்த கடிதங்களை இளவரசி கோடிவியா எவ்வாறு ஏற்றுக்கொண்டாள்?” என்று கேட்க வும், “அவற்றை வாசிக்கும்போது கண்ணீர் பெருக்கனார்; தன் துக்கத்தை அடக்குவதற்குப் பெரிதும் பிரயாசைப்பட்டார்.” என்ற பதில் கிடைத்தது. “உன்னிடம் ஏதாவது பேசினாரா!” என்றதற்கு, “என் அருமைத் தந்தையே! தந்தையே!” என்றும், “சீ! வெட்கமற்ற பெண்களே!” என்றும் “வயோதிபராகிய என் தந்தையும் கென்றும் புயலில் அகப் பட்டிருந்தார்களா?” என்றும் இப்படிப் பலவாறு தானே சொல்லிக்கொண்டார்” என்று தெரிவித்தான். கென்ற அந்த வீரரை லீயருக்குப் பாதுகாப்பாளனாக விட்டுவிட்டுத் தான் வெளியே சென்றார்.

கோடிலியா ஒரு வைத்தியரைக் கூட்டிக்கொண்டு பல வீரர்களுடன் அவ்விடத்திற்கு வந்தாள். லீயர் காட்டுப் புஷ்பங்களினால் ஆக்கப்பட்ட ஒரு கிரீடத்தைத் தலையில் வைத்துக்கொண்டு, புல்பூண்டுகளையும் அள்ளி மேனியெங்கும் தரித்துக்கொண்டு காணப்பட்டவர் திடீரென மறைந்து விட்டார். கோடிலியா துயரம் தாங்காமல் நூற்றுக்கணக்கான பணியாளரை அனுப்பி அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி கூறிவிட்டு “என்னிடமுள்ள எல்லாச் சொத்துக்களையுங் கொடுத்து அவருடைய மூளைக் கோளாற்றைத் தீர்க்க ஆயத்தமாயிருக்கிறேன்; ஆனால் அவரையோ காண வில்லையே” என்று ஏங்கினாள். அவளுக்குச் சமாதானம் உண்டாவதற்காக வைத்தியர், “உங்கள் தந்தைக்கு வேண்டியதெல்லாம் ஓய்வும், நிம்மதியுமே. இவற்றை எனக்குத் தெரிந்த பல மருந்துகள் மூலம் உண்டாக்கினால் அவருக்குப் பூரணக்கேமெற்பட்டுவிடும்” என்று இதமாகக் கூறினார். இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு தூதன் தோன்றி, “பிரித்தானிய படைகள் மிக அண்மையில் வந்துவிட்டன,” என்று அறிவித்தான். கோடிலியா அதைக் காதிலே போட்டுக் கொண்டாலும் தன் தந்தையைப் பற்றிய சினைவாகவே மிகவுங் கவலையுற்றிருந்தாள்.

கேள்வால் இறங்குவிட்டதால் எட்மன்டைத் தான் விவாகஞ் செய்யலாமென்று றீகன் எண்ணிக்கொண்டிருக்கும் போது ஒஸ்வால்ட் கோன்றிலிடமிருந்து எட்மன்டுக்கு ஒரு கடிதம் கொண்டுவந்தான். அவனிடம் அவன் “அல்பனி படையுடன் விருந்சை எதிர்க்கப் போயிருக்கிறா?” என்று விசாரித்தான். அவன், “ஆம் அதிக பிரயத்தனத்தின்பின் ஒருவிதமாக அரை மனத்துடன் சென்றிருக்கிறார்; உண்மையைச் சொன்னால் உங்கள் சகோதரியே யுத்தவீரராகத் தோன்றுகிறார்” என்று விடையளித்தான். கடிதத்தை அவன் கையிலிருக்கக்கண்ட றீகன், “என்ன கடிதம்? யாருக்கு?” என்று கேட்க அவன், “எங்கள் அரசி எட்மன்டுக்குக் கொடுக்கும்படி தந்தார்” என்றான். அதைக் கேட்ட அவனுக்கு ஜயமுண்டாயிற்று. “கடிதம் எதற்கு? விஷயத்தை

உன்னிடமே சொல்லிவிட்டிருக்கலாமே. உன் அரசிக்குத் தன் கணவன்மீது அன்பில்லையென்று எனக்குத் தெரியும். நான் அந்தக் கடிதத்தைப் பார்க்கலாமா?" என்று கேட்டாள். அவன் தயக்கத்துடன் பின்வாங்கினான். பின்னர் ஒருவாறு கொடுத்தான். அவன் வேறோர் கடிதமெழுதி அதை எட்டால்திடங் கொடுக்கும்படி கூறிவிட்டுக் குளொஸ்ரரை எங்கேயாவது கண்டால் அந்த உடனேயே அவரைக் கொன்றுவிடும்படி சொன்னான்.

தன் தந்தையைக் கூட்டிச்சென்ற எட்கார், அவர் குறித்த பாறையைக் கிட்டிவிட்டதாகச் சொல்லவும், அவர் தன்னிடமிருந்த பணப்பையை அவனிடங் கொடுத்துவிட்டுத் தடாலென்று அவ்விடத்தில் விழுந்தார். எட்கார் அவரைத் தாக்கி நிறுத்தி, "உயிரிருக்கிறது, காயமில்லை, இரத்தமு மில்லை; கடவுளே உங்களைக் காப்பாற்றிவிட்டார். நீங்கள் இனி மேலும் சாவதற்கு விரும்பவேண்டாம்" என்று கூறி னான். அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட அவர் சரிதா னென்று ஒத்துக்கொண்டார். இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது லீயர் பைத்தியக் கோலத்துடன் காட்சியளித்தார். அவருடைய குரலைக் கேட்டு அவரைத் தன் அரசனென்று அறிந்த குளொஸ்ரர் அவருடைய கையைத் தான் முத்தமிடுவதற்காகத் தரும்படி கேட்டார். லீயர் பதிலுக்கு, "நீ முத்தமிடமுன்னர் நான் என் கையை நன்றாகக் கழுவவேண்டும். என்று சொன்னார்.

கோடிலியாவின் கட்டளைப்படி அவரைத் தேடிச்சென்ற ஏவலாளர்களில் ஒருவன் அவரைக் கண்டுபிடிப்பதற்காகச் செல்ல அவர் ஒட்டமெடுத்தார். அவன் பின்தொடர்ந்தான். எட்கார் அவனிடம், "யுத்தம் எங்கேயாவது நடக்கிறதா?" என்று கேட்க "மிக அண்மையிலே. சேனைகள் வந்து விட்டன" என்று பதிலளித்தான். பின்னர் லீயரைத் தொடர்ந்துசென்றான்.

பாறையில் விழுந்தும் உயிர்தப்பிய குளொஸ்ரரை எட்கார் கூட்டிச்செல்லும்போது அவர்கள் வரும் வழியே

வந்த ஒஸ்வால்ட் றீகனின் கட்டளைப்படி குளொஸ்ரரைக் கொன்றுவிட எண்ணி “உன்னைத் தேடித்திரிக்த எனக்கு உதவியாக நீயே வழியில் வந்து சிக்கிக்கொண்டாய். உன் கண்களில்லாத தலையே எனக்குப் பண வருவாய்க்குத் தேவையாக அமைந்திருக்கிறது” என்று அவரைப் பார்த்துக் கூறிக்கொண்டே அவரைத் தாக்க எத்தனித்தான். எட்கார் பதிலுக்கு அவனைத்தாக்க அவன் படுகாயமுற்று இறக்குங் தறுவாயிலிருந்தான். அப்பொழுது அவன் எட்காரை நோக்கி, “என்னைக் கொன்றுவிட்டாயே பாவி! என் பைக்குள் ஒரு கடிதமிருக்கிறது, அதை எட்மன்டிடன் சேர்த்துவிடு” என்று சொல்லிக்கொண்டே சாய்ந்துவிட்டான். எட்கார் கடிதத்தைப் படித்ததும் கோனறிலின் சதியைப்பற்றி அறிந்து மிகவும் துன்புப்பட்டான். கடிதத் திலே கோனறில் தன் கணவனைக் கொன்று விட்டுத் தன்னை மனைவியர்க ஏற்றுக்கொள்ளும்படி எட்மன்டுக்கு எழுதியிருந்தான். எட்கார் அந்தக் கடிதத்தை அல்பனிக்குக் காட்டுவ தற்காகப் பத்திரமாக வைத்துக்கொண்டான். பின்னர் இறந்த ஒஸ்வால்டைப் புதைத்துவிட்டுத் தன் தந்தையை ஒரு நண்பரிடன் சேர்ப்பிப்பதாகச் சொல்லிக் கூட்டிக் சென்றுன்.

மாறுவேடத்தில் கோடிலியாவிடம் போயிருந்த கென்ற எல்லா விபரங்களையும் அவனுக்குத் தெரிவித்தபோது அவள் அவருக்கு நன்றி கூறினான். அவருடைய உடைகளைக் களைந்து நல்ல உடைகளைத் தரிக்கும்படி அவள் அவருக்குச் சொன்ன போது, கென்ற மறுத்து, “நான் இப்படியே இன்னமும் சில நாட்கள் இருக்கவேண்டும், சமயம் வரும்போது பழைய ஆளாக வந்துவிடுவேன்” என்று கூறினார். கோடிலியா அங்கிருந்து தன் தகட்பனுருடைய சுக்ததைப்பற்றி வைத்தியிடம் விசாரிக்கச் சென்றான். அவர் அவனைக் கண்டதும், “உங்கள் தந்தை நன்றாகத் தொங்குகிறார். நாங்கள் அவருக்குத் தூக்கத்திலேயே உடை தரிக்கவேண்டியதாயிற்று. அவர் விழித்தெழுந்தபோது நீங்கள் முதலிலே எதிர்ப்பட்டால் மிகவும் நல்லது” என்று கூறிவிட்டுப் போய்விட்டார். கோடிலியா தன் தந்தையின் அருகிலேயே அவர் விழித்தெழும்

வரைக்கும் காத்துக்கொண்டிருந்தாள். லீயர் விழித்ததும் கோடிலியா அவரிடம் சென்று, “நான் உங்கள் இனைய மகள் கோடிலியா, என்னைப் பாருங்கள் என் அருமைத் தங்கையே!” என்று கெஞ்சினாள். அவருக்கு ஆரம்பத்திலே கலக்கமாயிருந்தது; ஒன்றுக் தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். படிப்படியாக ஒருவாறு ஓரளவு புரிந்துகொண்டார். கோடிலியா அவரை உள்ளே அழைத்துச் சென்றாள். கென்றும் வேஞ்சேர் வீரனும் அங்கே உடனிருந்தார்கள். யுத்தத்தைப் பற்றி அவர்கள் பேசியபோது அந்த யுத்தவீரன் கோன்வால் இறந்துவிட்டதாகவும், அவனுக்காக எட்மன்ட் அவனுடைய சேனைக்குத் தலைவனுக் கிருக்கிறார்கள் என்று தெரிவித்தான். மேலும் “எட்கார் கென்ற பிரபுவுடன் ஜேர்மனியில் இருப்ப தாகவும் அறிந்தேன்” என்று கூறினான். இவற்றைக் கேட்டறிந்த கென்ற “இன்றைய யுத்தம் இலகுவிலே தீருமென நான் நினைக்கவில்லை” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

எட்மன்ட் சேனையுடன் டோவருக்கு அண்மையில் வந்த தும், நீகன் அவனை நோக்கி, “அல்பனி ஒன்றுமே செய்ய முற்படவில்லை; அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறோர்” என்று குறைக்கிறான். பின்னரும் அவனை விளித்து “நீ என் சகோதரியைக் காதவிக்கிறோய் அல்லவா?” என்று வினாவினான். அவன் அதற்கு, “நான் வித்தியாசமான அங்கு பாராட்ட வில்லை” என்று பதிலளித்தான். ரீகன் அதைக்கேட்டு, “நீ அவனுடன் சேர்மையாக நடந்துகொள்ளவில்லை என்றும் அவளிடம் கள்ளக்காதல் கொண்டிருப்பதாகவும் அறிந்தேன்” என்றாள். அவன் சத்தியஞ்செய்து அது உண்மையால்ல என்று மறுத்தான். ரீகன் அவனை நம்பி, “நீ அவனுடன் உரிமையாக நடந்துகொள்வது எனக்குப் பிடிக்காது. ஆகையால் தயவு செய்து இனிமேல் அப்படி நடக்கவேண்டாம்” என்று கெஞ்சினாள். இந்தச் சந்தர்ப்பத்தில் கோனறில், அல்பனி தங்கள் சேனையுடன் வந்து சேர்ந்தார்கள். எட்மன்டும் ரீகனும் அங்கே சிற்பதைக்கண்ட கோனறில் “எட்மன்டை இழப்பதி வூம் பார்க்க யுத்தத்தை இழந்தாலும் காரியமில்லை” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள். அல்பனி ரீகனை

விளித்து “யுத்தம் வெற்றிபெற வேண்டுமாயின், இரு படை களும் ஒன்றுகச் சேரவேண்டும்” என்று கூற எட்மன்ட் அதை ஆமோதித்தான். பின்னர் ரீகன் தன் சகோதரியைத் தன்னுடன் வரச்சொல்லிக் கேட்க அவன் மறுத்தான். இரண்டாம் முறையும் வற்புறுத்திக் கேட்கவே அவனுடன் சென்றான். சகோதரிகள் இருவரும் வெளியேறிக் கொண்டிருக்கும்போது எட்கார் மாறுவேடம் பூண்டு அவ்ணிடத்திற்கு வந்துகொண்டிருந்தான். அல்பனியைக் கண்டதும், “ஓரு வார்த்தை” என்றான். அல்பனியும் எட்காரும் எஞ்சி நிற்க ஏனையோர் போய்விட்டார்கள். கோண்றிலின் கடிதத்தை எட்கார் அல்பனியிடம் கொடுத்து, அதைப் படித்துப்பார்க்கும்படி கூறி னன். அல்பனி தான் கடிதத்தைப் படிக்கும்வரையில் எட்காரை அங்கே நிற்கும்படி கூற அவன் “தற்போது அது சாத்தியமில்லை; என்ஜை மறுபடியும் காண அவசியமானால் யுத்த எக்காளம் சத்தமிட்டால் நான் வருவேன்” என்று கூறி மறைந்துவிட்டான். எட்மன்ட் திரும்பி வந்து “எதிரியின் படைகள் நெருங்கிவிட்டன; எமது படைகளை முன்னேறச் செய்யவேண்டும்” என்று அல்பனிக்குத் தெரிவித்தான். பின்னர் தனக்குள்ளே, “இந்தச் சகோதரிகள் இருவருக்கும் என்காதல் உரித்தென்று கூறிவிட்டேன்; வீதவையாக இருப்ப வளை ஏற்பது சரியாகிருப்பினும், முத்தவன் துள்ளிக்குதிப்பாள். அவளுக்குக் கணவனிருப்பதால் அவளைப்பற்றிக் கவலைப்பட அவசியமில்லை. ஆனால் தற்போது யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக அவளை உபயோகப்படுத்தப் போகின்றேன்; பின்னர் அவளே தன் கணவனுடைய முடிவைத் தேடிக் கொள்ளட்டும்” என்று தனக்குள்ளே பேசிக்கொண்டான்.

எட்கார் யுத்தத்திற்குப் புறப்படக் குளொஸ்ரர் அவளை ஆசீர்வதித்து அனுப்பினார். அவன் திரும்பிவந்து, “லீயரும் கோடிலியாவும் தோற்றுவிட்டார்கள்; எதிரிகள் அவர்களைப் பிடித்துக்கொண்டார்கள்; நீங்கள் வாருங்கள். நாமில்விடத்தை விட்டுச் சென்றுவிடுவோம்” என்று சொல்லிக் கிழவனுரை அழைத்துச்சென்றான். எட்மன்ட் தன் காரியஸ்தர்களிடம் லீயரையும் மகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கூறி

னூன். கோடிலியா தன் தந்தையைப் பார்த்து “உங்களுக்காகவே என் மனம் வருந்துகின்றது. என் சகோதரிகளை நாம்பார்க்கலாமா?” என்று கேட்டதற்கு அவர், “வேண்டவே வேண்டாம். நாமிருவரும் சிறைக்குச்சென்று கூண்டிலடைக் கப்பட்ட பறவைகளைப்போலப் பாடுவோம், பழங்கதைகள் பேசுவோம், அரண்மனை விசேஷங்களைப்பற்றி உரையாடுவோம்; கடவுளைத் துதிப்போம், வணங்குவோம்” என்று சொன்னார். எட்மன்ட் சேனுதிபதியிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து அதிலே குறிப்பிட்டிருக்கும்படி செய்தால் அவனுடைய பதவி உயரும் என்று தெரிவித்தான். சேனுதிபதி அவனுடைய எண்ணத்தின்படி செய்வதாக ஒப்புக்கொண்டான்.

அல்பனி, கோணறில், றீகன் முதலானேர் எட்மன்டை மெச்சினார்கள். லீயரையும், கோடிலியாவையும் தன்னிடம் ஒப்படைக்கவேண்டுமென்று அல்பனி கேட்டதற்கு எட்மன்ட் “அவர்களை நான் எங்கோ அனுப்பிவிட்டேன்; எனக்குக் காயமேற்பட்டிருப்பதாற் பிறிதோர் சமயம் அதைப்பற்றிப் பேசிக்கொள்வோம்” என்று பதிலிறுத்தான். அல்பனிக்குக் கோபம் அனல் பறந்தது. எட்மன்டைப் பார்த்து, “நீ எனக்குச் சமானமானவனல்ல; நீ என் பிரசைகளில் ஒருவன்” என்றுகூற அஜதக்கேட்ட றீகன், “அவன் என் பிரதிநிதி. சகல அதிகாரங்களையும் அவனுக்கு அளித்திருக்கிறேன்” என்றார். அவனுடைய கூற்றைக்கேட்ட கோணறில், “நீ கொடுத்த அதிகாரங்களிலே அவன் கிறப்படையவேண்டிய அவசியமில்லை. அவன் தகுதியே போதுமானது” என்று வாதாடினார். சகோதரிகள் இருவரும் அவனுக்காக வாது புரிந்தனர். இறுதியாக றீகன், “நான் எட்மன்டை என் சொத்துக்களுக்குத் தலைவனுக் கியமிக்கின்றேன்” என்று கூறினார். எல்லாவற்றையுங் கேட்டுக்கொண்டிருந்த அல்பனி எட்மன்டையுங் கோணறிலையும் பார்த்து, “உங்களைத் துரோ கிகளாக நான் கருதுகிறேன்; ஆகையால் இருவரையும் கைது செய்கிறேன்” என்று கூறினார். பின்னர் றீகனை நோக்கி, “உன் சகோதரி அம்மையர் எட்மன்டைக் காதலிப்பதினால்

அவனுடன் உடன்படிக்கை செய்துகொண்டார்; “நீ மறுபடியும் விவாகம்செய்ய வீரும்பினால் உன் காதலை என்னிடம் திருப்பு” என்றான். றீகன் உடனே மயங்கி விழுந்துவிட்டாள். அவனைத் தன் கூடாரத்திற்கொண்டு சேர்க்கும்படி அல்பனி கட்டளை விட்டான்.

பின்னர் அவன் ஒரு யுத்தவீரரை அழைத்து யுத்த எக்காளத்தை மூன்றுமுறை ஊதும்படி கட்டளையிடவும் அவன் அப்படியே செய்தான். இச்சமயத்தில் எட்கார் ஆயத பாணியாக அவ்விடத்திலே தோற்றமளித்தான். அல்பனி அவன் யாரென்றும் எதற்காக வந்திருக்கிறுள்ளன்றும் அறி யும்படி தன் வீரனிடம் சொன்னான். அவன் கேட்கவும் எட்கார், “என் பெயர், துரோகச் செய்கைகளினால் அழிந்துவிட்டது; நான் எந்த எதிரியுடன் போராட வந்திருக்கிறேனே அவனுக்குச் சரி நிகரானவன்” என்ற பதிலை அளித்தான். எதிரி யாரென்று விசாரித்ததன்பேரில் எட்மன்ட் என்று தெரிவித்தான். எட்மன்ட் தானே, தனக்காகப் பேசிக்கொள்வதாகச் சொல்லிவிட்டு வந்தான். எட்கார் அவனை விளித்து “நீ ஒரு பெரிய அரச துரோகி. உன் தந்தைக்கும் சட்காதர ஞுக்கும் மாரூக எத்தனையோ பொய்களைப் புனைந்திருக்கிறோய்; தலைவின்று கால்போகும்வரையும் வஞ்சனை நிறைந்து கடவு ஞுக்கும் மாரூக எத்தனையோ செயல்களைப் புரிந்திருக்கிறோய்; நீ துரோகி என்பதை என் வாளால் உனக்கு சிருபித்துக் காட்டுகிறேன்” என்று கூறி அவனைச் சண்டைக்கு இழுத்தான். எட்மன்ட் பதிலுக்கு, “நீ சொல்வது அனைத்தும் உன் னிடமே உண்டு. நீ யாரென்பது தெரியாவிடினும் உன்னுடன் போர்ப்பிரிவதற்கு நான் தயங்கவில்லை” என்று கூறிமுடித்தான். போரில் எட்மன்ட் விழுந்ததைக்கண்ட அல்பனி அவனைக் காப்பாற்றும்படி சத்தமிட்டான். கோனறில் எட்மன் டைப் பார்த்து “உன் எதிரியை யாரென்று அறியாதபோது நீ சண்டையிடச் சம்மதிக்கத் தேவையில்லை. நீ ஏமாற்றப் பட்டுவிட்டாய்” என்று ஆத்திரப்பட்டாள். “சீ வாயை மூடு” என்று அல்பனி தன் மனைவிக்குக் கூறிவிட்டு அவன் எழுதிய கடிதத்தை எட்மன்டிடம் வாசிக்கும்படி கொடுத்தான். தன்


மனைவியைப் பார்த்து, “உனக்கு அதிலிருக்கும் சமாச்சாரம் தெரிந்திருக்க வேண்டுமே” என்று ஏனானமாகக் கூறினான். அவன் அதற்கு, “தெரியுந்தான், அதற்காக யார் என்னை என்ன செய்யமுடியும்?” என்று கேட்டான்.

எட்மன்ட் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டு எட்காரைப் பார்த்து அவனைத் தான் மன்னிப்பதாகக் கூறினான். எட்கார் தன்னை யாரென்று வெளிப்படுத்தினான். பின்னர் தன் சகோதரனைப் பார்த்து, “நீ என் தந்தை கண்களை இழப்பதற்குக் காரணமாக இருந்திருக்கிறோய். அவர் உனக்குத் தகப்பனாக இருந்தும் நீ அவருக்குத் துரோகம் இழைத்தாய்,” என்று கூறி வெகு துயரப்பட்டான். அல்பனி எட்காரை அறிந்து கொண்டதும் அவனைத் தழுவி அணைத்துத் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான். பின்னர் அவன் இதுவரையும் எங்கேயிருந்தானென்றும் இதராவிஷயங்களை எப்படி அறிந்தானென்றும் அல்பனி அவனிடம் விசாரித்தான். எட்கார், “என் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஒரு பைத்தியம் போல் நடித்துக் கொண்டிருந்தேன்; தற்சமயம் என் தந்தையைச் சுந்திக்க நேரிட்டது; பின்னர் விஷயங்களைப் படிப்படியாக அறிந்துகொண்டேன்” என்ற பதிலைக் கூறினான். தொடர்ந்து கென்ற ஒருபோதும் லீயரை விட்டுப் பிரியவில்லையென்றும் மாறுவேடத்தில் அவருக்கு ஏற்பட்ட பல ஆபத்துக்களில் உற்ற துணையாக இருந்து வந்தாரென்றும் எடுத்துரைத்தான்.

இச் சம்பவங்களின் நடுவே ஒரு தூதுவன் ஒரு கத்தியுடன் தோற்றமளித்து “சகாயம், சகாயம்” என்று ஒலையிடுக்கொண்டு வந்தான். எல்லோரும் அவனைத் திரும்பிப்பார்த்தனர். அல்பனி, “இதென்ன? ஏன் சத்தமிடுகிறோய்?” என்று அவனைக் கேட்டான். அவன், “ஐயோ! உங்கள் மனைவி இறந்துவிட்டார்; தன் தங்கைக்கு நஞ்சுட்டிக் கொண்ற தாக அவரே ஒப்புக்கொண்டார்;” என்று நடுங்கிக்கொண்டே கூறினான். இச் சமயத்தில் கென்ற லீயரைத் தேடிக்கொண்டு அவனிடம் வந்தார். கோனறில், ரீகன் இவர்களுடைய சடலங்களும் அப்போது அங்கே கொண்டுவரப்பட்டன. கென்ற

அவற்றைக் கண்டு, “எப்படி நிகழ்ந்தது?” என்று எட்மன் ஷடங்கேட்க அவன், “இரு சகோதரிகளும் என்னைக் காதலித் தார்கள், அதன் வீளொவாக முத்தாள் இளையாளுக்கு நஞ் சூட்டிக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டாள்” என்றான். அல்பனி அவன் கூற்றை ஆமோ தித்தான். எட்மன்ட், தான் லீயரையுங் கோடிலியாவையும் கொன்றுவிடும்படி முன்னர் உத்தரவிட்டிருந்ததாகவும் தற் சமயம் அவ்விதம் செய்வது தனக்குப் பிடிக்கவில்லையென் ரும் கொலையை நிறுத்தும்படி சீக்கிரம் ஒருவளை அனுப்பும் படியும் அல்பனியைக் கேட்டுக்கொண்டான். அல்பனி தன் வாளை எட்காரிடங் கொடுத்து அதைப் படைத்தலைவனுக்குக் காட்டிக் கொலையை நிறுத்தும்படி தான் உத்தரவிட்டி ருப்பதாகச் சீக்கிரம் போய்ச் சொல்லுமாறு அனுப்பினான்.

காயமுற்ற எட்மன்டை அப்புறப்படுத்தும்படி கூறிவிட்டு அல்பனி அவ்விடத்தில் இருக்கும்போது லீயர் கோடிலியா வின் சடலத்தைத் தன் இரு கரங்களிலும் ஏந்திக்கொண்டு, எட்கார், சேநுதிபதி முதலியோர் பின் தொடர வந்து கொண்டிருந்தார். கோடிலியாவைக் கொலை செய்தவளைத் தான் கொன்று விட்டதாகச் சொல்லிவிட்டுத் தன் அருமை மகளின் அதிசய குணங்களைப் பற்றிக் கூறிப் பிரலாபித்துக் கொண்டிருந்தார். கென்ற தன்னை யாரென்று கூறி அறி முகப்படுத்தியபோது ஒருவாறு புரிந்து கொண்டார். அப் பொழுது எட்மன்ட் இறந்துவிட்டதாக ஒருவன் செய்தி கொண்டு வந்தான். அல்பனி, லீயருக்குத் தன் பதவியைக் கொடுப்பதாகவும், தான், கென்ற, எட்கார் முதலியோர் அவருடைய கடமைகளைச் சரிவரச் செய்வதாகக் கூறியும் என்ன பயன்? லீயர் தன் ஆழ்ந்த துயரத்திலிருந்து மீண்டு உயிருடனிருந்தாரில்லை. தன் மகளுடன் அவரும் சென்று விட்டார். அரசம் அதன் பொறுப்பும் அல்பனியிடமும், எட்காரிடமும் சரண் புகுந்து கொண்டது.



ஓன்றுமில்லாததைப் பற்றி
 அதீக தொந்தரவு
 (Much ado about Nothing)

மேசினை (Messina) என்ற தேசத்தில் வேயன்ற்ரே (Leonato) என்ற ஒரு தேசாதிபதி இருந்தாள். அவனுக்கு கீரோ (Hero) என்ற ஒரு மகனும் பியற்றிஸ் (Beatrice) என்ற ஒரு மருமகனும் இருந்தார்கள். கீரோவின் சபாவும் அடக்கமும் ஆழமூரானது. ஆனால் பியற்றிஸ் அதற்கு நேர் மாருனவளர்க இருந்தாள். எந்த விஷயத்திலும் மகிழ்ச்சி காண்பது அவருடைய சபாவும். கலகலவென்று பேசவாள். அவள் தன் மைத்துணியைத் தன் சபாவத்திற்கேற்ற செய்கை களினாலும் பேச்சுக்களினாலும் தன்னைப்போலாக்கின்ட முயற் சிப்பாள்.

இவர்களுடைய சரிதை ஆரம்பிக்கும் காலத்தில் உயர்க்க பதவியிலுள்ள சில யுத்தவீரர்கள் தங்கள் போர்முடிந்ததும் வேயன்ற்ரேவைக் காண்பதற்காக அவனுடைய அரண் மணிக்கு வந்தனர். இவர்களுக்குள் டொன் பீட்ரே (Don Pedro) என்ற அரக்கென் (Arragon) அரசினங்குமாரனும், (Florence) நகரத்துப் பிரபு குளோடியோ (Claudio) என்ற அவனுடைய நன்பனும், பதுவா (Padua)வின் பிரபுவாகிய முரட்டுச் சபாவும் புத்திக்கூர்மையுமள் பெனடிக் (Benedick) என்றவனும் கூடிவந்திருந்தனர். இவர்கள் முன்னரும் மெசினவுக்கு வந்திருந்தார்கள் ஆகையால் அந்தப் பழைய விருந்தாளிகளைத் தன் மகனுக்கும் மருமகனுக்கும் வேயன்ற்ரே அறிமுகஞ் செய்து வைத்தான்.

அறைக்குள் நுழைந்ததுதான் தாமதம், பெனடிக் அரசு குமாரனுடனும் தேசாதிபதியிடனும் மிகவும் சரளமாகவும் கலகலப்பாகவும் பேச்சை ஆரம்பித்தான். எதிலேயும் தன்னை

யும் சேர்த்துக்கொள்ள விரும்பும் பியற்றில் அவனை இடை மறித்து, “நீங்கள் நின்டநேரமாகப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்களை யாரும் கவனிக்கவில்லை” என்றார். இதைக்கேட்ட அவன், அவள் அனுவசியமாகத் தலையிட்டதை வெறுத்தான். பியற்றில் பேசியவிதமாக நல்லமுறையில் வளர்க்கப்பட்ட வேறெந்தப்பெண்ணும் பேசமாட்டார் என்று அவன் நினைத்தான். அதுமாத்திரமன்றி அவள் தன் வேடிக்கைப் பேச்சுக்களை எல்லாம், தான், கடைசிமுறை மெசினு வுக்கு வந்திருந்தபோது தன்மீதே உபயோகித்தாள் என்ற தையும் ஞாபகப்படுத்திக் கொண்டான். தாம் வேடிக்கையாகப் பேசுவதைப் பிறர் எடுத்துக்காட்டினால் அது பேசுபவர் களுக்குப் பிடிக்காமல் இருப்பதியல்பு. அவ்விதம்தான் பெண் டிக்கும் பியற்றிசம் இருந்தார்கள். சக்திக்கும் நேரங்களில் எல்லாம் வாய்ச்சன்டை முற்றிப் பிரியும்போது அதிருப்பி யாகவே இருவரும் பிரிந்துசெல்வது வழக்கமாகவிருந்தது. பியற்றில் தன்னை இடைமறித்துத் தன்பேச்சை எவரும் கவனிக்கவில்லை என்று கூறியது அவனுக்குப் பிடிக்காததால் அவனை அப்போதான் முதன்முதல் கவனித்தவன்மாதிரி, “என்ன அம்மா! நீங்கள் இன்னமும் உயிருடன் இருக்கிறீர்களா?” என்று கேட்டான். தற்போது, புதிதாகச் சொற்போர் ஒன்று ஆரம்பமாகியது. பெண்டிக் கடந்த யுத்தத்தில் மிகத் திறமையாகவும் தைரியமாகவும் போர்புரிந்திருந்தான் என்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்தபோதும் அவனைப் பார்த்து, “நீங்கள் இப்பொழுது நடந்த யுத்தத்திலே கொன்ற வர்களை நான் சாப்பிட்டுவிடுவேன்; நீங்கள் அரசிளங்குமாரனின் விதாஷ்கன் என்பதிற் சிறிதும் சந்தேகமில்லை” என்றார். பெண்டிக் யுத்தத்திலே தான் கொன்றவற்றை அவள் சாப்பிட்டுவிடுவேன் என்று கூறியது தன்னை ஒரு பயந்தவன் என்று நினைத்துத்தான்; ஆனால் அதைக்கூட அவன் அவ்வளவு பொருட்படுத்தவில்லை. விதாஷ்கன் என்ற சொல் அவனை வெகுதாரம் பாதித்தது. தான் தைரியமுள்ளவன் என்பது அவனுக்குத் தெரியும். விதாஷ்கன் என்ற சொல் கிட்டத்தட்டத் தனக்கு மிகவும் பொருத்தமானதென்று நினைத்தான். அதனாற்தான் பியற்றில் அந்தச் சொல்லை உபயோகித்தது மிக்க ஆத்திரத்தைக் கொடுத்தது.

கீரோ அழகுக்கேற்ற அடக்கமுடைய சபாவமுடையவள்; விருந்தினர் முன்னிலையில் அதிகம் பேசாதிருந்தாள். குளோ டியோ அவனுடைய அழகிலே ஈடுபட்டவனுய் அவனுடைய அங்க லட்சணங்களையும் அவற்றின் பொருத்தத்தையும் கவனித்துச் சுவைத்துக் கொண்டிருந்தான். விதாஷிகன் என்ற சொல்லிக்கேட்ட பெனடிக் பியற்றினை அறவே வெறுத்தான். இருவருக்குமிடையே நடந்த சவாரஸ்யமான சம்பாஷ்ணையை கேட்டுக்கொண்டிருந்த அரசிளங்குமரன் லேயன்னற்றேவை விளித்து இரகசியமாக, “இந்த லேடி மிகவும் உற்சாகமுடையவளாகக் காணப்படுகிறோன்; அவள் பெனடிக்குக்கு ஏற்ற மனைவியென்பது என் கருத்து” என்று, சொன்னான். பதி லுக்கு லேயனற்றே, “ஜயையோ! விவாகம் செய்துகொண்ட ஒரு கிழமைக்குள்ளேயே இருவரும் பேசிப்பேசிப் பைத்தியா மாகி விடுவார்கள்” என்று கூறினான். அவன் அந்த விடை கூறியபோதும் அரசுகுமாரன் அவர்களிருவருக்கும் முடிபோட்டுவிட வேண்டுமென்று எண்ணிக்கொண்டான்; அந்த எண்ணத்தை அவன் கைவிடவில்லை,

குளோடியோவுடன் வீடுதிரும்பிய அரசிளங்குமரன் தான் சினைத்த சோடி மாத்திரம் அங்கே உருவாகவில்லை என்பதை வெகுசீக்கிரம் புரிந்துகொண்டான். கீரோவைப் பற்றி மிகவும் சிலாகித்துக் குளோடியோ பேசியதிலிருந்து அவனெண்ணத்தை அவன் கிரகித்தவனுய், “உனக்கு கீரோவைப் பிடிக்குமா? அவளைப்பற்றியே எந்த நேரமும் பேசிக்கொண்டிருக்கிறோயே!” என்று கேட்டான். “அரசே! சென்ற முறை மெசினவுக்கு வந்தபோதும் நான் அவளைக் கவனித்தேன்; அப்பொழுது யுத்தத்திற்குப் போகவேண்டி இருந்ததால் வேறெண்ணங்களுக்கு இடமே இருக்கவில்லை. தற்போது யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்டிருக்கிறது. போரைப்பற்றிய எண்ணங்கள் இருந்த இடம் காலியாகவிட்டது. காதல் எண்ணங்கள் அந்த இடத்தை பிரப்ப முயற்சி எடுக்கின்றன” என்று குளோடியோ பதிலுரைத்தான். கீரோவைக் குளோடியோவுக்கு விவாகம் செய்து தரும்படி மெசினத் தேசாதிபதியை அரசிளங்குமரன் கேட்டான். அவன்

தன் நண்பனுக்காக அந்த விஷயத்தைத் தானே முதலில் ஆரம்பித்து வைத்தான். கிரேவின் தங்கை, குளோடியோவின் சிறப்பான குணங்கள், போர்த்திறமை, பதவி, செல்வம் முதலியவற்றைப்பற்றித் தெரிந்திருந்தானாகையால் அவனைத் தன் மகனுக்குத் தகுதியான ஒருவனென்று கருதி அவனை ஏற்றுக்கொள்ளச் சித்தமாயிருந்தான். விவாக தினம் சீக்கி ரத்தில் நிச்சயமாக்கப்பட்டுவிட்டது.

குளோடியோ கிரேவிடத்து வைத்திருந்த எல்லை மீறிய காதலினால், விவாகத்திற்கு நாள் நிச்சயிக்கப்பட்ட விடத்தும், இடைக்காலத்தைக் குறித்து யிகவும் பொறுமையற்றவனாக இருந்தான். இந்த இடைக்காலத்தை, பியற்றி கையும், பெண்டிக்கையும் ஒருவரோடொருவர் காதல்கொள்ளு மாறு செய்வதற்குவேண்டிய வழிகளைக் கையாஞ்வதிலே செலவழிப்போம் என்று அரசகுமாரன் யோசனை கூறிய தும் லேயனற்றேவும் குளோடியோவும் சம்மதப்பட்டனர். எல்லோரும் தங்களாலான முயற்சிசெய்வதென்று திட்டம்போட்டனர். கிரே தானும், தன் மைத்துனிக்கு ஒரு நல்ல கணவன் கிடைப்பதற்காகத் துணிபுரிவதென்று அவர் களுடைய விளையாட்டிலே சேர்ந்துகொண்டாள்.

அரசகுமாரன் சேனுதிபதியையும் தன் நண்பனையும் பார்த்து, “நாமெல்லோரும் எந்தவிதத்திலும் பெண்டிக்கை பியற்றில் மிகவுங் காதலிக்கிறுள்ளன்பதை அவனறியக்கூடியதாகச் சாதிக்கவேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை நாம் கவனிக்கவேண்டும்” என்று கூறியிருந்தான். ஒரு நாள், பெண்டிக் அமைதியாகத் தோட்டத்திலேயுள்ள செடி கொடி களாலான ஒரு பந்தரின்கீழ் வாசித்துக்கொண்டிருந்ததைக் கண்ட முவரும் அவனருகிலே நின்று ஆரம்பத்திலே சம்பந்தமற்ற பல பேச்சுக்களைப் பேசிவிட்டுப் பின்னர் அரசகுமாரன் லேயனற்றேவை நோக்கி, “இங்கே வாருங்கள் லேயனற்றே, நீங்கள் அன்றைக்கு என்னிடம் என்ன சொன்னீர்கள்? உங்கள் மருமகள் பியற்றில் என் நண்பன் பெண்டிக்கை வெகுவாக விரும்புகிறீர்கள் என்று சொன்னீர்கள் அல்லவா? எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. அந்த லேடி எவரை

யும் விரும்புவாளன்று நான் ஒருபோதும் நம்பவில்லை; என் கேரமும் இருவரும் வாக்குவாதம் செய்துகொண்டேயிருப்பது வழக்கமாயிருக்க எப்படி இது நிகழக்கூடும்?" என்று பெண்டிக்குக்கு நன்றாகக் கேட்கும்படி சொல்லிவைத்தான். கீரோவின் தந்தை அவன் பேச்சுக்குப் பதிலாக, "நானும் அப்படித்தான் என்னியிருந்தேன் அரசே! சந்திக்கும் போதெல்லாம் அவளை வெறுப்புடன் நடத்தும் பெண்டிக்கின் மேல் இவ்வளவு தீவிர காதல் கொண்டிருப்பாளொன்றதை அறிந்தபோது என்னையே என்னால் நம்பமுடியவில்லை" என்று ரைத்தான். குளோடியோ அவர்களிருவர் பேச்சையுக் கேட்டு, "ஆமாம்! அதிசயத்தின்மேல் அதிசயம்! பியற்றில் பெண்டிக்கைக் காதலிப்பது சாதாரணமான ஒரு விஷயமல்ல, கீரோவின் சொற்படி பெண்டிக் பியற்றிலை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அவள் துக்கத்தினுலே இறந்துவிடுவாளாம்" என்று தானறிந்ததுபோற் கூறினான். அரசகுமாரனும் லேயனற்றேவும் சேர்ந்து, "பெண்டிக் இயல்பாகவே பெண்களிடம் அசிரத்தையாயிருப்பவன். முக்கியமாக பியற்றிலைக் கண்டாலே சண்டை ஆரம்பித்துவைப்பான். அப்படி யிருக்கவும் அவன்மேல் அவள் எவ்வளவு அன்பாயிருக்கிறன்" என்று பேசிக்கொண்டனர்.

அரசகுமாரன் பியற்றிசக்காகத் தான் பரிந்துபேசுவது போல், "பாவம் பியற்றில், அவளுடைய காதலைப்பற்றி நான் பெண்டிக்குக்கு அறிவிக்கவேண்டும்; அன்றேல் அவள் மனம் வருந்தித் தவறான எதையும் செய்துவிடக்கூடும்" என்றார். குளோடியோ, "அவனுக்கு அறியச்செய்வதனால் என்ன பிரயோசனம்? அவன் அதை ஒரு விளையாட்டாகக் கருதி அவளை மேலும் தொந்தரவு செய்யக்கூடும்?" என்று பதிலிறுத்தான். இதற்கு அரசகுமாரன், "பியற்றிலைப்போல ஒரு நல்ல புத்தி சாலிப் பெண்ணை அவன் நிராகரித்தால் அவனைத் தூக்கிலிடுவதுதான் நல்லது" என்றார். பின்னர் தன்னுடன் வந்த மற்ற இருவரையும் சைக்கைகாட்டி அழைத்து "நாம் இது வரையிலே பேசியதைப்பற்றிச் சிந்திக்க அவனுக்கு அவகாசங் கொடுக்கவேண்டும். ஆகையால் இப்பொழுது நாம் இவ்

விடத்தைவிட்டுச் சென்றுவிடுவது நன்று” என்று சொல்லி விட்டு முவரும் அப்பாற் போயினர்.

தன் பெயர் அடிக்கடி தன் நண்பர்களுடைய சம்பாஷ்ணையில் அடிபடுவதைக் கவனித்த பென்டிக் இதர விஷயங்களையும் மிக ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்தான். தனக்கு ஸ்ரோ, “இது உண்மையாயிருக்குமா? காற்று அந்தத் திசையிலா வீச்கிறது? இது தந்திரமாயிருக்கமுடியாது. அவர்கள் பேசிக்கொண்ட விதத்தில் விஷயம் உண்மைபோலவே தோன்றுகிறது. கீரே தன் மைத்துளியின் நிலைமையை எடுத்துக் கூறியதைக் கேட்ட அவர்கள் அவளுக்காக மிகவும் இரங்குகிறார்கள். என்மேல் அவளுக்குக் காதலா? அப்படியானால் அதை நான் நிச்சயமாய் ஏற்றுக்கொள்ள வேண்டியவன். நான் விவாகம்செய்வதை ஒருபோதும் விரும்பவில்லை. அந்தப் பெண் அழகும் நன்னடத்தையுமுடையவளென்றும் அவர்கள் பேசிக்கொண்டார்கள். அவள் அப்படித்தானிருக்கிறான், வெகு புத்திசாலி” என்றெல்லாம் பேசிக்கொண்டான். இந்தச்சமயத்தில் பியற்றில் அவ்விடம் வந்து கொண்டிருப்பதைக் கண்ட அவன் பிரேரமையினால் அவளிடத்திலே காதற்சின்னங்கள் புலப்படுகின்றதாக எண்ணிக்கொண்டான். அவள் அவனுக்குக் கிட்ட வந்ததும், “என் விருப்பத்திற்கு மாறாக உங்களை இராச் சாப்பாட்டுக்கு அழைப்பதாகக் கூறும்படி அனுப்பினர்கள்” என்று வழிமையான விறுவிறுப்புடன் சொன்னதைக் கேட்ட அவன், “பியற்றில்! உன்னுடைய சிரத்தைக்காக மிக நன்றி” என்று முன்னெருபோதுமில்லாத மரியாதையுடன் பேசினான். அவள் அசட்டையாக மேலும் இரண்டு மூன்று முரட்டுப் பேச்சுகளைப் பேசி விட்டுப் போய்விட்டாள். அவள் சென்றபின்னர், “அவளுக்கு என்மேற் காதலிருப்பதாகத் தான் தோன்றுகிறது. அவள்மீது இரக்கம் காட்டாவிட்டால் நானென்று வில்லன் ஆகிவிடுவேன், காதலிக்காவிட்டால் ஒரு யூதனுக்குச் சமானமாகிவிடுவேன். நான் போய் அவளுடைய படத்தை வாங்கி வரவேண்டும்” என்று சொல்லிக்கொண்டு பென்டிக் அவ்விடத்தை விட்டகள்ருன்.

மூவரும் விரித்த வலைக்குள் பெனடிக் நன்றாக அகப்பட்டுக் காதல் நோயினால் பிடிக்கப்பட்டிருந்தான். கீரேவினுடைய வேலை பியற்றிலை அகப்படுத்துவது. இந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு அவள் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான இரு பணிப்பெண்களை வரவழைத்தாள். ஏசலா (Ursula) மாகறற் (Margaret) என்ற அந்தக் கண்ணிகள் இருவரும் சமூகமளித்ததும் அவள் மாகறற்றை விளித்து, “என் அருமை மாகறற்! பியற்றிசம் அரசினங்குமரனும், சூளோடியோவும் நடு மண்டபத்திலே பேசிக்கொண்டிருக்கிறார்கள், ஓடோடியும் போய் என் மைத்துனியின் காதிற்துள் நானும் ஏசலாவும் தோட்டப் பக்கமாக உலாவிக்கொண்டு அவளைப் பற்றியே நீண்ட நேரமாகக் கதைத்துக்கொண்டிருப்பதாகச் சொல், அவளை விரைவாக வந்து இங்கேயிருக்கும் பந்தரின் கீழ் மறைவாயிருந்து என்ன பேசிக்கொள்ளுகிறோம் என்பதைக் கவனிக்கும்படி கூறிக் கூட்டிவா,” என்று பணித்தாள். “இதோ! கையுடன் கூட்டிவருகின்றேன்” என்று விடை கூறிச் சென்றால் மாகறற். அவள் போனதும் கீரே மற்றப் பெண்ணைப் பார்த்து, “நாம் மேலுங் கீழுமாக இத் தோட்டத்திலே உலாவிக்கொண்டு சம்பாஷிப்போம், நான் பெனடிக்கைப் பற்றிப் பேசத் தொடங்கவும் நீ அவளை மிகவும் புகழுவேண்டும். நான் பேசவதெல்லாம் பெனடிக் எப்படிப் பியற்றிலைக் காதலிக்கிறுன் என்பதைப் பற்றியிருக்கும்” என்று தன் நோக்கத்தை வெளியிட்டாள். இப்படி அவர்கள் இருவரும் சம்பாஷிக்கும் சமயம் பியற்றில் “லாப்உவிங்” (lap-wing) என்னும் பறவை போல் விரைந்து வருவதைக் கண்ட கீரே, “இதோ அவள் நாங்கள் பேசுவதைக் கேட்பதற்காகப் பறந்து வருகிறோன்” என்று சொல்லிவிட்டுப் பேச்சை ஆரம்பித்தார்கள். ஏசலாவுக்குப் பதில் கூறுவது போல் கீரே, “உன்மை அப்படியல்ல ஏசலா, அவள் எவ்வரயும் மதிப்பதில்லை, மலைமேலுள்ள பறவைகள் போன்ற தன்மையுடையவள் அவள்” என்று மொழிந்தாள். தோழி பதிலாக, “ஆனால் உங்களுக்கு எங்கள் பியற்றிலை பெனடிக் பூரணமாகக் காதலிக்கிறுன் என்பது தெரியுமா?” என்று கேட்டாள். “ஆம், அது

முற்றிலும் உண்மை, அரசகுமாரனும் குளோடியோவும் எதற் காகப் பொய் சொல்ல வேண்டும்? அவர்கள் அந்த விஷயத்தை எனக்குத் தெரிவித்ததும் பெனடிக்கினுடைய காதலைப்பற்றி என் மதனிக்குச் சொல்லவேண்டாமென்று கேட்டுக்கொண் டேன்,” என்று பதிலிறுத்தாள் கீரே. ஏசலா, “நீங்கள் அப்படி அவர்களைத் தடுத்தது மிகவும் நல்லதாயிற்று, பியற் றில் அதை அறிந்தால் அவள் அதை ஒரு விளையாட்டாகக் கருதி ஏனாம் செய்வாள்,” என்றார். கீரே, “உண்மையா கவே பெனடிக் மிகவும் நல்லவன், அழகுடன் புத்திக்கூர்மையு முடையவன், பியற்றில் அவளைப்போன்ற ஒரு சிறந்த கண வளை அடைவதற்குப் பாக்கியம் செய்தவளாக இருக்க வேண்டும்,” என்று தொடர்ந்து கூறினார். ஏசலா இதைக் கேட்டு, “எவ்வளவு நல்லவன் என்பதை நாங்கள் அறிந்த போதும் உங்கள் மைத்துனிக்கு யார் அவளைப் பற்றித் துணிந்து கூறப்போகிறார்கள்?” என்று கேட்டாள். “நான் சொல்லுவேணுகில், அவள் என்னைக் கேவி பண்ணைக் கூத் தடிப்பாள்,” என்றார் கீரே. பதிலாக ஏசலா “நீங்கள் பியற்றிலைப் பற்றிப் பிழையாக என்னைக்கொண்டிருக்கிறீர்கள், பெனடிக்கைப் போன்ற ஒரு விசேஷமான வரசை நிராகரித்துவிட அவள் அவ்வளவு புத்தியில்லாதவளா?” என்று ஓன்வினாள். “நான் அறிந்த வரையில் என் குளோடியோப் பிரபுவைத் தவிர இத்தாலியில் விசேஷமானவன் பெனடிக், அவருக்கு இரண்டாவதாகச் சொல்லக்கூடியவன், நாட்டிலே அவனுக்கு நல்ல பெயர் உண்டு,” என்றெல்லாம் எடுத்து ரைத்தாள் கீரே.

சமிக்ஞை மூலம் சம்பாஷினையை மாற்றிக்கொள்ள வேண்டுமென அறிந்த ஏசலா, “உங்கள் விவாகம் எப்பொழுது நடைபெறும்?” என்று கேட்டாள். “நாளைய தினம்,” என்று பதிலளித்தாள் கீரே. இருவரும் மறுநாளைக்கவசியமான உடைகளைத் தெரிதல் வேண்டுமென்று கூறி அவ்விடத்தை விட்டகன்றனர். இருவருடைய சம்பாஷினையையும் முச்ச விடாமற் கேட்டுக் கொண்டிருந்த பியற்றில், “இதென்ன நெருப்பு? என் காதிலே விழுந்திருக்கிறது? அவர்கள் கூறி

யதைப்போல் பெண்டிக் என் மேற் காதலாக இருந்தால் நான் என் வீம்புகளைல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விடல் வேண்டும். பெண்டிக்! நீ என்னை உண்மையாகவே விரும்பினால் நான் உன்னை ஏற்றுக்கொள்வேன்; என் அடங்காத்தனத்தை ஒடுக்கிவிட்டு உன்னைக் கைப்பிடிக்கச் சித்தமாயிருக்கிறேன்,” என்று தனக்குள்ளே பேசிக்கொண்டாள்.

எதிர்கள் போல எந்நேரமும் வாக்குவாதம் புரிந்து கலகத்திலீடுபடும் வழக்கமுடைய பெண்டிக்கும் பியற்றிசம் தற்போது மிகவும் அன்பாக நடந்துகொள்ளும் காட்சிகள் எல்லோருக்கும் மிக மகிழ்ச்சியைக் கொடுத்தன. ஆனால் அங்கோ! கீரேவின் விவாக தினத்தன்று காலை அவனுக்கும் அவனுடைய தந்தைக்கும் மிகவுங் துக்கமான காலமாயிற்று.

அரசகுமாரனுக்கு ஒரு முறையிலே சகோதரனுயின் ஒருவன் யத்தத்திலிருந்து அவனுடன் கூட மெகினுவுக்கு வந்திருந்தான். அவனுடைய பெயர் டொன் ஜோன், (Don John) தந்திரமான வெகு குழ்ச்சியான கருமங்களைப் புரிவதில் அவனுக்கு வெகு சந்தோஷம். அவனுக்குத் தன் சகோதரனிலும் அவனுடைய நண்பனுகிய குளோடியோவிலும் வெறுபடு. ஆகையால் எந்த விதத்திலும் கீரேவினுடைய விவாகத்தைத் தடுப்பதற்கான ஒரு குழ்ச்சி செய்யத் திட்டமிட்டான். அவனுக்கு அவனைப் போன்ற துஷ்டனான பொருக்கியோ (Borachio) என்னும் ஒரு நண்பனிருந்தான். அவனுடைய உதவியுடனேயே தன் எண்ணத்தை நிறைவேற்றுவதற்குத் துணிந்தான். குறித்த நபருக்குப் பணம் தருவதாகக் கூறிக் கீரேவினுடைய தோழியாகிய மாகற்றற்றுடன் சிநேகங் கொள்ளும்படி தூண்டி விட்டான் அவன்; அவர்களுடைய சிநேகத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு தன் நண்பனை நோக்கி, “கீரேவின் விவாகம் நடைபெறப்போகும் நாளன்று முதல் நாளிரவு, மாகற்றற்றைக் கீரேவின் உடைகளை அணிந்து கொண்டு நள்ளிரவில் கீரேவின் அறையிலே நின்று அங்கே யிருக்கும் யன்னல் வழியாக உள்ளுடன் பேசும்படி சொல்லி வை. அவன் அப்படிச் செய்வதைப் பார்ப்பவர்கள் கீரேவே அந்த நடுச் சாமத்தில் யாரோ ஒரு ஆடவனுடன் பேசுகிறான்

என்று நினைத்துக் கொள்வர். நான் குளோடியோவுக்கும் அரசுகுமாரனுக்கும் அவள் நேர்மையற்றவள் என்பதை ருசுப் படுத்த இந்த விஷயமொன்றே போதுமானது” என்று தன் சூழ்சியை விளங்கப்படுத்தினான். அந்த நபர் மாகறற்றைக் கண்டு அவளிடம் கீரோவைப் போல நடிக்க வேண்டுமென்று சொல்லி வைத்தான். மாகறற் அவன் மேலிருந்த காதலால் தான் செய்யுங் கரும் எத்தனை பாதகமானது என்பதை அறியாமல் ஒப்புக் கொண்டு விட்டாள்.

பொன் ஜோன் சதித் திட்டங்களைக் கையாண்டு வெற்றி பெறுவதை நோக்காகக் கொண்டிருந்தான். அவன் தன் சகோதரனையுங் குளோடியோவையும் அனுகி, “கீரோவைக் குளோடியோ மிகவும் காதவித்து நாளைக் காலையில் விவாகம் நடக்கவிருக்கிறது, ஆனால் அவள் நேர்மையற்றவள், நடுச் சாம வேளைகளில் பிற ஆடவர்களுடன் சம்பாஷிக்கிற வழக்கம் உண்டு, நீங்கள் உண்மையை அறியவேண்டுமானால் என்னுடன் இன்றிரவு வந்து பாருங்கள்” என்று மகிழ்ச்சி யோடிருந்த அவர்களின் மனத்தைக் கலைத்துவிட்டான். குளோடியோ இந்தச் செய்தியை அறிந்த பின்னர் மிகவும் வருத்தப்பட்டவனும், “நாளைக் காலையில் நான் கீரோவை விவாகம் செய்வதாக ஒப்புக்கொண்டிருக்கிறேன், நான் நிந்த செய்தி உண்மையென்று காணபேணுயின் அவளை அதே நேரத்தில் அங்கு குழுமியிருக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தின் முன்னிலையில் அவமானப்படுத்தாமல் விடமாட்டே” என்று சபதங் கூறினான். அரசுகுமாரன் தானுமவனுடன் சேர்ந்து கொள்ளுவதாகத் தெரிவித்தான்.

இரவு வந்ததும் குறித்த நேரத்திற்கு பொன் ஜோன் நண்பர்களிருவரையும் கீரோவின் அறைப் பக்கமாகக் கூட்டிச் சென்றான். அவர்கள் அங்கே வந்ததும் அவனுடைய யனனலில், கீரோவைப் போன்ற ஒரு பெண் நின்று ஒரு ஆடவனுடன் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர்களுக்குத் தங்கள் கண்களையே நம்பமுடியவில்லை. இப்பொழுது விஷயம் உண்மையென்று அவர்கள் அறிந்ததும் அவர்களுக்கு வெகு அவமானமாக இருந்தது. குளோடியோ

வின் கோபம் உச்சங்கிலை அடைந்தது, அவள் மேலிருந்த அன் பெல்லாம் இப்பொழுது வெறுப்பாக மாறியது, முன்னரே தான் நினைத்தபடி மறுநாட் காலை அவளை அவமானப்படுத்து வதாக உறுதிகொண்டான். அரசகுமாரன் அவன் சொல்வது சரியென்று ஒப்புக்கொண்டு, “அந்தத் தண்டனையும் அவ ஞக்குப் போதியதாகக் காணப்படவில்லை; விவாகத்தின் முதல் நாள் இரவு அங்கியன் ஒருவனுடன் உரையாடிக் கொண்டிருப்பவருக்கு நாம் விதிக்கும் தண்டனை அற்பமான தென் எனக்குத் தோன்றுகிறது” என்றுன்.

மறுநாட் காலை எல்லோரும் விவாகத்தைக் கொண்டாடும் பொருட்டுக் கோயிலிலே கூடியிருந்தார்கள். மணமகன், மணமகள், தங்களை மணமுடித்து வைக்கப்போகும் குருவின் முன்னிலையிலே நின்றார்கள். அவர் சடங்கின்போது உச்சரிக்கும் வார்த்தைகளைக் கூற ஆரம்பிக்கவும், குளோடியோ ஆவேசத்துடன் கீரேவைக் குற்றம்சாட்டிப் பேசினான். ஒன்று மறியாத பேதை கீரே தன் மணளைனை நோக்கி, “என்பிரபு! ஏதோ சகமில்லாமல் இருக்கிறீர்கள் போலக் காணப்படுகிறது; அன்றே இவ்விதம் தகுதியற்ற வார்த்தைகளைக் கூறமாட்டார்கள்,” என்று பணிவுடன் மொழிந்தாள். அவனுடைய தங்கைக்கு என்ன பயங்கரமான விஷயம்! அவன் அரசகுமாரனை விளித்து, “நீங்கள் ஏன் ஒன்றும் பேசாதிருக்கிறீர்கள்?” என்று கேட்டான், “ நான் என்ன பேசட்டும்? என் அருமை நண்பனைத் தகுதியற்ற ஒரு பெண்ணுக்கு மாலை குட்டும்படி வேண்டிக்கொண்டதை நினைத்தால் எனக்குப் பெரும் அவமரியாதையாக இருக்கிறது. லேயன்ற்கீரே! சத்தியமாகவே நான், என் சகோதரன், துயரமடைந்துள்ள குளோடியோ மூவரும், அவன் யன்னவிலே நின்று நன்விரவிலே ஒரு ஆடவனுடன் பேசவதைப் பார்த்தோம்,” என்று தானரிந்ததை வெளியிட்டான் அரசகுமாரன். இதெல்லாவற்றையுக் கேட்டுக்கொண்டு நின்ற பெண்டிக் மிகவும் ஆச்சரியப்பட்டவனும், “இது ஒரு விவாகக் கொண்டாட்டம் போற்காணப்படவில்லை”, என்றான். கீரே அதைக் கேட்டுவிட்டு, “கடவுளோ! அது உண்மை;” என்று சொல்லிக்கொண்டே

மயக்கமுற்று வீழ்ந்தாள், பார்வைக்கு முற்றிலும் இறந்தவளாகவே காணப்பட்டாள். குளோடியோவும் அரசகுமாரலும் கீரோ மயக்கம் தெளிவாளா என்பதைத் பொருட்படுத்தாமல் வெளியேறினர்; அவளுடைய தங்கையின் சோக சிலைமையைக் கூடக் கவனிக்கவில்லை, அவர்களுடைய கோபம் மனத்தைக் கல்லாக்கிவிட்டிருந்தது.

பெனடிக் பியற்றிசுக்கு, கீரோவை மயக்கத்திலிருந்து தெளிவடையச் செய்வதற்காக உதவிபுரிந்து “எப்படி இப்போ உடம்பு? “என்று கேட்டான். பதிலுக்கு பியற்றிஸ், “இறந்து விட்டாள் என்றே நினைக்கிறேன்”, என்று பெரும் வேதனை யுடன் கூறினான். அவள் கீரோவை வெகுவாக நேசித்தான், அவளோ, அவள் நன்கு அறிந்திருந்ததால் அவளைப் பற்றிக் கூறப்பட்ட அவதாறுகளை அவள் நம்பவேயில்லை. ஆனால் கீரோவின் தங்கையோ தன் மகள் பிழைசெய்துவிட்டாளன்று நம்பி, அவள் இறந்தவள் போலிருக்கவும் அவள் மேல் வீழ்ந்து “நீ இப்படியே கண்களைத் திறவாமலிருப்பதே மேல்” என்று அளவு மீறிய வெட்கத்துடனும் துக்கத்துடனும் கூறி அழுதான்.

விவாகச்சடங்கை நடக்கவிருந்த குரு ஒரு நல்ல அனுபவசாலி. அவர் கீரோமேற் குற்றம் சமத்தப்பட்டபோது அவளை நன்கு அவதானித்தார். அவளுடைய முகம் ஆயிரம்தடவை வெட்கத்தினற் சிவந்து பின்னர் தேவதூதர்களிடத்துக் காணப்படும் வெண்மை அந்தச் செம்மையை ஒட்டிவிட்டது; அவளுடைய கண்களிலே அனலைப்போன்ற ஒரு தன்மை, தன் பெண்மையைக் குற்றமாகக் கூறும் அரசகுமரனதுகூற்று முற்றிலும் பொய் ஏனக் காட்டிற்று. ஆகையால் அந்தக் குரு அவளுடைய தங்கையை நோக்கி, “என்னை ஒரு மடையன் என்று நீங்கள் எண்ணிக்கொள்ளங்கள், என் படிப்பை நம்பவேண்டியதில்லை, என் அவதானத்தைப் பொருட்படுத்தத் தேவையில்லை, என் வயசு, என் தொழில்மேல் நம்பிக்கை கொள்ளவேண்டாம், நான் உங்கள் மகளைப்பற்றிச் சொல்வது தவறையிருந்தால், அவள் நிஷ்களங்கமான ஒரு உத்தமி. ஏதோ தவறு காரணமாக இவ்விதமாகக் குற்றம் சாட்டப் பட்டிருக்கிறோன்” என்றார்.

கீரோ மயக்கம் தெளிந்து வீழித்தபின்னர் அந்தக் குரு அவளைப்பார்த்து, “எந்த ஆடவணைக் குறித்து நீ குற்றம் சமத்தப்பட்டிருக்கிறோய் அம்மா?” என்று கேட்டார். “என் மேற் குற்றம் சமத்தும் அந்த மனிதனுக்கே அவன் யாரென்பது தெரியும், எனக்கு ஒருவளையும் தெரியாது” என்று அவருக்குப் பதிலளித்துவிட்டு தந்தையை நோக்கி, “என் அருமைத் தந்தையே! தகுதியற்ற காலங்களிலே நான் எந்த ஆடவனுடனும் பேசியிருப்பதாக அன்றேல் நேற்றிரவு எவனுடனும் சம்பாஷணை வைத்துக்கொண்டதாக நீங்கள் ருசப்படுத்த முடியுமானால், என்னை நீங்கள் வெறுத்து, நிராகரித்து இறந்து போகும்வரையில் நிரப்பந்தப்படுத்துங்கள்” என்று கண்ணீர் சிறைந்த முகத்துடன் துயரம் தோய்ந்த குரவிலே பேசினான்.

இதைக் கேட்ட குரு, “டொன் பிட்ரேவிடத்தும் குளோடியோவிடத்தும் தவறுன அபிப்பிராயங்கள் உண்டாகி யிருக்கின்றன;” என்று பகர்ந்துவிட்டு, லேயனற்றேவைவிளித்து, “அவர்கள் இருவரும் இந்த அம்மானை இறந்தவள் போற் காணப்படும் நிலையிலே விட்டுச் சென்றார்கள், ஆகையால் அவள் உண்மையிலே உயிர் துறந்துவிட்டாள் என்ற வதந்தி பரவச் செய்யவேண்டும், அவளுக்காகத் துக்கமான உடை தரித்துக் கொள்ளல் வேண்டும், அத்துடன் அவள் ஞாபகத்திற்காக ஒரு சிலை கட்டவேண்டும், அடக்கத்திற்குத் தேவையான சடங்குகளொல்லாம் கிரமப்படி நடக்கவேண்டும்,” என்று யோசனை கூறினார். இதைக் கேட்ட கீரேவின் தந்தை, “நீங்கள் சொல்லவதைக் கேட்டு அப்படிச் செய்வதால் என்ன பிரயோசனம்?” என்று வினவினார். “இந்த வதந்தி பரவினால், அவள் மேற் சுமத்தப்பட்ட பழி இரக்கமாகமாறும்; அதனால் நன்மை உண்டாகும், ஆனால் அந்த நன்மையை மாத்திரம் நான் எதிர் பார்க்கவில்லை, தன் சொல் அம்புகளைக் கேட்டு அவள் இறந்துவிட்டாளோன்பதைக் குளோடியோ அறிந்தால், அவளுடைய சீவியத்தைப் பற்றிய எண்ணம் அவனுடைய கற்பனையிலே படிப்படியாக உதிக்கும், அப்படி உதிக்கும்போது அவள் உண்மையிலே அவளைக் காதலித்திருந்தானாகில் அவளுக்காக மிகவும்

வருக்குதுவான், வருந்தித் தான் அவள்மீது பழி சமத்தியது பிழையென்றெண்ணுவான், உண்மையாயிருந்தபோதும் தான் அவ்விதம் கூறியிருத்தல் தகாதென்றே எண்ணுவான்” என்று பதில் கூறி முடித்தார் அந்தக் குரு இந்தப் போத கீணயைக் கேட்டிருந்த பெண்டிக் தேசாதிபதியைக் குரு சொன்னபடி கேட்டு நடக்கச் சொல்லியதுடன், அரசுகுமார னும், குளோடியோவும் தன் நண்பர்களாயிருந்தபோதும் தான் அந்த இரகசியத்தை ஒருபோதும் வெளியிடமாட்டேன் என்றும் புகன்றுன்.

லேயன்றரே இவர்களுடைய பேச்சுக்களிலே உந்தப் பட்டவனும் மிகவும் சோகத்துடன் அவர்கள் கூறிட்டிட செய்வதற்கு இணங்கினான். அந்த நல்ல குரு தங்கையையும் மகளையுங் தன்னுடன் கூட்டிச் சென்று ஆறுதல் வார்த்தை களைக் கூறி அவர்களைத் தேற்றினார். பெண்டிக்கும் பியற்றி கம் தனியாக இருக்கனார். தற்சமயம் தங்கள் துண்பங்களாற் தாக்கப்பட்டிருந்தவர்கள், இந்தச் சோடியை இவ்விதங்கள்டு களிகூர இருந்தார்கள், ஆனால் அந்த விதமான எண்ணத் திற்கு இப்பொழுது அவர்களுடைய மனங்களிலே இடமில்லாது போயிற்று.

பெண்டிக் முதலிலே பேசினான்; “லேடி பியற்றிஸ்! இது வரையிலும் அழுது கொண்டா இருக்கீர்கள்?” என்று கேட்க அவள் “ஆம்! நான் இன்னமும் அழுத்தான் போகிறேன்,” என்று பதிலளித்தாள். “உண்மையாகவே கீரே மீது வீண் பழி சமத்தப்பட்டிருக்கிறது,” என்று பெண்டிக் கூற, அவள், “அந்தப் பழியைத் தீர்க்கக்கூடியவனுக்கு நான் எவ்வளவோ கடமையுள்ளவாக இருப்பேன்,” என்றார். “அப்படிச் செய் வதற்கு ஏதாவது வழியுண்டா? நாமிருவரும் ஒருவர்மே லொருவர் அன்பாய் இருப்பதால், நான் உனக்காக எதை யும் செய்யச் சித்தமாயிருக்கிறேன்” என்று பெண்டிக் உரைத் தது தான் தாமதம் அவள், அவனிடம் குளோடியோவைக் கொன்றுவிடும்படி கேட்டுக் கொண்டாள். அவன், “ஆ! இந்த உலகம் முழுவதையும் எனக்குத் தந்தாலும் செய்ய மாட்டேன்,” என்று பதிலளித்தான். பெண்டிக் தன் நண்ப

விடம் வெகு பிரியமாகவிருந்தது மட்டுமல்ல, அவனை யாரோ ஏமாற்றிவிட்டிருக்கிறார்கள் என்பதையும் தெரிந்திருந்தான். “என் மைத்துளியை உதாசீனப்படுத்தி இல்லாத பழியை அவள் மேற் சுமத்தி அவனை அவமானப்படுத்திய குளேராட்டியோ ஒரு விலன் அல்லவா? ஆ! நான் ஒரு ஆடவனுக இருந்திருந்தால்!” என்று பியற்றில் வெகு ஆவேசத்துடன் மொழிந்தாள்.

“நான் சொல்வதைக் கேள் பியற்றில்” என்று பெண்டிக் ஆரம்பிக்கவும் அவள் ஒன்றையுமே காதிற் போட்டுக்கொள் ளாமல் “யன்னவில் நின்று யாருடனே கதைத்தாளாம்! நன்றாகச் சொல்லிவிட்டார்கள், என் அருமைக் கீரோ! நான் ஒரு ஆடவனுக இருந்திருந்தால், அன்றேல் ஆடவனுக ஒரு உண்பன் எனக்கிருந்தால், உன் அவமானத்தைப் பழிவாங்க மாட்டேனு? நான் விரும்பின்றபோல ஒரு மனித னகிவிட முடியாது. ஆகையால் பெண்ணுகிய நான் உனக்காக அழுதமுது என் உயிரைப்போக்கிவிடச் சித்தமாயிருக்கிறேன்” என்றெல்லாம் வெகு வேதணியுடன் பேசினான். பெண்டிக் அவளைப் பார்த்து, “சற்றுப்பொறு பியற்றில்; இந்தக் கையின்மேல் ஆணையாக நான் உண்ணிடம் அன்பாய் இருக்கிறேன்” என்றான். அதற்கு விடையாக அவள் “அப் படியாலும் அந்தக் கையை என் அன்புக்காக ஆணையிடுவதை விட வேறுவிதமாகப் பாவியுங்கள்” என்று படபடத்தாள். “குளோடியோ கீரோவுக்குத் துரோகம் செய்துவிட்டான் என்று உன் ஆன்மா சொல்லுகிறதா?” என்று கேட்டதற்கு அவள் “எனக்கொரு ஆன்மா இருப்பது எவ்விதம் உன் மையோ அதேபோலக் குளோடியோ துரோகம் இழைத்து விட்டான் என்பது உண்மை” என விடை பகர்ந்தாள். அவள் விடாப்பிடியாகக் குளோடியோவைக் குற்றவாளி என்று கூறி யதன்மேல் அவன், தான் அவனுடன் யுத்தம் செய்வதாக ஒப்புக்கொண்டான். அவனுடைய கையின்மேல் முத்தமீங்கு விட்டு, “நான் போய்வருகிறேன். எப்படி முடிகிறதோ அப் படி என்னை விளைத்துக்கொள். இப்பொழுது கீரோவிடம் சென்று அவனைச் சமாதானப்படுத்து” என்றுகூறி விடை பெற்றுச் சென்றான்.

சீரோவுக்காக பெண்டிக்கைச் சண்டையில் ஈடுபடுவதற்கான முயற்சியில் பியற்றில் இருக்கும்போது, வேயன்ற்ரே அரசுகுமாரனையும் குளோடியோவையும் தன் மகளை அசியாய மாகக் கொன்ற பழியைத் தீர்ப்பதற்காக வாட்போர் புரிவதற்கு அழைத்தான். அவர்கள் அவனுடைய வயசையும் துயரத்தையும் கருத்திற் கொண்டவர்களாய், “எங்களுடன் சண்டைக்கு வராதேயுங்கள், நீங்கள் வயோதிகர், நாங்கள் உங்களுடன் போட்டியிடுவது முறையல்ல” என்று கூறிச் சமாதானப்படுத்தினர். இந்தச் சந்தர்ப்பத்தில் பெண்டிக் அங்கே வந்து குளோடியோவைத் தன்னுடன் போர் புரியும் படி தூண்டினான். நண்பர்கள் இருவரும் பியற்றியல் தான், பெண்டிக்கைத் தாண்டிவிட்டதாகத் தங்களுள்ளே பேசிக் கொண்டார்கள். குளோடியோ அவன் வலுச்சண்டைக்கு இழுத்தபோது அதை வரவேற்றிருப்பான், ஆனால் தெய்வா தீனமாய் சீரே நிரபராதி என்பதை ருசப்படுத்துவற்கான வேறு நிகழ்ச்சி ஒன்று சம்பவித்தது.

பெண்டிக்கைப் பற்றி மற்ற நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கே டொன் ஜோனின் நண்பனும் மாகற்றின் காதலனுமாகிய பொருக்கியோவை ஒரு நீதிபதி சிறைப்படுத்திக் கொண்டு வந்து அரசுகுமாரன் முன்னிலையில் நிறுத்தினார். அவன், தன் கூட்டாளிகளுள் ஒருவனுக்கு டொன் ஜோனின் ஏவலாற்தான் அவ்விதமான குற்றத்தைத் தான் செய்ய நேர்ந்தது, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டான்.

குளோடியோவின் முன்னிலையில் பொருக்கியோ நடந்த எல்லா விபரங்களையும் கூறினான். தன் வேண்டுகோளின் படி மாகற்ற தன் எசமாட்டியின் உடைகளை அணிந்து யன் னலிலே நின்றதாகவும், அவள் தன்னுடன் பேசியதாகவும், அப்படித் தாங்களிருவரும் பேசிக்கொண்டதைக் கண்ட அரசுகுமாரனும் குளோடியோவும் கதைத்த பெண் சீரே என்று பிழையாக எண்ணிக் கொண்டார்களென்றும் விளங்கப்படுத்தினான். மேலும் ஜயப்பாட்டிற்கு இடமின்றி, அதை நீக்குவதற்குத்தவியாகத் தன் சூழ்சிகள் வெளியாகிவிட்டன என-

றறிந்ததும், டொன் ஜோன் மெசினூவை விட்டு ஒடிவிட்டான். அவன் தன் சகோதரனுடைய கோபத்தை எதிர்க்க முடியா தாகையால் உடனேயே புறப்பட்டுவிட்டான்.

குளோடியோ தன் பிழையை உணர்ந்தபோது கீரோவுக் காக மிகவும் மெய்வருந்தினான். தன் சொல் அம்புகளே அந்தக் களங்கமற்ற மாசு மறு வில்லாத அழகியைக் கொல்லக் காரணமாயிருந்தன என்று அவன் சினைக்குக்கேள்வும், அவன் உருவும் அவன் முன்னே தோன்றிக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் அவனுக்கு அவன் எப்படியிருந்தானோ அதே விதமாகவே அவனுடைய தோற்றம் அவனுக்குக் காட்சி யளித்தது. அவன் தன் நண்பனுகிய டொன் பீட்டுவுக்கு, பொருக்கியோ பேசும்போது தான் நஞ்சை அருந்தியவன் போலிருந்ததாகக் கூறினான்.

குளோடியோ மிகவும் பச்சாத்தாபமடைந்தவனும் லேய னற்றேவிடஞ் சென்று தன் பிழையை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டான். அவன் தான் செய்த தவறுக்காக எந்தத் தண்டனை கொடுக்க விரும்பினாலும் தனக்கு சிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணுக்காகத் தான் அதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தான். லேயனற்றே அவனை விளித்து, “நாளைக் காலையில் என் மகன் கீரோவின் மைத்துனியை நீ விவாகம் செய்துகொள்ள வேண்டும். அவன் தான் இப்பொழுது என் நுடைய வாரிசு, அவன் பெரும்பாலும் கீரோவைப் போலவே இருப்பான். இதுவே நான் உனக்களிக்குங் தண்டனை.” என்றான். குளோடியோ ஒப்புக்கொண்டு மறுநாட்ட காலை கோயிலுக்குச் சென்றான். அந்தக் குரு அவனை அந்தப் பெண்ணை ஏற்றுக்கொள்ளுமாறு சொல்ல அவன் ஏற்றுக்கொண்டான். அந்த மணமகன் முகமுடி அணிந்திருந்ததால் அவனுக்கு இவன் யாரென்று அறிய முடியவில்லை. அவன் அவனைப் பார்த்து, “உன்னுடைய கரத்தைத் தா, நீ என்னை விவாகம் செய்துகொண்டால் நான் உன் கணவன்,” என்றான். இந்தப் பெண் அவன் சொன்னதைக் கேட்டுவிட்டு, “நான் உயிருடனிருக்கும்போது உங்களுடைய மற்ற மனைவியாயிருந்தேன்,” என்றான். இப்படிச் சொல்லிக்கொண்டே அவன் முகமுடியை

எடுத்ததும் குளோடியோ தன் கீரே அங்கு நிற்பதைக் கண்டு சந்தோஷ மிகுதியால் அவனுக்குத் தன் கண்களையே நம்பமுடியவில்லை. அவனுடைய நண்பனும் ஆச்சரியவசத்து னும் “இது கீரே அல்லவா? இருந்துபோன கீரேதானே!” என்று வியந்தான். பதிலுக்கு லேயன்றரே, “அவள் மீதி ருந்த பழி இருக்கும் வரையிலே தான் அவள் இறந்தான்,” என்று மொழிந்தான். விவாகச் சடங்கு முடிந்த பின்னர் இந்த அற்புதமான நிகழ்ச்சியைத் தான் விளங்கப்படுத்துவதாக அந்தக் குரு சொல்லிவிட்டு அவர்களுடைய விவாகத்தை நிறைவேற்ற முற்படவும் பெண்டிக் அவரை இடை மறித்துத் தன்னையும் பியற்றிவையும் அதே நேரத்தில் மனை முடித்து வைக்கும்படி கேட்டுக்கொண்டான். பியற்றில் அதற்கு உடன்பட விருப்பமில்லாதது போற் காட்டினான். பெண்டிக் கீரேவிடமிருந்து தான் அறிந்துகொண்ட விஷயத்தைக் கூறி, “நீ என்னைக் காதலிப்பதாக கீரேவிடமிருந்து நான் நின்ததால் உன்னை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தேன். நான் உன்னை மனம்புரிய விருப்பமில்லாதிருந்த போதும் நீ என் அன்பு கிடைக்காவிட்டால் இறந்துவிடுவாய் என்றறிந்தேன், ஆகையால் உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் முன் வந்தேன்” என்று இடித்துக் காட்டினான். அவனும் அதே விதமாகவே அவன் மீதிரக்கங் கொண்டு அவன் உயிரை மீட்பதற்காகவே விவாகத்திற்கு உடன்பட்டதாகக் கூறினான். இருவரும் தங்கள் எண்ணங்களை வெளியிடுவதிற் சளைக்கவில்லை. பிறருடைய துண்டுதலினுலேயே ஒருவரை ஒருவர் விரும்பிக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டதென்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். எப்படியாயினும் இந்தப் புத்திக்கூர்மையுடைய பைத்தியங்கள் இரண்டும் இறுதியிற் சமாதானயடைந்து கீரேவின் விவாகச் சடங்கு நிறைவேறிய பின்னர் தாங்களும் மனம் புரிந்து கொண்டார்கள். அதே குரு தான் அவர்களையும் பினைத்து வைத்தார். டொன் ஜோன் மறைந்து விட்டபோதும் அவளைத் தேடிப் பிடித்து மறுபடியும் மெசினுவுக்குக் கொண்டு வந்தார்கள். இந்தச் சூழ்ச்சிக்காரனுக்கேற்ற தண்டனை, அவன் மெசினுவுக்கு வரும்போது அவன் பார்வையிலே நடந்த அந்த மகிழ்ச்சியான சம்பவங்களும் மன வீருந்துகளும் கொண்டாட்டங்களுமாம். அவனுடைய எண்ணங்கள் நிறைவேறாத தால் ஏற்பட்ட நற்பலன்களைப் பார்த்து அனுபவித்தான்.



டென்மார்க்கிள் அரசினங்குமரன் ஹாம்பெலற்

டென்மார்க்கின்
அரசிளங்குமரன் ஹாம்பெலற்
(Hamlet, Prince of Denmark)

டென்மார்க் (Denmark) அரசனுகிய ஹாம்பெலற் திடீரென மரணமடைந்த பின்னர் அவனுடைய மஜீவியாகிய இராணி கேட்ரூட் (Gertrude) தன் மைத்துனனும் இறந்த அரசனின் உடற்பிறப்பாளனுமாகிய குளோடியஸ் (Claudius) என்பவளைத் தன் கணவன் மரித்துச் சரியாக இரண்டு மாசங்கள் செல்ல முன்னரே விவாகம் செய்து கொண்டதன் பொருட்டு அத்தேசத்தினர் அவளை ஒருக்கண்ணுற் பார்க்கத் தொடங்கினர். புத்திக்குறைவோ அல்லது உணர்ச்சிக் கேடோ இதற்குக் காரணம் என ஐயமுற்றனர். ஏனெனில் குளோடியஸ் என்பவன் தன் அண்ணனுக்கு எந்த விதத்திலும் எதிரான வாக்கே இருந்தான். அவனுடைய விகாரமான வெளித் தோற்றுத்தைப் போலவே அவனுடைய நெறியற்ற குறைத்திசயங்களுமிருந்தன. அநேகர் அவன் தன் தமையனின் விதவை அரசியை மணந்து அரசனுக்கலாம் என்ற எண்ணத்தால் இறந்த அரசனைச் சதிகேடாகக் கொன்றிருக்கலாம் என்று எண்ணத் தொடங்கினர்; ஏனெனில் அரசை ஏற்றுக்கொள்வதற்கு அரசிளங்குமரனுகிய ஹாம்பெலற் உயிரோடிருந்தான்.

தன் தங்கையைத் தெய்வத்திற்குச் சமானமாக எண்ணி மதித்து நடந்து வந்த அரச�ுமாரனுக்குத் தன் தாயின் செய்கை கட்டோடு பிடிக்கவில்லை; அவன் தங்கையை இழுந்து விட்ட துக்கத்தினாலும் தாயின் செய்கையால் ஏற்பட்ட அவமானத்தாலும் மனங்குன்றி எந்நேரமும் துயரமுடையவாகக் காணப்பட்டான். இதனால் அவன் மகிழ்ச்சியை மறந்து சோர்வுடையவாகவும் சோபையில்லாதவனுமாகக் காணப்பட்டான்.

புத்தகங்களைப் படிப்பதை வெறுத்தான். அரசகுமாரனுக்கு வேண்டிய பயிற்சிகளை ஒதுக்கித்தன்னினான்; உலகம் அவனுக்கு உவப்பில்லாததாக இருந்தது. அது நல்ல புஷ்பங்களைல்லா வற்றையும் ஜிரணிக்கச் செய்துவிடுங் களைகள் நிறைந்த ஒரு தோட்டத்திற்குச் சமானமாக இருந்தது. தன் பதவியை இழந்தது அவனுக்குப் பெரிதும் அவமானமாக இருந்தபோதும் எல்லாவற்றிற்கும் மேலாக அவனுடைய தாய் தன் தந்தை யின் ஞாபகமின்றி இருப்பதே பெரிதும் கவலையாக இருந்தது. எப்படிப்பட்ட தந்தை! எப்படிப்பட்ட அன்பும் எப்படிப் பட்ட மென்மையுமள்ள கணவன்! அது மாத்திரமா? அவன் எப்பொழுதும் அன்பும் கீழ்ப்படிவுமள்ள மனைவியாக நடந்து கொண்டாளே! அவர் தோளின் மீது சாய்ந்து கொண்டு அவர் மீது தன் அன்பு வளர்ச்சியடைந்து விட்டது போற் காணப் பட்டாளே! இப்படியிருந்தும் அவர் இவ்வுலகை நீத்துச் சரியாக இரண்டு மாசங்கள் கூடச்செல்லவில்லை, அதற்கிடையில் அவருடைய தம்பியை மணந்து கொண்டாள். இந்த விவாகம் தகுதியற்றதும், சட்டத்திற்கு விரோதமான துமாக இருக்கவும் எவ்வளவு விரைவாகக் காரியத்தை நடத்தி விட்டாள். அவன் என்னளவேனும் அரச பதவிக்கேற்றவன்ல்ல, அப்படிப்பட்ட ஒருவனைத் தன் கணவனுக ஏற்றுக் கொண்டாளே. இது தான் அந்த அரசினங்குமரனின் இருதயத்தை வாட்டி வகைத்தது. அவன் தன் இளமைக்குரிய பண்புகளை இழந்து மனத்திலே ஒரு திரையை உண்டாக்கிக் கொண்டான்.

புதிய அரசனும் அவன் தாயும் அவளை அந்தத் தன்மையினின்றும் விலக்குவதற்கு எடுத்த முயற்சிகளெல்லாம் விழுக்கிறைத்த நீர் போலாயின. அவன் எப்பொழுதும் தன் தந்தைக்காக அணிந்த கறுத்த உடைகளையே தரித்துக் கொண்டு அரண்மனையிலிருப்பான். தாய் மறுவிவாகம் செய்த அன்றே அல்லது வேறெந்தச் சங்கோஷமான தினங்களிலோ அவன் அந்த உடையை மாற்றிக்கொள்ளவில்லை. இராணி விவாகம் செய்த அந்த நாள் அவனுக்கு அவமானத்தைத் தரும் ஒரு நாளாகவே தென்பட்டது.

அவனுக்குத் தன் தந்தையின் மரணத்திற்குச் சரியான காரணம் தெரியாதது பின்னுமோர் இக்கட்டாக இருந்தது. குளோடியஸ், அரசன் பாம்பு தீண்டி இறந்துவிட்டதாகச் சொல்லியிருந்தான்; ஆனால் ஹாம்லெற்றுக்கு அந்தப் பாம்பு அவனுடைய சிறிய தந்தையே என்ற ஜயம் இல்லாமலிருக்கவில்லை; வெளியாகக் கூறவேண்டுமாயின் அவன் தந்தையை அரச பதவிக்காகக் கொன்றவனை ஒரு பூர்வமாக அந்தப் பாம்பு சிம்மாசனமேறி அரசு புரிகிறதென்றும் அவன் தெரிந்து கொண்டான். அவன் தன் தந்தையின் மரணத்திற்குத் தன் ஜீப் பெற்ற தாய் எந்த வகையில் எத்துக்கீண உதவியாயிருந்தா என்பதை அறிந்துகொள்ள முடியாததால் பெரிதும் வேத ஜீப்பட்டான்.

அரண்மனைக்கு எதிரேயிருந்த மேடையொன்றில் இரண்டில் யுத்தவீரர் சிலர் காவல் காப்பது வழக்கமாக இருந்தது. அவர்களிற் சிலர், அடுத்தடுத்த இரவுகளில், நடுச்சாமமங்கில் இறந்துவிட்ட அரசனின் தோற்றுத்தைக் கண்டதான் ஒரு வதந்தி அவர்களுக்கிடையே நிலவியது. இது அரசினாங்குமரனின் செவிக்கெட்டியது. அவனுக்கு உற்ற நண்பனு கொரே ஷியோ(Horatio)என்பவன் அவர்களில் ஒருவனும் இருந்தான். அவன் அந்த வதந்தி உண்மையென்றும் அரசன் தோற்றமளிக்கும்போது அணிந்திருந்த உடை தலைநின்று கால்போக யுத்த உடையென்றும், அந்த உடை அவர் அரசனுக் கொடுத்து அடித்தும் தோற்றும் வெளிப்படுகிறதென்றும், முகம் வெளிறித் துக்கமாகக் காணப்படுகிறதென்றும், பேச்சுக்கொடுத்தால் விடை கூறுவதில்லையென்றும் ஒரே ஒரு முறை ஏதோ சொல்ல எத்தனிக்க அந்தச் சமயத்தில் காலைக் கோழி கூவவும் தோற்றும் திடீரென மறைந்து விட்டதென்றும் தான் அந்த வற்றை ஹாம்லெற்றுக்குக் கூறினான்.

இந்தப் புதினங்களை அறிந்த அரசகுமாரன் அன்றிரவு தானுங் காவலாளிகளுடனிருந்து அந்தத் தோற்றுத்தைப் பார்க்க வேண்டுமென விரும்பினான். அவன் தன் தந்தை அப்படித் தோற்றுவதற்கு ஏதோ நியாயிருக்க வேண்டும்

மென்று எண்ணினான். அவர் ஏதோ சொல்வதற்காகவே வருகிறார் என அவனுடைய அந்தராத்மா கூறிற்று. ஆகவே, இரவின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டிருந்தான்.

இரவு வந்ததும் அவன் கொறேஷியோவுடனும் மாசலஸ் (Marcellus) என்ற பிற்தோர் காவற்காரனுடனும் மேடை மீது காத்து நின்றான். அன்றிரவு வழக்கத்துக்கு மாறாக வெகு குளிர் அடித்துக் கொண்டிருந்தது. காற்று உடம்பை வருத்து வதாயிருந்தது. மூவரும் இந்தக் குளிரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சொற்ப நேரமானதும் கொறேஷியோ தோற்றும் வருவதாக அறிவித்தல் கொடுத்தான்.

அந்தத் தோற்றுத்தைக் கண்டதும் ஹாம்லெற் ஆச்சரியமும் திகிலும் கொண்டவனானான். ஆரம்பத்திலேயே அவன் தேவதூதர்களை அழைத்து தங்களைக் காத்துக்கொள்ளும்படி பிரார்த்தித்தான். அந்தத் தோற்றும் நல்லதோ, கெட்டதோ, அது நன்மைக்காக அல்லது தீமைக்காக வந்ததோ எனத் தெரியாமற் திகைத்தான். ஆனால் படிப்படியாகத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அத்தோற்றுத்தைப் பார்த்தான். தன் தங்கையே அங்கே காணப்படுவதென்று தீர்மானித்துக் கொண்டான். அவர் உயிருடனிருக்கும்போது எப்படிக் காணப்பட்டாரோ அசல் அதே விதமாகவே அவனுக்குத் தென்பட்டது. முகம் மாத்திரம் மிகவுங் துன்பமடைந்து காணப்பட்டதால் அவனுக்கு அதோடு பேசவேண்டுமென்ற ஆவல் தூண்டிற்று. அவன் அதை, “ஹாம்லெற்”, “அரசே”! “அப்பா”! என்றெல்லாம் அழைத்தான். பின்னர், “என் நீங்கள் உங்கள் கல்லறையினின் றும் வெளிக்கிட்டார்கள்? நாங்கள் உங்களை அங்கே அழைத்தியாக அடக்கம் செய்தோமல்லவா? தற்சமயம் நீங்கள் மறுபடியும் இந்த உலகத்திற்கு ஏன் திரும்பி வந்திருக்கிறீர்கள்? உங்களுக்குச் சமாதானத்தைத் தரக்கூடிய எதுவும் நாங்கள் செய்யவேண்டியிருந்தால் அதென்ன என்று தனைய கூர்ந்து சொல்லுங்கள்” என்றெல்லாம் இறைஞ்சிக் கேட்டான். அந்த உருவும் அவனுக்கு சாடை காட்டித் தாமிருவரும் தனியே பேசவேண்டுமென்ற விதமாக அழைத்தது. ஆகை

யால் அவன் அதைப் பின்பற்றிச் சென்று எங்கேயாவது தொலைவிலே பேச எண்ணங்கொண்டு புறப்பட எத்தனிக்க வும், கொறேஷியோவும், மாசலசும் அவளைப் போகவேண்டா மென்று தடுத்தார்கள். அவர்கள் அது அவளை எங்கேயாவது கடலுக்கோ அல்லது குன்றின் உச்சிக்கோ அழைத்துச் சென்று ஏதாவது பயங்கரமான தோற்றத்தினால் அரசகுமாரளின் புத்தியைப் பேதவிக்கச் செய்யக்கூடுமென்று பயந்தார்கள். ஆனால் அவர்களுடைய வேண்டுகோளையோ அன்றேல் புத்தி மதிகளையோ அவன் காதிலே போட்டுக்கொள்ளவில்லை; ஏனெனில் அவனுக்குச் சீவியத்தில் வெறுப்பும், அலுப்புமிருந்த தால் அவன் தன் உழிருக்காகப் பயப்படவில்லை. ஒரு சிங்கத் தின் வலிமை தன்னிடமிருப்பதுபோற் தோன்றவும் நண்பர் களுடைய பிடியினின்றும் விலகி அவர்களை உதறித் தள்ளி விட்டு அந்த உருவத்தையே பின்பற்றிச் சென்றான்.

இருவரும் தனியான இடத்திற்கு வந்து சேர்ந்ததும் அந்தத் தோற்றம் அமைதியைக் குலைத்து அவனுடன் பேசியது. “நான் உன் தந்தையாகிய ஹாம்லெற் அரசன்; நான் மிகக் குருரமாகக் கொலை செய்யப்பட்டேன்; உன் சிறியதந்தையும் என் தம்பியுமாகிய குளோடியஸ், தான் என் மனைவியை மணந்து அரசனுவதற்காக அந்தக் கொலையைச் செய்தான்; நான் வழக்கம்போல் ஒரு மத்தியானம் தூங்கிக்கொண்டிருக்கும்போது அந்தத் துரோகி முற்றிலும் நச்சத்தன்மை நிறைந்த (henbane) கென்பேனின் சாற்றை என் காதிற்குட் பிழிந்து விட்டான். இந்த நஞ்ச மனிதனின் உயிருக்கு மிகவும் அபாயத்தை விளைவிக்கக்கூடியது; அது ரசம்போன்ற விரைவுடன் நரம்பெங்கும் செறிந்து, இரத்தத்தைக் கொதிக்கச்செய்து, தோலெங்கும் ஒருவிதமான குட்டத்தைப் பரப்பிவிடும். இந்த விதமாகத்தான் நான் கொலைசெய்யப்பட்டேன். நீ என்மேல் உண்மையான அன்புள்ள மகனுமிருந்தால் இந்தப் படுகொலைக் காகப் பழிவாங்கவேண்டும்; உன் தாய் என்னை மறந்து அந்தக் கொலைஞனை விவாகம் செய்து கெறி தவறிவிட்டதைப் பற்றி என்மனம் மிகவும் துன்பப்படுகிறது; எப்படியிருந்தாலும் நீ அவனுக்கு ஒரு தீங்கும் செய்யவேண்டாம். அவளைக் கடவுள் தண்டிக்கட்டும்; அவள் மனச்சாட்சியும் அவளை வேலசில்

விடாது” என்று தான் எப்படித் திலர்மரணத்திற்கு ஆளாக வேண்டியிருந்ததென்பதை அந்த உருவம் விபரமாகக் கூறி யது. எல்லாவற்றையும் கேட்ட அரசகுமாரன் அது கேட்டுக் கொண்டபடியே தான் யாவற்றையும் செய்து முடிப்பதாகச் சொல்லவும் அந்தத் தோற்றம் பளிச்சென மறைந்துவிட்டது.

அந்த கேரம் தொடக்கமாக, ஹாம்லெற் மற்ற விஷயங்கள் எல்லாவற்றையும் மறந்து அந்தத் தோற்றம் சொன்ன வற்றையே ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஒரு தீர்மானம் செய்துகொண்டான். தான் நின்த உண்மையைத் தன் உற்ற நன்பனு கொறேஷியோவுக்குமாத்திரம் கூறிவிட்டு அவனையும் மாசெல்லசையும் தாம் அன்றிரவு கண்ட தோற்றத்தைப்பற்றி எவருக்கும் கூறவேண்டாமென்று வாக்குறுதி கேட்டுக்கொண்டான்.

ஏற்கெனவே அமைதி குலைந்து பலவினமுற்றிருந்த அரசுகுமாரன் தன் தங்கதயைக் கண்ட காட்சியினுலேற்பட்ட பயங்காரணமாகப் புத்தி சவாதீனமற்றிருந்தான். இந்த நிலை நீடித் திருந்ததால் தன் கிறியதாக்கை தன்னைப் பரிசோதனைக்கு ஆளாக்கி விடக்கூடுமென எண்ணி உண்மையிலே ஒரு பைத்தியம் பிடித்தவன்போல் நடிக்கவேண்டும் என்று திட்டமிட்டான். ஏனெனில் அவன் தன் கொடுமையான சிறியதங்கதை தன்மேல் எவ்வித ஐயப்பாடுமில்லாமல் இருக்கவேண்டும் என்று விரும்பினான். ஒரு பைத்தியக்காரன் என்ன செய்வான் என்ற எண்ணத்தை அவனிடம் வளர்க்க முயற்சித் தான். ஆகவே அவன் தன் உடை, பேச்சு, நடத்தை எல்லாவற்றிலும் ஒரு அலட்சியமும் அலங்கோலமும் தோற்றும்படி நடந்துகொண்டான். அரசனும் அரசியும் அவன் காதற்பித்தி னால் அவ்விதம் நடக்கிறான் என்று எண்ணிக்கொண்டனர்.

இந்தக் கோலத்துடன் நடக்க ஆரம்பிக்க முன்னர் ஹாம்லெற் அரசகுமாரன் ஓலீவியா (Ophelia) என்னும் ஒரு அழகியை வெகுவாகக் காதவித்தான். இந்தப் பெண், அரசனின் அந்தரங்க ஆலோசனையாளர்களில் முதன்மையானவனுன், பொலோனியசுடைய (Polonius) மகளாவன். கடிதங்கள்,

மோதிரங்கள் வேறு பரிசுகளெல்லாம் அவனுக்கு அவன் காலத்திற்குக்காலம் அனுப்பி அவனுடைய காதலீத் தான் விரும்புவதாக அறிவித்திருந்தான். அவனும் அஷற்றை நம்பி அவன் மேற் காதல் கொண்டிருந்தாள். தற்சமயம், அவன் மேற் கொண்ட அந்த நிலைமையில் அவளை அவன் கவனிக்கவில்லை; அன்றியும் அவளை அன்பின்றி அசட்டையாகவும் நடத்த முயற் சித்தான். ஆனால் அந்தக் கட்டழகி அவளை அதற்காகக் கோபித்துக்கொள்ளவில்லை. அவன் தன்னை அவ்விதம் நடத்துவது அவன் மனத்திலுள்ள ஏதோ குறைபாட்டினுற்றுன் என்று நினைத்து அவனுடைய முன்னைய குணத்சயங்களைப் பற்றியும் உன்னதமான நடத்தையைப் பற்றியும் சிந்திக்கலானான்.

அரச�ுமாரனின் மனம் பழிவாங்கும் ஒரே எண்ணத்தைக் கொண்டிருந்தபோதும் இடையிடையே அவன் ஒவிலியாவை நினைத்துத் துன்புறுவான்; தான் அவளை அனுவசிய மாக அன்பின்றி கடத்துவதுபோலத் தோன்றும் வேளைகளில் அவனுக்குத் தன் அன்பை வெளிப்படுத்திக் கடிதங்கள் வரைந்து அனுப்புவான். அவற்றிலே சில இடங்களிலே அவனுடைய தற்போகையை நிலைமை வெளிப்பட்டபோதும் சில பகுதிகளிலே மிகவும் அன்பாகவும் உபசாரமாகவும் இருக்கும் ஆகவே பொதுவாக நோக்கின் அந்த அழகியின்மேல் அவன் ஆழ்ந்த காதலுடையவன் என்பது புலனுயிற்று. அப்படித் தான் அந்தப் பெண்ணரசியும் நினைத்து மனத்தைச் சமாதானப் படுத்திக்கொள்வாள். அவன் ஒருமுறை எழுதியிருந்த கடிதத்தை ஒவிலியா தன் தங்கைத்தக்குக் காட்டவும் அவன் அதை அரச தம்பதிகளுக்குக் காட்டினான். அதைப் படித்துப் பார்த்த அரசி தன் மைந்தனின் பைத்தியம் அந்த நல்ல பெண்ணுக்காகவே என்றெண்ணி அவளிடத்திருக்கும் நற்குணங்கள் அவனுடைய நிலைமையைச் சீக்கிரம் மாற்றி அவளைக் குணப்படுத்திவிடும் என்று நம்பினான்.

ஹாம்பெற்றின் விசாரம் அதிலும் பார்க்க ஆழமானது என்றும் அதை அவள் நினைத்த விதமாகக் குணப்படுத்த முடியாது என்பதையும் அவள் அறிந்தாளில்லை. அவன் தன்

தந்தையின் கட்டளை நிறைவேறும்வரையில் மனிம்மதியற்றவ கைகித் தவித்தான். அவன் கண்ட தோற்றம் அவன் கற்பணையில் எங்கேரூம் ஊசலாடிக் கொண்டிருந்தது. தன் தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்காமலிருக்கும் ஒவ்வொரு மணித்தியாலமும் ஒரு பாவசுட்டையைப் போல அவனுக்குப் பாரமாயிருக்தது. எங்கேரூம் காவலாளிகள் புடைகுழலிருக்கும் அந்தக் கொலைஞரை எப்படிக் கொன்று பழிதீர்ப்பது என்று அவனுக்குத் தோன்றவில்லை. அவர்கள் இல்லாத சமயங்களில் அரசனுடன் அவனுடைய தாயிருந்ததால் அவனுடைய நோக்கம் அப்பொழுதும் தடைப்பட்டது. சில சமயங்களிலே அந்தக் கெட்டவன் தன் தாயின் கணவனுக் கிருக்கிறான் என்று அவன் நினைக்கும்போது சற்று இரக்கம் உடையவனுகித் தன் நோக்கத்தை நிறைவேற்றித் தயங்குவான். அவனுடைய இயற்கையான மென்மைச் சுபாவும் மனிதனை மனிதன் கொலைசெய்வதையே வெறுத்தது. அன்றி யும் அவனுடைய எல்லை கடந்த துயரமும் உணர்ச்சிகளின் சோர்வும் எந்த ஒரு கருமத்தையும் தொடர்ந்துசெய்ய முடியாமற் தடுத்தன. இந்த நிலையில் அவனிடத்துத் தன் தந்தையின் தோற்றத்தைப் பற்றிய பல ஜூங்கள் மிகழ்ந்து கெஶன் டிருந்தன. “அந்த உருவும் உண்மையீலே என் தகப்பனார்தான அல்லது ஒரு பிசாக் அந்த வடிவத்தில் வந்ததா? என் சோர்ந்த நிலைமையை அடிப்படையாகக் கொண்டு என்னை ஏவிக் கொலைபுரியச் செய்வது தான் அதன் நோக்கமோ?” என்றெல்லாம் எண்ணி எண்ணி மனத்தைக் குழப்பினான். இறுதியில் இந்தத் தோற்றத்தைவிட வேறு உண்மையான காரணங்களை அறிந்தே இந்தக் கொலையைச் செய்தல் வேண்டுமென்று தீர்மானித்தான்.

இவ்வாறு அவன் மனம் தத்தளித்துக் கொண்டிருந்த போது சில நடிகர்கள் அரண்மனைக்கு வந்தார்கள். இவர்கள் முன்னரும் வந்திருந்தார்கள். அப்போதெல்லாம் ஹாம்லெற் அவர்களிடத்து மிகவும் பிரயமாயிருப்பான். முக்கியமாக ற்ரேய் (Troy) நகரத்தின் அரசனுகிய பிறயமுடைய (Priam) மரணத்தைப் பற்றியும் அவனுடைய அரசி கெகியூபா (Hecuba) அதற்காகத் துக்கிப்பதுமாகிய பகுதியைப் பேசும் ஒரு

வண்டத்து அதிகமான மோகங் கொண்டிருந்தான்; அந்தப் பகுதியைக் கேட்பதில் அவனுக்கு அளவிலா விருப்பம். ஆகையால் இந்தப் பழைய நண்பர்களை அவன் வரவேற்று அந்தப் பகுதியைத் தான் கேட்க விரும்புவதாகத் தெரிவித்தான். அந்த நடிகன் வெகு திறமையாக அக் கிழ அரசனின் சூரூ கொலையையும், அவனுடைய பிரசைகளும் நகரமும் நெருப்பி ஒன்று அழிந்துபோவதையும், அரசி துக்கமேலிட்டால் பைத்திய மாய் வெற்றுக் கால்களுடன் அரண்மனையில் மேலுங் கீழு மாக ஒடுவதையும், பைத்தியத்தில் கிரீடத்திற்குப் பதிலாக ஏதோ இலை குழைகளாலாக்கப்பட்ட ஒன்றையும், ராணிக் குரிய உடைகளுக்குப் பதிலாக ஒரு கம்பளிப் போர்வையையும் போர்த்துக்கொண்டு ஒடித் திரிவதையும், அப்பொழுதே நடக்கின்ற உண்மைக் காட்சிபோலச் சித்திரித்துக் காட்டிய போது அங்குள்ள எல்லோர் மனத்தையும் அது கொள்ளின கொண்டு உண்மையாகவே அழச் செய்துவிட்டது. நடிகன், தானே தழுதழுத்த குரலிற் பேசிக் கண்ணீரும் சொரிந்தான். எத்தனையோ நூற்றுண்டுகளுக்கு முன்னர் இருந்த இராணுக்காகச் சனங்கள் அந்த நடிப்புத் திறமையிலே கண்ணீர் விடு கிறுர்களென்றால் உண்மையிலே தன் அருமைத் தங்கை கொலையுண்டு இறந்திருக்கவும் தான் அவ்வளவு உணர்ச்சி கெட்ட வனகை இருக்கிறேனே என்று அவன் வருந்தினான். ஆகையால் நடிப்பையும் நடிகர்களைப் பற்றியும் அவன் சிந்திக்கலானன். அப்பொழுது பளிச்சென்று அவனுக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. ஒரு கொலைஞன், மேடையிலே நடந்த நாடகம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தான். அங்கே ஒரு வளை ஒருவன் கொலை செய்வதாகக் காட்டப்பட்டது. அந்தக் கொலைக்குரிய சம்பவங்கள் பெரும்பாலும் அவன் செய்த கொலையைப் போன்றிருக்கவே அவனுல் அதைப் பார்த்துக் கொண்டிருக்கச் சுகிக்கவில்லை. உடனே தான் செய்த அக் கிரமச் செயலை வெளியிட்டு விட்டான். இது ஞாபகத்தில் எழுந்ததும் அவன் அந்த நடிகர்களைக்கொண்டு தன் தகப்பனார் கொலையுண்டு இறந்ததைப் போன்ற ஒரு காட்சியை மேடையில் நடிக்கச் செய்து அதன் பயனுக்க் குளோடியசின் முகத்திலே ந்படும் மாறுதல்களையும் இதர

விஷயங்களையும் கவனித்து, உண்மையில் அவன் தான் அரசனை அப்படிக் கொன்று என்று தீர்மானிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். நடிகர்களிடம் அப்படியான ஒரு சிறு நாடகம் தயாரிக்கும்படி கூறி அது மேடையில் நடிக்கப்படும்போது அதைப் பார்ப்பதற்காகக் குளோடியசையும் தன் தாயாரையும் அழைத்திருந்தான்.

அந்த நாடகத்தின் கதை வீயன்ன (Vienna) நகரத்திலே ஒரு சிற்றரசரைக் கொன்ற கதை; அரசரின் பெயர் கொன் சாக்கோ, (Gonzago) அவன் மனைவியின் பெயர் பப்ரிஸ்ரா, (Baptista) சிற்றரசருக்குக் கிட்டிய சொந்தக்காரனை ஓரசியானஸ் (Lucianus) என்றவன் அந்த அரசரை அவருடைய தோட்டத்திலே நஞ்சுட்டிக் கொன்றுவிட்டுத் தான் இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொண்டான். சில நாட்களுக்குள் பப்ரிஸ்ராவை மணமும் செய்துகொண்டான்.

இந்த நாடகம் தனக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு குழ்ச்சி என்பதை அறியாமல், குளோடியஸ் அரசியுடனும் மற்றும் அரண்மனைப் பிரமுகர்களுடனும் சமுகமளித்திருந்தான். அரசு குமாரனுகிய ஹாம்லெற் அவனை நன்கு கவனிப்பதற்காக அவனருகிலே இருந்தான். நாடகம் முதலிலே கொன்சாக்கோவுக்கும் அவன் மனைவிக்குமிடையே நடந்த ஒரு சம்பாஷினையுடன் ஆரம்பமாயிற்று. பப்ரிஸ்ரா தன் கணவனிடம் நிறைந்த அன்பு பாராட்டி, அவன் இறந்து தானிருக்கவேண்டியெட்டால் தான் மறுவிலாகம் செய்து கொள்வதில்லையென்றும் அப்படிச் செய்யும் பெண்கள் தங்கள் முதற் கணவர்களைக் கொலை செய்த கெட்ட பெண்களாகவே இருப்பரென்றும் கூறினான். இந்தச் சந்தர்ப்பத்தில் குளோடியஸம் அவனுடைய அரசியும் விகாரமடைந்த முகத்தினராகக் கரணப்பட்டனர். கதைப் போக்கின்படி ஓரசியானஸ் சிற்றரசருக்கு அவருடைய தோட்டத்திலே வைத்து நஞ்சுட்டும் அந்தக் காட்சி வந்ததும், குளோடியஸ் காலஞ் சென்ற தன் சகோதரனுக்குத் தான் தோட்டத்திலே எப்படி நஞ்சு வைத்தான் என்ற ஞாபகம் வந்திருக்கவேண்டும். அவனுடைய மனச்சாட்சி அவனைக் குத்தியதால் அவ்விடத்தை விட்டு எழுந்து

தனக்குச் சுகமில்லையென்று கூறிவிட்டுத் தன் அறைக்குச் சென்றுவிட்டான். அரசன் போய்விட்டானுகையால் நாடகம் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது ஹாம்லெற்றுக்குத் தன் சிறிய தந்தை கொலைக் குற்றவாளியென்பதற்குப் போதிய சான்று கிடைத்து விட்டது. அவன் தன் நண்பனுகிய கொறேஷியோவுக்குத் தான் கண்ட உருவங் கூறியது முற்றிலும் உன்மையென்று விளங்கப்படுத்தினான். எப்படித் தன் பழியைத் தீர்த்துக் கொள்ளலாமென்று அவன் ஆலோசித்து ஒரு திட்டம் போடுவதற்கு முன்னர் அவனுடைய தாய் அவனைக் காண வீழைவதாக அவனுக்குத் தகவல் கிடைத்தது.

அரசன் விரும்பிக் கேட்டுக்கொண்ட படியாற் தான், தன் மகனை அரசி வரவழைத்தாள். அவனைக் கண்டதும் அவன், “இப்பொழுது நீ நடந்துகொள்ளும் விதம் எங்களிருவருக்கும் எவ்வளவு வெறுப்பாயிருக்கிறது என்று நீ அறியவில்லைப் போலும். நீ உன்னுடைய தந்தையைக் கோபங் கொள்ளச் செய்துவிட்டாய்” என்று அவன் மேற் குற்றஞ் சாட்டினான். “தந்தை” என்ற சொல்லை தன் அருமைத் தகப்பனரைக் கொள்ற அந்தப் பாளிக்குத் தன் அன்னை உபயோகித்ததைக் கேட்ட அரசகுமாரன் சினங்கொண்டவனும், “அம்மா! நீங்கள் என் அப்பாவைக் கோபப்படுத்திவிட்டார்கள்” என்றான். அவன் தாய் அதற்கு “அது ஒரு சோம்புத்தனமான விடை” என்றான். அவன், “வினாவுக்கேற்ற தகுதியுடையது” என்று பதிவிறுத்தான். அரசி, “நீ யாருடன் பேசுகிறோய் என்பது உனக்குத் தெரிகிறதா?” என்று கேட்டாள். அவன், “ஐயோ! மறந்துபோக முடியுமானால் என் விருப்பம் நிறைவேறவில்லை. நீங்கள் இராணி. உங்கள் கணவனின் தமிழின் மஜைவி, என்னுடைய தாய். நீங்கள் அப்படியெல்லாம் இல்லாவிட்டால் மிக நன்றாக இருந்திருக்கும்” என்றான். அப்பொழுது அரசி, “உனக்கு என்னுடன் மரியாதையாகப் பேச முடியா விட்டால் உன்னுடன் பேசக்கூடியவர்களை அனுப்புகிறேன்” என்று சொல்லிக்கொண்டு சூளோடியனை அனுப்ப எழுந்தாள்.

ஹாம்லெற் அவனுடைய மணிக்கட்டிலே பிடித்து அவளை உட்காரச் செய்தான். அவன், அவள் தற்சமயம் நடத்தும் பொல்லாப்பான நெறிபிறழ்ந்த சீவியத்தைப்பற்றி அவனுடன் பேசி அவளைத் திருந்தும்படி செய்யலாமா என்ற யோசனையுடன் தான் அவளைப் பலாத்காரமாக இருக்கச் செய்தான். அவன், அவன் பைத்தியத்தினால் ஏதாவது தீங்கு செய்துவிடக்கூடுமென்று பயந்து கூச்சவிட்டாள். அவனுடைய சத்தத்தைக்கேட்டு யாரோ திரைக்குப் பின்னாலிருந்து, “இராணிக்கு-உதவி செய்யுங்கள்” என்று சொல்லுவதைக் கேட்ட அரசுகுமாரன், குளோடியஸ்தான் அப்படி மறைக்கு நின்றி ருக்கிறுனென நினைத்துக் குரல் வந்த திக்கை நோக்கித் தன் வாளால் ஒரு எலியைத் தாக்குவதுபோலத் தாக்கினான். குரல் வரவரத் தேய்ந்து அடியோடு நின்றுவிட்டது. அதனால் அங்கேயிருந்த ஆள் இறந்துவிட்டானென எண்ணிக் கொண்டு அவன் அந்தச் சடலத்தை வெளியே இழுத்தெடுத் தான். அது பொலோனியகடையதாக இருந்தது. அரசன் அவளை மறைந்திருந்து தாய்க்கும் மகனுக்குமிடையில் நடக்கும் சம்பாஷனையைக் கவனிக்கும்படி சொல்லியிருந்தான். அவன், அரசி ஹாம்லெற்றின் அண்ணையாக இருந்ததால் தன் னிடம் உண்மையை உரைக்காமல் இருக்கக்கூடுமென்று பயந்துதான் அத்தக் குணக்கேடான் தன் அந்தரங்க ஆலோசனங்களை பொலோனியசைத் திரைக்குப் பின்னால் மறைந்தி ருக்கும்படி கேட்டிருந்தான். சடலத்தைக் கண்ட அரசி “ஐயோ! நீ என்ன அக்கிரமமான செயலைச் செய்துவிட்டாய்!” என்றான். பதிலுக்கு அவன், “நீ செய்த கருமத்திலும் பார்க்கக் கெட்டதல்ல. நீ உன் கணவனைக் கொன்றுவிட்டு அவருடைய தமிழை விவாகம் செய்துகொண்டாய்” என்று கூறினான். அவனுக்குத் தற்சமயம் தன் தாயிடம் வெளிப் படையாக எல்லாவற்றையுஞ் சொல்லிவிட வேண்டும் போன்றிருந்தது.

பெற்றேருடைய குற்றங்களைப் பிள்ளைகள் பாராட்டிப் பேசுவது தகாத செயலாக இருந்தபோதும் மிக அக்கிரமமான செயல்களைச் செய்பவர்களுக்கு ஓரளவு ஆத்திரத்துட...

னும் கோபத்துடனும் பிழைகளை எடுத்துக்காட்டிப் பேசித் திருந்தசெய்வது குற்றமில்லாத காரியம் என்று எண்ணி னுன் ஹாம்பலெந். ஆகவே அன்னையை விளித்து “நீங்கள் மிகப் பாவமான செயலைச் செய்திருக்கிறீர்கள். என் தந்தையை முற்றிலும் மறந்து அவரைக் கொலை செய்தவனும் குரூரமான குணமுடையவனுமான அவருடைய தம்பியை இரண்டே மாதங்கள் செல்வதற்கிடையில் விவாகஞ் செய்துகொண்டார்கள். நீங்கள் என் அருமைத் தந்தையை மணம்புரிந்த போது செய்த சத்தியங்கள் யாவற்றையும் மறந்துவிட்டார்கள். அவர்மேல் நீங்கள் காட்டிய அன்பு போலியானதாக இருந்திருக்க வேண்டும், பெண்களை ஒருபோதும் நம்பக்கூடாதென்பதற்கு இலக்காக நீங்கள் நடந்துகொண்டார்கள். உங்களுக்குச் சமயம், பரிகாசத்திற்குரிய ஒரு பொருளென்ற மதிப்புத்தானிருக்கிறது. நீங்கள் செய்த பிழையைக் கண்டு ஆகாயமே வெட்கப்படுகிறது. பூமி உங்கள் பாரத்தைக் தாங்க மறுக்கிறது” என்றிவ்வாறு அவருடைய மனத்திலே அவள் செய்தது தவறு என்பதை உணருமாறு எடுத்துரைத் தான்.

மேலும் அவன் தன் தந்தையுடையதும் குளோடியசைடு யதுமான இரு படங்களைக் காட்டி இரண்டையும் ஒப்பிட்டு, “என் தந்தையைப் பராருங்கள்! ஒரு கடவுளைப்போலவே இருக்கிறூர். அவருடைய நெற்றியும், கேசத்திலுள்ள சுருள் கருந்தும், கண்களும், தோற்றமும் என்ன அழகாக இருக்கின்றன. ஆகாயத்தோடு இணைந்த மலைச்சிகரமொன்றில் இப்பொழுதுதான் வந்து நிற்கிற மாதிரியான தோற்றம்! இத் தகைய ஒரு மன்மதனே உங்கள் கணவராக இருந்தார்; மற்றதைப் பாருங்கள்! எவ்வளவு மாசுபடிந்த முகத்தைக் கொண்டிருக்கிறது: சுத்த விகாரமான தோற்றம்!” என்று மொழிந்தான்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த அரசிக்குத் துக்கமும் அளவிலா அவமானமுமாகச் சேர்ந்து அவள் மனத் தில் ஏற்பட்டிருந்த மாசையும் கோணலையும் துலாம்பரமாக எடுத்துக்காட்டிற்று. தன் மகன் தன் ஆத்மாவோடு சம்பந்த

மான குற்றங்களை எடுத்துக் காட்டியபோதான் அவள் கண்கள் விழித்துக்கொண்டன. அரசுகுமாரன் தொடர்ந்து, “இப்படிப்பட்ட ஒரு கொடியவனோலும் எப்படி நீங்கள் தொடர்ந்து வாழலாம்? உங்கள் கணவனைக்கொன்று இராச் சியத்தை அபகரித்த கள்வனல்லவா அவன்?” என்று சொல் விக் கொண்டிருக்கும்போது அவன் தந்தையின் உருவும் அவ் விடத்திலே தோன்றிற்று. அவன் அதைக்கண்டு மிகவும் பயந்தவனும் அதற்கு என்ன தேவை என்று கேட்டான். அது அவளைப் பார்த்து, “நான் சொன்னதை ஞாபகப்படுத்துவதற் காகவே வந்தேன்; நீ அதை மறந்துவிட்டாய் போற் காணப் படுகிறது; உன் தாய் மிகவும் பயத்துடனும் துயரத்துடனும் இருக்கிறான். நீ அவளுடன் பேசாவிட்டால் அவள் இறந்து விடுவாள்” என்று கூறிவிட்டுத் திடீரென மரைந்துவிட்டது. தன் மகன், யாரும் அங்கில்லாதிருக்கவும், சம்பாஷித் ததைக் கேட்ட அவன் தாய், அவன் பைத்தியத்தினுற்றுன் அப்படிப் பேசுகிறான் என நினைத்து கடுகடுங்கிக் கொண்டிருக்கான். அவன் தன் தந்தை வந்துநின்ற இடத்தைச் சுட்டிக் காட்டியும் அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவன் அவளைப் பார்த்து, “நீங்கள் எனக்குப் பைத்தியமென்று நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம்; உங்கள் பாவச்செயல்களே என் தந்தையை மறுபடியும் இந்த உலகத்திற்கு வர ஏவி விடுகிறது” என்று சொல்லித் தன் இருதயத் துடிப்பை அவளைப் பார்க்கும்படி ஏவி அது ஒரு சாதாரண மனிதனின் அளவாகவே இருக்கிறதென்றும் ஒரு பைத்தியக்காரனுடையதுபோல இருக்கவில்லை என்றும் தெரிவித்தான். அன்றியும் அவன் கண்ணீர்விட்டுச் சென்ற காலத்திலே நடந்தவைக்காகக் கடவுளிடத்திலே மன்னிப்புக்கேட்டு வணங்கிக்கொள்ளும்படியும் இனிமேல் சூளோடியசுடன் சேரவேண்டாம் என்றும் அவனுக்கு மஜைவியாக இருக்கவேண்டாம் என்றும் தன் தந்தையை ஞாபகத்திலிருத்தித் தன் தாய்போல நடந்தால் தான் அவளுடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு விரும்புவதாகவும் தன் அன்னையை மிகவும் மன்றுட்டத்துடன் கேட்டுக் கொண்டான்.

இதெல்லாம் முடிந்தபின்னர் அவன் தன் ஆத்திரத்தின் சிமித்தம் கொன்றுவிட்டது யாரென்று பார்க்குமிடத்து, தான் மிகவும் காதல்கொண்டிருக்கும் அழகி ஓவீலியாவின் தந்தை பொலோனியசே அந்த ஆளொன்று தெரிந்ததும் கண்ணர் சேரவிட்டுப் புலம்பினான்.

பொலோனியசைக் கொன்ற காரணத்திற்காக ஹாம் வெற்றை நாட்டினின்றும் துரத்துவதற்குக் குளோடியசுக்கு ஒரு சாக்குக் கிடைத்துவிட்டது. அவன் பயங்கரமானவன் என்று சொல்லிக் கொலைபுரியும்படி செய்திருப்பான்; ஆனால் குளோடியஸ், அரசகுமாரனிடத்துப் பற்றுக் கொண்டிருந்த சனங்களுக்கும் அவன் மேலே அதிக அன்பு கொண்டவளான அவனுடைய அன்னையாகிய அரசிக்கும் பயந்து அப்படிச் செய்திருந்தான். மிதவும் தந்தரமாக அரசகுமாரனைப் பாதுகாப்பதற்காகவே அவனை வேறிடத்துக்கு அனுப்புவதாகக் காட்டி அவனை இரண்டு இராஜதந்திரிகளுடன் கப்பலிலேற்றி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தான். அவன் அந்த இருவரிடத்தும் ஒரு சடிதம், அரசகுமாரன் அங்குவந்து சேர்ந்ததும் அவனை உடனே கொன்றுவிடும்படி அதற்கான காரணங்களைக் காட்டி எழுதி அனுப்பியிருந்தான்.

ஹாம்வெற் ஏஃதா சதியென்பதை உணர்ந்து இரவு அந்தக் கடிதத்தை இரகசியமாக எடுத்து அதிலேயிருந்த தன் னுடைய பெயருக்குப் பதிலாகத் தன்னுடன் கூட்டி அனுப்பியவர்களின் பெயர்களை எழுதி மறுபடியும் அது இருந்த இடத்திலேயே வைத்துவிட்டான். இதற்கிடையில் கப்பல் கடவிலே சென்று கொண்டிருக்கும்போது கடற்கொள்ளைக்காரர் அதைத் தாக்கவும் கடற்சண்டை ஒன்று முண்டது. அரசகுமாரன் தன் வீரத்தைக் காட்டுவதற்காக எதிரிகளுடைய கப்பலுக்குட் பாய்ந்தான். மற்ற இருவரும் அவனுக்கு என்ன நேர்ந்தாலும் சரியென்று நினைத்து அவனைத் தனியே விட்டுவிட்டுப் புற முதுகு காட்டிக் கப்பலை எதிர்த்திசையாக ஓட்டிச் சென்று விட்டனர். கொள்ளைக்காரர் தங்கள் கப்பலில் வந்தது யார்

என்று தெரிந்ததும், அவர்கள் அவனை மரியாதையாக நடத்தி அவனுற் தங்களுக்கு ஏதாவது சலுகைகள் தேவையான சமயங்களிலே கிடைக்கக்கூடும் என்றெண்ணி அவனை பெண் மார்க்குக்கு அண்மையில் உள்ள ஒரு துறைமுகத்திலே விட்டுச் சென்றனர். அவன் அங்கிருந்து அரசனுக்கு ஒரு கடிதம் எப்படித் தான் திரும்பியும் தன் சொந்த ஊருக்கு வரவேண்டியிருந்ததென்ற வீபரங்களைக்கூறி அடுத்தநாள் அரசனைச் சந்திப்பதாகவும் எழுதியிருந்தான். அவன் வீடு திரும்பியதும் மிகவும் துக்கமான சம்பவம் ஒன்று முதன்முதலாக அவனுக்குக் காத்திருந்தது.

அவனுடைய காதலியாகிய ஓவியை என்னும் பேரழகி யின் இறுதிச்சடங்கு தான் அது. அவனுடைய தந்தை இறந்த நாட் தொடக்கமாக அவன் குண பேதம் உள்ளவளாகக் காணப்பட்டான். தன் தந்தை, தான் மிகவும் விரும்பிக் காத வித்த அரசினங் குமாரனுடைய கையாலேயே அவலமான சாவுக்கு ஆளாக வேண்டியிருந்ததென்பதை பிளிக்க அந்த இள நங்கையின் மென்மையான மனம் அதிகமாகப் பாதிக் கப்பட்டு மேலும் மேலும் வளர்ச்சியடைந்து சித்த சவாதீ னத்தையே இழந்து விட்டான். அரண்மனையிலுள்ள பெண் மணிகளுக்குப் புஷ்பங்களைக் கொடுத்து அவை தன் தந்தை யின் பிரேதச் சடங்குக்கென்று கூறுவாள்; சாவைப் பற்றி அல்லது சற்றேனும் அர்த்தமில்லாத பாட்டுக்களைப் பாடி மகிழ்வாள்; தனக்கென்ன சம்பவித்ததென்று அறிய முடியா தவளாயிருந்தான்.

ஒரு சிற்றூறுக்குப் பக்கத்திலே ஒரு (Willow) உபிலோ மரம் நின்றது. ஒரு நாள் அவன் புஷ்பங்கள், பூண்டுகள், முட்கள் எல்லாம் கலந்த சில மாலைகளைச் சூடிக்கொண்டு அந்த ஆற்றுக்கு வந்தாள். உபிலோவின் கிளைகளிலே தான் கொண்டு வந்த மாலைகளைத் தொங்க விடுவதற்காக மரத் திலே தான் ஏறவும் ஒரு கிளை ஒடிந்து அவன் அந்த ஆற்றுக்குள் விழுந்துவிட்டாள். தன் அவை நிலைமையை உண்டா

ஒன்றியா ஆற்றிலே செல்லவ்





ராது தொடர்பற்ற சில இராகங்களைப் பாடிக்கொண்டு சொற்ப நேரம் நீருக்கு மேலாக இருந்தாள். ஆனால் நேரம் ஆக ஆக அவள் உடைகள் நன்றாக பாரமாகி விட அவள் நீருக்குள் முழ்கி இறந்துவிட்டாள். அரசகுமாரன் அங்கு வந்தபோது இந்தக் கட்டமகிழின் ஈமச் சடங்குகளை அரசன், அரசி, மற்றும் அரண்மனையிலுள்ள எல்லோர் முன்னிலையினும் அவனுடைய உடன் பிறப்பாளனுகிய லேயட்டிஸ் (Laertes) என்பான்கடத்திக்கொண்டிருந்தான். ஹாம்லெற்றுக்கு ஒன்றும் புரியவில்லை, நடந்துகொண்டிருக்கும் சடங்குகளைக் குழப்ப மனமில்லாதவனும் ஒரு பக்கத்திலே போய் நின்றான். இவர் கங்கைகளின் பிரேதங்களின்மீது வழக்கமாகப் புஷ் பங்களைச் சொரிவர்; இவற்றை அரசியே சொரிந்து, “அழகிக்கு அழகுகள்! உன் மனப் படுக்கை மீது மலர் சொரிய இருந்தேனேயல்லாமல் மரணப் படுக்கையில் அல்ல: நீ என் ஹாம்லெற்றுக்கு மளைவியாக இருந்திருக்க வேண்டும்,” என்று கூறிப் பிரலாபித்தாள். ஒவ்வியாவின் சகோதரன், “உன் கல்லறையினின் றும் யயிலைற் (Violet) புஷ் பங்கள் உண்டாவதாக” என்று கூறுவதை அரசகுமாரன் கேட்டுக்கொண்டு நின்றான். அப்படிக் கூறிக்கொண்டே அவனும் அவனுடன் கல்லறைக்குட் போய்விட்டான். பக்கத்திலே நின்ற ஏவலாளரைத் தனக்கு மீது மலையனவு மண்ணை அன்னிப் போட்டு முடிவிடச் சொன்னான். இதைக் கண்ட ஹாம்லெற்றுக்கு அவள்மீது வைத்திருந்த அன்பெல்லாம் திரண்டுதிரும்பி வருவதை உனர்ந்து தானும் கல்லறைக்குட் புகுந்தான். லேயட்டிஸ் அவளை இன்னுரென அறிந்ததும் அவன் தான், தன் தந்தையினதும் சகோதரியினதும் மரணத்திற்குக் காரணமாயிருந்தவன் என்று தெரிந்து அவனுடைய தொண்டைக்குழியிற் பிடித்தான். இருவரும் கைகலப்பதைக் கண்ட வர்கள் அவர்களை விலக்கி விட்டார்கள். இருவரும் சமாதானமாகி விட்டனர்.

லேயட்டிஸின் தந்தை, தங்கை முதலானேருடைய மரணத்திற்குக் காரணமாயிருந்த அரசகுமாரனுக்கெதிராகக்

குளோடியஸ் அவனைத் துண்டிவிடத் தவறவில்லை. இருவரையும் ஒரு வரட்சன்டைப் போட்டியில் ஈடுபடச் செய்து அதன் மூலம் நயவஞ்சகமாக அரசகுமாரனைக் கொல்வதற்கு அவன் திட்டம் போட்டிருந்தான். இந்தப் போட்டிக்கு ஒரு நாள் நியமிக்கப்பட்டது, அரசன் லேயட்டின் ஆயுதத்திலே நஞ்ச வைக்கும்படி கூறியிருந்தான். இரு வாளிபார்களும் அந்த வித்தையில் வீரர்களாகையால் அநேகர் பந்தயங்கள் தங்க ஞக்குவின்னோ வைத்துக்கொண்டனர். போட்டி நடந்துகொண்டிருக்கையில் லேயட்டில் தன்னுடைய நக்க ஆயுதத்தால் ஹாம்லெற்றைத் தாக்கவும் அவன் அதை அவனிடமிருந்து பிடிங்கி அவனுடைய ஆயுதத்தாலே அவனைக் கடுமையாகத் தாக்கினான். அவனுடைய துரோகமான செய்கை அவனுக்கே அழிவைக் கொடுத்தது. இதே சமயத்தில் அரசி தனக்கு நஞ்சிடப்பட்டதாகக் கூச்சவிட்டாள். லேயட்டில் அரசகுமாரனை வாளாற் கொல்லமுடியாதிருந்தால், பின்தியவன் போட்டியில் ஏற்படும் களைப்பினால் ஏதாவது அருந்தக் கேட்பான் என்று ஒரு கிண்ணத்திலே கொல்லும் பாஷானத்தைக் கலந்து ஒரு பானம் குளோடியஸ் தயாரித்து ஆயுதத்தாக வைத்திருந்தான். அதை ஹாம்லெற் குடித்தால் உடனே மரணம் பிரச்யம் என்பது அந்தத் துஷ்டலுக்குத் தெரியும்; ஆனால் அவன் ஒரு தவறு செய்துவிட்டான். அரசியை அதைக் குடிக்க வேண்டாமென்று எச்சரிக்கை செய்ய மறந்துவிட்டான். அவள் அதைக் குடித்ததும் உடனே இறந்துவிட்டான். அவனுடைய கடைசி மூச்சின்போது தனக்கு நஞ்சிடப்பட்டதாகக் கூறி விட்டே உலகை நீத்தான். ஏதோ சதி நடந்திருக்க வேண்டுமென்று எண்ணிய அவனுடைய மகன், தான் அதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று கதவுகளை அடைத்தான். லேயட்டில் அவனைப் பார்த்து “ஒன்றும் தேடிப் பார்க்க வேண்டியதில்லை; நான் தான் துரோகி, வாளின் முனையிலே பாஷானம் தோய்த்திருந்தேன், உன் உயிர் அரை மணித் தியாலாக் கூடத் தங்கமுடியாது, ஒரு மருந்தும் உன்னை மாற்ற முடியாது, நான் செய்ததை மன்னித்துக்கொள்”, என்று

கூறி இறந்துவிட்டான். அவன் அரசனுடைய நயவஞ்சகத்தி னல்தான் அப்படிச் செய்ததாக ஹாம்லெற்றுக்குத் தெரியப் படுத்திவிட்டு உயிர் நீத்தான். அரசகுமாரன் தன் மரணம் நெருங்குவதைக் கண்டு தன் தந்தையின் வேண்டு கோளை சிறைவேற்றித் தன் சிறிய தந்தையைப் பழிவாக்க இதுதான் தக்க சமயமென்றெண்ணி லேயட்டிக்கடைய நச்ச வாளை எடுத்துக் குளோடியசின் இருதயத்திலே குத்தினான். பின்னர் தன் நண்பன் கொறேஷியோவை நோக்கி “நீ இந் தக் கதையை உலகத்திற்குச் சொல்வதற்காக உயிரோடி ருக்க வேண்டு மென்று” வேண்டிக்கொண்டான். ஏனெனில் கொறேஷியோ தன் அருமை நண்பன் இறக்கப்போவதைக் கண்டு தானும் தற்கொலை செய்து கொள்ள எத்தனம் செய்வதை ஹாம்லெற் கண்டு அதைத் தடுப்பதற்காக அப்படிக் கூறிவிட்டு இறந்தான். அவனுடைய ஆத்மா சாந்தி யடைவதற்கான சகல கிரியைகளும் அவன் நண்பனாலும் ஏனையோராலும் செய்யப்பட்டன. அரசகுமாரனுடைய நற்பண்பு களுக்காகவும் அவனுடைய விசேஷ குணங்களுக்காகவும் எல் லோரும் அவனிடத்து மிக்க அன்பு கொண்டிருந்தார்கள். அவன் இளம்பராயத்திலே இறந்திருக்காவிட்டால் டென் மார்க்கின் மிக நல்ல அரசனுக இருந்திருப்பான்.





எழநாடு விமிட்டெட்ட,
சிவன் கோவில் மேலை வீதி,
யாழ்ப்பாணம்.